



கணபதிதுணை.

1530

திருவனந்தபுரம் ஜில்கார்ட்டு வக்கீல் மாநா-ந-ந-  
கெ. ஜி. சேஷய்யர் அவர்கள் விருப்பத்தினபடி

மதுரைமாநகரின் கயற்கண்ணிதாசனகிய

மாநா-ந-ந-  
எம். எஸ். பிச்சவைய ரவர்கள்

இயற்றிய

**குடலந்தாதி மூலமும்**  
**தேர்த்திரமாலையும்,**  
**ஆறுமுகப்பதிகமும்,**

மதுரைத் திருநூன் சமடக்ட சுவாமிகள் ஆழன் விதவான்

மாநா-ந-ந-  
கட்டியமனிய தேசிக ரவர்களியற்றிய

ஷ-அந்தாதி உரையும்.

மதுரை வக்கீல் மாநா-ந-ந- B.A., B.L.,

எஸ். இராமச்சந்திர ஜயரவர்கள்  
போருளுத்தியக்கோண்டு

மதுரை B.A., B.L.,

வக்கீல் எம். எஸ். சேஷய்யரவர்களால்

மதுரை வக்கீல்விதி:

ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியங்திர சாலையிற்  
பதிப்பிக்கப்பெற்றது.

(இதன் விலை)

1912.

(அறு) ந. ரூ



# சிறப்புப்பாயிரம்.



இஃது மதுரை மாணவகர் செந்தமிழ்ச்சங்கத்து அக்கிராஸனுதிபதி  
மகா-ஏ-ஏ-ஸ்ரீ கோபாலகிருஷ்ண ஜியாவர்க ஸிபற்றியது.

**அவற்பா.**

பூமலி கற்பகப் பொதும்பர்வீற் றிருப்போன்  
தோமகன் றுய்யவுஞ் துய்யநற் றுயை  
விழைமுந்தவன் பாதகம் விலகவுஞ் திருவருள்  
வழக்கிய பெருமான் மாண்மழு வேங்கி  
ஆழனி சடையா ஞாரணப் பரியான்  
நீறனி மேனியா னின்மல மூர்த்தி  
உலகெலா மீன்ற வொருத்தியை மணங்து  
நிலவுமா மராசி னெநுந்தவம் னிளங்கக்  
கோல்கொண் டுறையுங் கூடலம் பதிரிற்  
சேல்கொண்ட கண்ணியின் றிருவடிப் பத்தியாற்  
கயற்கண்ணி தாசனங் கலையுணர் முதிஞங்  
மயற்கண்ணி மேவா மறையவர் திலகன்  
சிற்பராற் கண்புறஞ் சேலைய னன்குசெய்  
பொற்புறு தவத்தாற் பூதலத் துதித்தோன்  
உத்தம குணத்தின னெப்பிலாச் தீலன்  
சத்திய வசனன் றண்ணனி யுடையான்  
பிச்சு வையப் பெருந்தகை விரும்பி  
எச்சு வையுமிதற் கிணையிலை யென்னு  
அந்தாதி மாலைப்பான் றுவளி னியற்றிச்  
செந்தாதி யைகுழற் றேவிமீ தணிந்தனன்  
இன்னுதாற் றன்மையை யென்னுபு மகிழா  
தென்னவன் கொடுஞ்சரக் தீர்த்தாட் கொண்ட  
அருட்பெருங் குரவ ராதி னத்தில்  
மருட்டபு கலைசல் மகாவிச் வானுஞ்  
சுப்பிர மனைய தேசிகன் றலங்கத்  
திப்பிய நல்லுரை செய்தன ஞக  
பொருட்சவை சொற்கவைப் பொலிவெலாங் காஜா  
தெருட்பெறு முலகிவை செழித்துவா முயவே.

மதுரை அபோவிக்கண்மிழென் ஸ்கல் தமிழ்ப்பண்டிதர் மகா-ா-ாழி  
நாராயண ஐயாவர்களியற்றிய

விருத்தம்

தேன்றுதைத்து செவ்வழிப்பனுஞம் பாடின்  
செழுமலர்த்தண் டீஸ்படைக்குழ் தெய்வக் கூடற்  
கோண்மித்த தலவக்கியங்கிக்குமரி யாய்ச்செங்

தோற்செலுத்து மம்பிலைகாவின் குளிர்பொற் ருண்டேமற்  
ருண்டெழுமித்த கலைத்திறநுற் ரக்கோ ரேத்தத்

தருதூடை நந்தாதித் தனித்தார் ரூட்டி.

ஈனிலைருந்த வட்டற்பயன்பெற் ரேங்கை னஞ  
நூபர்மதுரைக் கயற்கண்ணி தாச நேர்ந்தே.

நேட

இத்தகைய வந்தாதிக் கிளையந்தபகுப் பொருட்சவையை  
யெவுரும் போற்ற

ஏத்தமயாக் திருஞான சம்பந்த ராஜீனத்  
துவந்து வாழ்வோன்

முத்தமிழும் பரமனைப் பாலிவிலைடையுந் தன்தாக்கி  
முதிர்ந்த ரூடன

வித்தகண்கர்ப்பிரமாவிய கேசிக்கே ருறைசெய்து  
விளக்கி னேனே.

மதுரை மகா-ா-ாழி

ஸ்ரீபாஷ்யம் இராமாநந்தாச நாயுடு அவர்களியற்றிய  
வெண்பா.

தேசலருங் கூடலந்தா தித்தேன் கயற்கண்ணி  
தாசனுல் கோருந்தத் தாவளரித்தான்—மாசடைந்த  
கற்கண்டும் பாகுங் கனியமிழ்து மேனவன்செஞ்  
சொற்கண்டு கேட்டுணரிய் குழந்து.

மதுரை மகா-ா-ாழி சோமகந்தாமுதலியாரவர்களியற்றிய  
வெண்பா.

கருக்கூடா வண்ணங் கயற்கண்ணி தாசன்  
திருக்கூட லந்தாதி செய்தா—விருத்தோது  
மெப்பொருஞங் காண விதற்கோ ருறையித்தான்  
சுர்மண்யநாவலவன் குழந்து.


  
 MAHAMAHOPADHYAYA  
 DR. U.V. SWAMINATHA IYER LIBRARY  
 மதுரை யென்னும்  
**கூடலந்தாதி மூலமும்**  
**உறையும்.**

---

விரோதக் காப்பு.

பொன்னினம் போருகப் பூந்தாடக் கூடற் புராதனிதாள்  
தன்னினம் பைந்தமி முந்தாதிப் பாத்தொலட சாத்துதற்கு  
முன்னிய வாக்குப் பொருள்வள மோங்க மொழிவித்தருள்  
உண்ணினைத் தாண்மை வேங்கய மாருச முற்றவனே.

இதன் பொருள், மா சயமுகம் உற்றவனே - பெரிய யானை  
முகத்தையுடைய விரோதகழும்-த்தியே, உன் இனை தாள்மறவேன் -  
நின்னிரண்டு திருவடிகளைத் தியானஞ் செய்வேன், இன் பொன் அம்  
போருகப்பூதடம் - இனிய பொற்றுமரை மல்த் தடாகஞ் சூழ்ந்த,  
கூடல் புராதனிதாள் தன்னின் - மதுராபுரியின்கண் கொழுந்தருளிப்  
பழலமுத்த மீனுட்சி தேவியாரின் திருவடிகள்மீது, அம் பைந்தமிழ்  
அந்தாதி பாதொலட சாத்துதற்கு - அழகீசீ குவிர்ந்த தமிழ்மொழி  
லை அந்தாதியாய்த் தொடுக்கப் பெற்ற பாமாலையை யணிதற்கு,  
முன்னிய - நினைப்பலைகளும், வாக்கு - சொற்களும், பொருள் -  
பொருள்களும், வளம் ஒங்க - சுவை பெருகும்படி, மொழிவித்து  
அருள் - சொல்வித்துக் காப்பாயாக.

(க)

பப்பிரமணியர்.

உற்றக ராசலங் கொண்டூப் பகுதையொழித் துய்வெந்திவே  
றற்றக ராசலங் காத்தோன் பிளைமது ராம்பிலைக்குச்  
சொற்றக ராசல மெய்தாக் கவித்தொலட சூட்டிடவேல்  
பெற்றக ராசல மூர்த்திலைமந் தாவெனைப் பேஜையனே.

(இ - ஸ்.) வேல்பெற்றகரா - வேலாடுதபானியே, சலமூர்த்தி  
- வைந்தா - சிவபிரானது குமாரனே, ஜியனே - தலைவனே, உற்ற கரா  
சலம்கொண்டு ஈர்ப்பதை ஒழித்து - (கடத்துப்) பொருங்கிய முதலீ

பாற் சினங்கொண் டிமுக்கப்படுவதை நிக்கி, உய் நெறி வேறு அற்ற கராசலம் காத்தோன் பின்னை - கரையேறத்தக்க வழி வேறுபெறுத கஜேங்கிரனை இரட்சித்த விஷ்ணுமூர்த்தியின் தங்கையாகிய, மதுராம் பிளகக்கு - மதுரை மீனூட்சி தேவியார்க்கு, சொல் தகர் ஆச அலம் எய்தா - மொழியின் சிதைவும் (பொருட்) குற்றமூராகிய சஞ்சலம் அடையாத, கனி தொடை சூட்டிட - பாமாலையையனிதற்பொருட்டு, என்னை பேண் - அடியேனை பிரட்சிப்பாயாக. (உ)

### சங்கபதி.

பேணி வரம்பலர் சூந்தேத்த வோர்தனம் பின்மறையக் காணி வரம்பல வாணிரென் சேப்புத்தருங் காந்தையராய் நாணி வரம்பல சோனைவென் ரூஸ்புத நாவழுத்த வாணி வரம்பல வாக்கருள் கூடலின் வந்திப்பனே.

(இ - ஸ்.) வாணி - கலைகளே, கூடலின் வந்திப்பன் - மதுரர் புரியில் (சின்னைத்) தொழுவேன், வரம்பலர் பேணி சூழ்ந்து ஏத்த ஓர் தனம் பின் மறைய - ஆனேக ராதரித்து வளைந்து புகழும்படி யொரு மூலையானது பின்னர்க் கானுதாக, காண் இவர் அம்பலவாணிரென்று ஏய்ந்து - பார்க்கின்ற இவர் சபாநாயகரெனக்கொண்டு, அரும் காந்தையாய் - அருமைக்குக்கந்த மணவாட்டியாய், நாண் இவர் அம்பு அலரோனை வென்றால் - (வில்) நாணியிலிருங் தெழுகின்ற புட்பாராணத்தையுடைய மன்மதனையும் வென்றாலாசிய தடாதகைப் பிராட்டியாரது, பதம் நா வழுத்த - திருவடிகளை நாக்கொண்டு துதிக்கும் படி, வரம் பலம் வாக்கு அருள் - மேன்றையும் பயனுமூற்ற சொற் கிடூட்டபை யுதவுவாயாக. (ஏ - அசை.) (ஏ)

### அுவையடக்கம்.

வந்தாழி நீருண் டமுதாக்கி மேகம் வழங்குவபோ விந்தார் குணப்பெரி யோரடி யேனிங் கிசைத்தபுன்சொ லந்தாதி யையுளங் கொண்டினி தாக்கி யனித்துவொர் செந்தா மரைச்செழுங் கூடற் பிராட்டிக்குத் தித்திக்கவே.

(இ - ஸ்.) மேகம் ஆழி வந்து நீர் உண்டு - மேகமானது சமுத்திரத்தையடைந்து நீரையருந்தி, அமுதாக்கி வழங்குவபோல் - அமுதாகச் செய்து உதவுதலையொப்ப, இந்து குணம் ஆர் பெரியோர் - சந்திரனைப்போலும் (அமுத) குணமூற்ற ஆன்றேர், இங்கு அடி. யேன் புன் சொல் இசைத்த அந்தாதிலை - இச்சமையத்து அடியேன்

அற்ப மொழியாற் கிருதித்த பாமாலையை, உள்ளகொண்டு - உள்ளத் திலேற்று, செம் தசமரை செழும் கூடல் பிராட்டிக்கு தித்திக்க - செழித்த செந்தாமரைத் தடாக வளர்க்கும்போது மதுராபுரியின் மீனுட்சி தேவியார்க்கு மகிழ்ச்சியுண்டாகும்படி, இனிது ஆக்கி அளித்திடுவார் - கவை பொருந்தசெய்து உதவுவார்கள்.

செந்தாமரை - அன்மொழித்தொகை, ஏகாரம் - அசை.

### நூண்முகம்.



திருவரம் பாலனம் வாழ்வோங்கு கூடலிற் செங்களிவாய்ப் பருவரம் பாதியர் சூழவின் ஞேரும் பணிந்துதுதி தருவரம் பார்க்கவுற் ரேமேமனும் வேதமித் தற்பரைதாள் கருவரம் பாலும் லாதிங் களித்தெழைக் காத்திடுமே.

(இ - ஸ்.) திரு வரம் பாலனம் வாழ்வு ஒங்கு கூடலில் - (கல்வி முதலிய) செல்வமும் மகிழ்வையும் செங்கோண்மையும் வாழ்க்கையும் விளக்கப்பெற்ற மதுராபுரியின்கண், அம் - (உண்மைப்பொருளின்) சொருபத்தை, வேதம் பார்க்க உற்றேநும் என்னும் - வேதங்கள் தரிசி க்கப்பெற்றேமன்று முழுக்கமிடும், செம் களிவாய் பருவம் ரம்பாதி யர் சூழ - கொவ்வைக் களியை யொத்த அதரமுற்ற இளம் பருவத்தை எக்காலுமையை அரம்பையாதியர்ச்சு, வின்ஞேரும் பணிந்து துதி தருவார் - (அந்தனர்முனிவரோடு) தேவர்களும் வணங்கிப்போற்றல் செய்வார், இ - இத்தகைய சிறப்பு வாய்ந்த, தற்பரை தாள் - தடாத கைப் பிராட்டியாரின் திருவடிகள், இங்கு - இம்மைப்பயணையும், கருவரம்பால் உழூலாது அளித்து - (இனி) கருப்பவாசக் கட்டுண்டு வருந்தாது (பரமுத்தியையுக்) கொடுத்து, எம்மைக்காத்திடும் - எங்களை ரட்சிக்கும். அம்—ஆகுபெயர். (க)

காத்திர மேதி நிசாசரன் கோரத்தைக் கண்டுமதித் தாத்திர மேதினிக் கூடலன் பர்க்கென வம்பிகைகளின் னேத்திர மேதினி மாருக் கருணையி னீண்டகருத் தாத்திர மேதினி மீனுட்சி யென்றுணைச் சாற்றுமே.

(இ - ஸ்) அப்பிகை - பிராட்டியே, காத்திரம் மேதி நிசாசரன் பருத்த மயிடாசரன்து, கோரத்தை கண்டு மதித்து - கொடுஞ்செயலை நோக்கி மத்திக்கச்செய்து, கூடல் அன்பர்க்கு இனி ஆத்திரம் ஏது என்ன - மதுராபுரியிற் பத்தியுடையார்க் கிணியாபத்தேதென்று கொ

ஈ

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

ண்டாடும் வண்ணம், அன் கேத்திரமே தினம் மாறு கருணையின் நீண்டகருத்தா - நினது கண்களே யதுதினமும் நீங்காத கிருபையினுலே விசாவித்ததென்னும் பொருள் விளங்குமாறு, மேதினி திரம் உன்னை மீனுட்சியென்று சாற்றிடும் - உலகமானது உறுதியாக அன்னை மீனுட்சி என்று புகழுமங்கிறோ. ஏ--அசை. (எ)

சாற்றாக கலோவளைக் கைகளிலை மாதர்வஞ் சத்திற்சிக்கி யூற்றாக கலோவளை யாச்சிசெருங் காலுண் டுமன்று வைகவீர் மாற்றாக கலோவளை யங்கா துழைப்பத மாமலர்கள் கூற்றாக கலோவளை யாதருங் கூடற் குறிக்கொண்மினே.

(இ - ஸ்.) கன் சாற்றும் ஜி வளை கை - கனவைப் பேசுகின்ற அழிய வளையலைத் தரித்த கைகலோயுடைய, விலை மாதர் வஞ்சத்தில் சிக்கி - வேசையரது கபடத்திற் கட்டுண்டும், உற்றும் கன்னை வளையா செருக்கால் உண்டு - வடிக்கின்ற கன்னை வணக்கமற்ற எக்களிப் பாற் சூடித்தும், உழுன்று வைகவீர் - வருந்தி மெலிகின்றவர்களே, அரும் கூடல் வள்ளை அம் காது உமை - அருமையாகிய மதுராகளின் வள்ளைபோலுமழுகிய செவியுடைய மீனுட்சி தேவியாரது, பதமாமலர் கன் குறிக்கொள்ளின் - திருவடித் தாமரைகளைக் கவனமாகப் பற்றாக் கன், களை மாற்றும் - (அவை) சோர்வை யொழிக்கும், உங்களை கூற்று வளையாரது - (சீராந்தத்தில்) உங்களை எம்பாசமும் கட்டுப்படுத்த மாட்டாது. (ஏ)

கொண்டலைத் திக்கரிக் குங்கரத் தாள்குறுல் கூர்மதுரக் கண்டலைத் திக்கரிக் கும்மொழி பாள்கடை காத்துநிற்குஞ் தண்டலைத் திக்கரிக் கும்மற்றை யோர்க்குஞ் தரும்பதத்தாள் அண்டலைத் திக்கரிக் குந்தளை கூடலை வாழ்த்தகமே.

(இ - ஸ்.) அகமே - மனமே, கொண்டலை திக்கரிக்கும் கரத் தாள் - (கொடையினுலே) மேகத்தைப் பழிக்குங் கையினள், மதுரம் கூர் குழல் கண்டு இக்கு அலைத்து அரிக்கும் மொழியாள் - கவைமிகுந்த வேணுகானத்தையுங் கற்கண்டையாங் கரும்பையுமலைத்துப் பகைக்கத்தக்க இன்சொல்லினள், கடை காத்து நிற்கும் - வாயிலிற் காத்து நிற்கின்ற, தண் தலை திக்கு அரிக்கும் மற்றையோர்க்கும் தரும் பதத் தாள் - குளிர்ந்த முதற்றிசைப்பாலகனுக்கியாலுக்கும் ஏனையோர்க்கும் அளிச்குந்திருவடியினள், இ - இங்கனுற்ற, கஸி குந்தளை கூடலை அண்டல் இத்து - இருண்டகூந்தலையுடைய மீனுட்சிதேவியாரின் மதுராபுரியைச் சர்தல் அழுகுடைத்தாதலால், வாழ்த்து - போற்றவா யாக. (ஏ)

வாழும் மருந்துதிக் கொப்பிடிக் சுற்பயன் மக்ஞசயர்வாய்க்  
கூழு மருந்துதின் மேலெண்று காதலைக் கொண்டுகர  
கேழு மருந்துதி பாதகத் தீர்மது ரெச் சுரியைத்  
தாழு மருந்துதி யோர்ந்துப்பு வீரிது ரத்தியமே.

(இ - ஸ்) வாழும் அருந்துதிக்கு ஒப்பிடிம் சுற்பு - வாழ்கின்ற அருந்துதிக்கொப்பிடந்தக்கக கற்குவாய்ந்த, அயல் மக்ஞசயர் வாய் கூழு - பாதாரங்களின் இதழாயீவண்ணலை, மருந்துதின் மேல் என்று காதலைகொண்டு - அழுகிலுமியிப்பதன்று மயவலைத்து, ராகு வழும் அருந்து அடி பாதகத்தீர் - (ரெனாஹாதி) நரகங்களைழையு மனுப விக்கக்கூடிய கொடியபாவிகால்!, அரும் ததி ஒருந்து மதுரை சுக்கரி யை தாழும் - அருமையற்ற சமைப்புணர்ந்து கூடற் பிரசட்டியை வணக்குமின், உய்குவிர் இது சுத்தியம் - கரையேறுவீ விதுவுண்மை.

வ - அஸூ

(நு)

சுத்தியஞ் சுக்கரங் கொண்டங் கயற்கண்ணி தாடொழுவோர்க்  
கத்தியஞ் சுக்கர வாங்கூட லீச் னருஞ்சியெய்தும்  
ஏத்தியஞ் சுக்கரங் கால்சோர வோடிப் பணத்திச்சையால்  
நித்தியஞ் சுக்கரம் போற்றிரி யாதன்வி வின்மனனே.

(இ - ஸ்.) மனனே - மனமே!, அஞ்சு அங்கரம் கொண்டு - பஞ்ச சாட்சார் தியானஞ்சிரய்து, சுத்தி அம் கயல் கண்ணி தாள் தொழு வோர்க்கு - சுத்தியாகிய அழுகிய மீனுட்சிடுதவியாவின் திருவடிகளைப் பணிவோர்க்கு, அத்தி அம் சுக்கர் அவாம் கூடல் ஈசன் அருஞும் எய்தும் - உடம்பெலா மழுகிய சுண்டீனாப்பெற்றவித்திரன் விரும்பத் தக்க மதுரைநகரின் சோமகந்தரக்கடவூர் கிருபையுஞ் தித்திக்கும், பணத்து இச்சையால் - (மிரு) பணத்தாசையினுலே, பத்தி அஞ்ச கரம் கால் சோர ஓடி - பத்தியஞ்சுவங் கைகால்தளரவு மோட்டம் பிடித்து, நித்தியம் சுக்கரம்போல் தியாது - பிரதிதினமும் சுறங்கை ப்போற்சம்ஹாது, அன்பில் நில் - (இனிநீயும் அத் திருவடிச்சட்கு) அன் புரிகாண்டமைக. [அத்தி - எலும்பு, அதனையுடைய உடம்புக்காதலா லாகுபெயர்]

(ஈ)

மனகன கம்பத்தி ராவணற் போக்கினன் மாறன்சதாய்  
சனகன கம்பத் திரமாக்கி னுளொடு சாராஞ்சோப்  
பனகன கம்பத் திரந்தங் கமிக்கரன் பாலித்தனன்  
தனகன கம்பத்தி யீஞ்திடுக் கூடனின் நன்றைகொண்டே.

(இ - ள்.) நல் மாறன் சுதாய் - நலமுற்ற பாண்டியராஜபுத்திரி யே!, தன கனகம் பத்தி ஈந்திலிம் கூடல் விண் தன்மை கொண்டு - தன மாகிய சுவர்னுதிகளையும் பிரத்தினியையும் தவசின்ற மதுரைக்கரசியாகிய வன்னு தன்னுமலையைப்பற்றி, அரவன் - சோமசுந்தரக்கடவுள், பன்னகன் நகம் பத்திரம் தங்கு அயிர்க்கு - ஆகிசேடனிலும் மலைகளிலும் (ஆல்) இலையிலும் பொருந்துகின்ற விஷ்ணுமூர்த்தியாகிய இராகவனுக்கு, மனம் கனம் கம் பத்து இரவனன்போக்கி - மனத்தின்னைத்திற் சிறந்த பத்துத்தலைகளையுடைய விராவணைனையழித்து, சனகன் அகம் பத்தி ரம் ஆக்னினுளௌரா சீம் சார் அருளைப்பாலித்தனன் - சனகராஜனுள்ளத் வத மங்களமாகச் செய்த சிதாதேவிபாரோடு (மீண்டு அயோத்தியாடு ஸியை) அடையாங்கிருபையை யுதவினான் அன்றே. (ஏ)

தன்மத வம்புதி தின்மறை கூடலீசு சாற்றலின்றிப்  
பன்மத வம்பு தினங்கொறும் பேசிப் பரத்தையரால்  
மன்மத வம்புதி வாவினுங் தாக்கு மயற்றியையார்  
துன்மத வம்புதி வீழ்வார் பலரிதென் கந்தரியே.

(இ - ள்.) சுந்தரியே - மீனுட்சியம்மையே!, பலர் - அநேகர்,  
தன்மத வலம் புதிது இல் மறை கூடலீசு சாற்றல் இன்றி - தர்மமாகிய  
தவத்தையும் பழையுற்றவேதங்களையும் மதுரைத்தலவிசேடத்தையு  
முரைப்பதையொழிந்து, பல் மத வம்பு தினங்கொறும் பேசி - பலவா  
று செருக்கால் அவமாகியவைகளைப் பிரதிக்கினமுமுரைத்து, பரத்தை  
யரால் - பொதுமாதர்களால், மன்மதன் அம்பு திவாவினும் தாக்கும் -  
காமபாணம் பகலினும்மோதத்தக்க, மயல் திரை ஆர் துன்மதம் அம்  
புதி வீழ்வார் - காதலென்னும் அலீபொருந்திய கெட்ட சமையமாகி  
யகடவில் விழுவார், இது என் - இதென்ன ஆச்சர்யம்?. (அ)

[கூடல் - ஆகுபெயர்.]

சுந்தர மந்தர விந்தமெ னுந்தனத் தோகையர்வஞ்  
சுந்தர மந்தர விந்தனர் கூடலீசு சாருமன்பர்க்  
கந்தர மந்தர விந்தனி திக்கிணை யம்பிகையார்  
கந்தர மந்தர விந்தனி வாரோடுங் கைதந்துமே.

(இ - ள்.) கூடலீசு சாரும் அன்பர்க்கு - மதுராநகரையடையும்  
பத்தர்க்கு. அந்தரம் மந்து அரவிந்த திதிக்கு இலைன் அம்பிகை யார் -  
வானமுதையும் பதுமமுதலைப் பிதிகளையும்போன்ற அங்கயற்கண்ணி  
யார், அம் தர கந்தரம் இந்து அணிவாரோடும் கை தந்தும் - அழகு

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

இக

தவ மேசங்களையுஞ் சந்திரனையுஞ் தவிப்பாராகிய சோமசந்தரக் கடவு ளொடுக்காடுத்திருந்தும், மந்தம் தரர் - தாமதகுணமுட்டையார், (இதனைப்பொராது) மந்தரம் விந்தம் என்னும் சந்தரம் தனம் தோகையர் வஞ்சம் அவிந்தனர் - மந்தரமலையோ விந்த வெற்போ என்றுமயங்கத்தக்க அழுங்ய மூலைகளையுடைய மாதர்கள் வஞ்சகத்திற் பட்டு அழிந்தார்கள். [மருந்து என்பது - எதுகைநோக்கி மந்து என நின்றது; ஆந்தரபாணத்தைய மருவியதெனினும் ஒச்சும்.] (க)

தந்தனஞ் சந்தன மல்கு னடையிடைத் தற்பரையார்  
தந்தனஞ் சந்தனம் பூசுதற் கேர்பெறத் தான்பிழத்தான்  
தந்தனஞ் சந்தனங் காதலிக் கென்பர் தமிழ்க்கருணமாத்  
தந்தனஞ் சந்தனங் கூடற் புரிமணத் தாரணிந்தே.

(இ - ள்.) நம் காதலிக்கு அல் சந்து தந்தனம் என்பர் தமிழ்க்கு அருள் - நமது ஆசைநாயகிக் கிரவிற் றாதாகவுதவினேலெமன் றிரங் கிப் போற்றிய (சந்தரமூர்த்தி நாயனின்) தமிழ்ப் பாடதுக்குக் கிருபைசெய்கின்ற, மா தந்தன் நஞ்ச அந்தன் - பன்றிக் கொம்பையும் விடத்தையும் அழுகுறத்தரித்த சொக்கவிங்கப்பெருமான், அம் கூடல் புரி மனம் தார் அனிந்து - அழுங்ய மதுராநகரின்கண் மனமாலிகை புணந்து, தந்து அன்னம் சந்தனம் - நூலையும் அன்னப்பட்சியையும் தேரையும் நிகர்த்த, அல்குல் கடை இடை - அல்குலையும் கடையை யும் மருங்குலையும் உடைய - தற்பரையார்தம் - தடாதகைப்பிராட்டி யாரது, தனம் சந்தனம் பூசுதற்கு - முலைகள் செங்கலவைச்சாங்கதைப் பூசுதலுச்சு, ஏர் பெற தாள் பிடித்தான் - (தனதுபுயமார்ப்பு முதலிய அவயவங்கள்) எழில்கொள்ளும் வண்ணம் (அத்தேவியாரின்) திருவடியைப்பற்றினான். [காதலி என்பது - பரவைநாச்சியார். முதலடியை தீர் நிரவிரைப்பொருள்கோள்] (இ)

தாரகங் கண்டிரு நெஞ்சே திருவடி சார்ந்துபணி  
வாரகங் கண்டிரு நோக்கா லொழிப்பவள் வைகுமணி  
பூரகங் கண்டித்து மால்போற்றுங் கூடற் புரிக்கரசி  
தேரகங் கண்டிகை வெண்ணீ றுவந்தருள் சேற்கண்ணியே.

(இ - ள்.) நெஞ்சே - மனமே!, திரு அடி சார்ந்து பணிவார் அகம் - (தன்) திருவடிகளைப்பற்றிந் தொழுவொரது பாவத்தை, கண் திரு நோக்கால் ஒழிப்பவள் - சேந்திரங்களின் கருணைப்பார்வையால் நீக்குபவனும், வைகும் மணிபூரகம் கண்டித்து மால் போற்றும் கூடல்

புரிக்கு அரசி - கங்கற்குப்பாலிஸ்தானத்தை வெறுத்து விழ்ணுமுர் த்திபோற்றத்தக்க மதுராபுரிச்சிவநவமியும், தொரகம் வெண்ணீறு கண்டிகை உவந்து அருள் - தெனிந்த வுள்ளத்தோடும் விழுதி ருந்திராட்சுக் கணையும் (ஆதாரமாகக் கொண்டுகின்று ஈண்டின்ன அன்பர்செய்யும் பூஜையைச்) சந்தோஷத்துக் கிருபை செய்பவஞ்சுமாகிய, சேல்கண் ணியேநாரகம் - மீனுட்கிடீதவியே ஆதாரமாதலின், கண்டு இரு - (இதனை) உணர்ந்து அமைவாயாக. (ஏக)

கண்ணிக் கடம்ப வனவாசி னீக்யற் கண்சனிலெனம்  
புண்ணிக் கடம்ப வனவாசி வாவென்று போற்றினரை  
வண்ணிக் கடம்ப வனவாசி தூவியற் கேற்றிலீ  
நண்ணிக் கடம்ப வனவாசி யாக்கிய நன்மைகாண்டே.

(இ - 8.) அம்ப வனவா சிவா என்று போற்றினரை எண்ணிடும்பிகையே கங்காதாஸிவா என்றமுறையிட்டு, சிவாமுத அன்பவை த்திருவாங்கொண்டு, கடம்பவன் அவாடி தூல் இயற்கு ஏற்றி - அக ஸ்தியமுவிவராற் றூண்மொழி பிலக்கமீலூற்படைக்கம் பெற க்கலை யேற்றியதும், நிலி நக்களி கடு அம் பவனம் வாசி ஆக்கிய நன்மைகாண்டு - நரிகளையாடந்து கடுமையாற்றவற்றிய வாய்வேகமுடைய பரியாகச் செய்ததுமிகிய நிழுவிலையாடலீப்பொருந்தி, கண்ணிக் கடம்ப வனம் வாசின் - பூங்கொத்துக்கணையாடைய கடம்பவனஞ்சுபூற்றுத் தூட்டப்பதிவாமும்மையே, எம் புன் இச்சு - எம்மை நோவக்கெய்கின்ற ஆபத்தை, கயல் கண்களின் அடு - மீனைப்பொலுக் கடாட்சுத்தாலை மீப்பாயாக. [அன்பரென்பவை - முறையே நச்சீரும், மாணிக்கவாச கரும். கறையாவது - பொற்றுமலைத்தடக்கலை. ] (ஏக)

கொண்ட விரந்தக் கடம்பெனு தற்குலங் கூருமெனிற்  
கிருண்ட விரந்தக்க கூடலீன் பாதத் துணைக்கென்செய்வேன்  
பண்ட விரந்தக்க பாசிக்கி டேவெண்ப பாற்றுமகத்  
தெண்ட விரந்தக்க னுவ்யுண் டாளிடத் தெண்மருந்தே.

(இ - 9.) பண்டு அவி கத்தம் கபாலிக்கு இடேன் என்ன பாழ்ந்த மகத்து - முந்தாலத்து அவிப்பாசத்தை யாருத்திரனுக்குக் கொடேவென்ற தாலவாய்கை யாகத்தில், எண்தவிர தக்கன் அவி உண்டான் இடத்து என் மருந்தி - (உவாஏகொள்வக்கூடியிருந்த தேவர்களுது) நினைப்பொழியுமாறு தட்டசனுவடைய சீவனையண்ட சிவபியானின் வாமபாகத்தமர்த்த வெண்டு அருமாத்தொயே!, கொண்ட விரத்தம் கடம் பேணுதற்கு உள்ளம் கூரும் என்னில் - அடைந்த அருவ

ரூச்கக்கூடியவடம்பைப் பருக்கச்செய்தனர்கு மனம்விருத்தியாமென்றால், தொண்டு அவரைக்க கூடல் - தொண்டர்விளக்கத்தக்க மதுரா புரியினிடத்து, நின் பாதத்துணைக்கு என்செய்கிறேன் - சின்திரண்டு திருவடிகளுக்கு மென்னபளியிடை செய்வேன். [இரத்தக்கபாலம் - பிரமாதலையோடு. தொண்டு - ஆகுபெயர்.] (ஷ)

மருத வளந்தரு மஞ்சாருங் கூடலின் மாதங்கிசெந்  
திருத வளந்தரு மாதயி ராணி.வின் ரெத்திலையும்  
விருத வளந்தரு மஞ்சொடு கிண்பதம் வேண்டுவரேற்  
திருத வளந்தரு மனபின்றி யாருணைக் காண்பவரே.

(இ - ஸ்.) மருதவளம் தருமம் சாரும் கூடலின் மாதங்கி - செங்கெல்முதலியவளமும் தருமங்களும் பொருந்திவிருக்கின்ற மதுரைப் பதீக்கரசியே!, எத்தினாசுயம் விருதவள் - திலைமுழுதும் வெற்றிகொண்டவளே!, அம் தரு மஞ்சொடு - அழைய கற்பகாதிகளொடும் மேகங்களொடும், செந்திரு தவளந்தருமா து யிராணி வின்று - இலட்சமிசரகபதி இந்திராணியரும் (வினாக்கிழவில்) வின்று, வின்பதம் வேண்டுவரேல் - நினது திருவடிகளோப் போற்றுவா ராயின், சுருத அரும் ஆண்பின்றி - தியாவிந்தற்கருமையாம்ய ஆண்பில்லாது, உன்னை அன்று காண்பவர் யார் - உன்னையாவிட்ட டறிவார் யாவர்? (ஷ)

காவில வம்பஞ்ச கொங்கைமின் ஓர்க்கருங் கண்ணிற்கும்பிச்  
காவில வம்பஞ்ச கஞ்சாருங் கூடற் தயாபரியைப்  
பேணில வம்பஞ்ச நஞ்சங்கொ ளா துணைப் பேதைநெஞ்சே  
சேணில வம்பஞ்ச துஞ்சவிஞ்ச காலெண்ண சீருணக்கே.

(இ - ஸ். பேதை நெஞ்சே - அஞ்சானமனமே!, காஸ் ஸிலம் வின்னூர் வம்பு அஞ்ச கொங்கை கரும் கண்ணில் சாண் கும்பியில் அவும் - காண்கின்ற நில மாதரது, சுக்கந்தெறிக்கத்தக்க தனங்களி னும் கரியலியிகலினும் சாண்வயிற்றினும் வினாக, இலவம்பஞ்ச துஞ்ச சேண் விஞ்சால் உனக்கு சீர் என்ன - இலவம்பஞ்சவ் சீழாகும்படி யந்தரத்தின்மிருவநா அனக்கு மேன்மையாவை? (ஒன்றும் இல்லைபன் ரே) பம் சுகம் சாரும் கூடல் தயாபரியை பேணில் - கிருகந்தினாது ககம்பொருந்துகின்ற மதுராபுரியின் மீனுட்சிதேவியாரைப் பேவாயாவின், அ அம்பு அஞ்சம் நஞ்சம் உன்னை கொள்ளாது / தன்) அஞ்ச வாவினாயந்தும் (மற்றும்) தீயவைக்கழுமண்ணை யா.

மிச

கூடலந்தாதி மூலமும் உரையும்.

உனக்கோ டரம்பிகை கோலோட் உரைப்ப வகுந்தவரைச் சினக்கோ டரங்கப் பவாநிக்கிக் கூடலிற் சேர்த்திடுமேல் வனக்கோ டரங்கொண்ட பூமாலீ போல வருந்து விமம்மை மனக்கோ டரங்கை நேற்றுரி தோசின் மலரடிக்கே.

(இ - ள.) அம்பிகை - தேவியே!, கோல் ரூட்டு ஒட்டு உனக்கு உரைப்ப உகந்து - தெப்பமோட்டுதலை வலைஞர் உனக்குக் கற்பிக்க மசிழ்ந்து, அவரை - அவ்வலைஞரை, சினம் கோள் தரங்கம் பவம் நீக் கி - கோபக்குற்றமாகிய அலைகளையுடையபிறவிக்கூடலை ஒழித்து, கூடலில் சேர்த்திடுமேல் - (முத்திக்கரையாகிப) கூடற்பதியிற் சேர்க்கு மாயின், வனம் கோடரம் சொண்ட பூமாலீபோல வருந்தும் எம்மைகாட்டுக்குரங்கினகப்பட்ட மலர்மாலையைப்போல் வருந்துகின்றவெங்களை, மனம் கோடு அரங்கை நின்று ஏற்று - மனங்கோணச்செய்கின்ற துன்பத்தமுந்தாது ஈடோற்றுதல், நின் மலர் அடிக்கு அரிதோ - நினது திருவுடிகளுக்கு முடியாதவோ. [எற்றுங்னபது - முதனிலைத்தொழிற்பெயர். (பா)

அடிகம லந்துடை வாழையியன் றூடவர்க் கன்புருகி வடிகம லந்துடை நீக்கவி டாதுடை வஞ்சியரான் மிடகம லந்துடை நெல்லாக்கு முன்கண்ணி மீனவட்காட் படிகம லந்துடைப் பாண்மன னேசகம் பல்கிடுமே.

(இ - ள.) மனனே - மனமே!, அடிகமலம் துடை வாழை ஏன்று - காலீத் தாமரை துடையை வாழையியன்றமோகித்து, ஆடவர்க்கு - புருஷர்களுக்கு, அன்பு உருசி வடிக மூலர்ந்து - அன்புருகிவடியும்படி மலர்ந்தும், உடை நீக்க விடாது உடை வஞ்சியரால் - துகிலை நெகிழ்த்தவிடாது இகின்ற மாதரதுசேர்க்கையால், மிடி கம்மல் அந்து உடை நெல் ஆக்கும் முன் - வறுமையும் பிரிவியும் வண்டுகுடைந்த நெல்லையாப்ப ஆக்குதற்குமுன்னர், கண்ணி மீனவட்கு ஆட்படு - கண்ணி(நகரின்றலைவியாகிய) மீனுட்சிதேவியர்க்கு அழிமைப்படு, இகமலம் துடைப்பாள் - பிறவிக்குக்காரணமாகிய (ஆணவாதி) மலத்தையொழிப்பாள், சுகம் பல்கிடும் - இன்பந்தழைக்கும். [கண்ணி - ஆகுபெயர், ஏ - அசை, இரண்டாவது அடியில்மலந்து என்பது இடைக்குறை. ()

பல்லக்கங் கோகன கத்தார் மதுரையின் பாங்குபெற நல்லக்கங் கோகன கத்தாவி னீந்திடு நாயகியைச் சொல்லக்கங் கோகன கத்தார் களைவரிற் சோர்ந்திடுவெனல் ஸ்லக்கங் கோகன கத்தாவு மாவ தவமகிப்பே.

(இ - ள்.) பல்லக்கு கோ கனகத்தார் - சிவிகை பசுக்கள் சொர்னமாலை முதலிய (இகபோக) த்தையும், அம் - (பரத்துமோட்ச ஜீஸரிய) அழகையும், மதுரையின் பாங்கு பெற - கூடற்புரியின்கண் முறைமையாக (அடியார்) அடையும்வண்ணம், நல் அக்கம் கோசனசம் தாளின் ஈந்திடும் - கடாட்சத்தினுஞ் சரணும்யுத்தினு மளிக்கின்ற, நாயகியை சொல்ல கங்கோ - இறைவியின் புசுழையுரத்தற் சடங்கு வனவோ, (அல்லவாதவின்) கன்னசத்தார்கள் ஜிவில் சோர்ந்திடின் - சோராகிய பஞ்சேந்திரியங்களிற்பட்டு (அத்தேவியாரை) மறப்பின், (பின்னர்) எல் அல் லக்கம் கோரு அன்ன கத்தாலும் - பகலினுமிரவி இலட்சங்கழுதையொப்பக் கத்தினும், ஆவது அவமதிப்பே - கிடைப்பது வசையே. [கன்னகம் என்பது - திருடற்குட்புகுமாறு யதி லைத்துளைக்குங்கருவி; அதனைக்கண்ணக்கோலென வுலகவழுக்கு.] (மஅ)

அவமதிப் பத்தரைக் காவென்றும் வேசையர்க் கண்புகொண்டு நவமதிப் பத்தரை மாற்று டக்கமென்று நாட்கழித்துப்

பவமதிப் பத்தரை சோர்ந்திரங் கூடலெம் பாண்டியன்சேய்த் தவமதிப் பத்தரைச் சார்வோமைக் கூற்றென்ன சாதிப்பதே.

(இ - ள்.) மதிப்பு அவம் அத்தரைகா என்றும் - எண்ணத்தையவத்து விடுக்குஞ் செல்வரையடைந்து சோலையென்றும், வேசையர்க்கு அன்பு கொண்டு - பரத்தையரை யடைந்து, இ நவமது பத்தரை மாற்று ஆடகம் என்றும் - இதுபுதியதெனே பத்தரைமாற்றுத் தங்க மோ என்றுங்கொண்டாடி, நான்கழித்து - ஆயுனைப்போக்கி, பவம் தரை மதிப்ப - சனனமரணமாயவைகள் பூமியினிடத்து மத்திக்கும்படி, சோர்ந்து இரம் - சோர்வாயிருக்க மாட்டோம், எம் கூடல் பாண்டியன் சேய் - எமதுமதுராநகரிற் பாண்டியராசகுமாரிக்குகந்த, தவம் மதி பத்தரை சார்வோம் - பணிவிடையிற் புத்திக்கருந்தொண்டரைச் சார்ந்திருப்பொம், மை கூற்று என்ன சாதிப்பது - (இனி) கரியமறவியென்னசெய்யக் கிடக்கின்றன. [வேசையர்க்கு என்பது - உருபுமயக்கம்.] ஏ - அஶை.

(மக)

சாதிக்கும் பாலனங் தம்பேத மாக்கிடத் தக்கவிரிஞ்

சாதிக்கும் பாலனஞ் செய்கூட லம்பிலை தாட்டுஜௌயைச்

சாதிக்கும் பாலன மாக்கொள்ளு வோமுத்தி தங்குயிர

சாதிக்கும் பாலனங் தாயென் றினியெவண் சார்விப்பதே.

(இ - ள்.) சாதி கும்பால் அனந்தம் பேதம் ஆக்கிட தச்சா - சாதிக்கூட்டக்கிழலே முதிர்வேஹபாடு தோன்றச் சி

MAHAMAHOPADHYAYA

கூ 11 V SWAMINATHA IYER எழுந்தர்

இசு

## கூடலந்தானி மூலமுல் உரையும்.

குஞ்சுதியுற்ற பிரமாவே!, நிக்கு பாலனம் செய் கூடல் அம்பிகை தாள் துணையை - திசைசுமுற்றம் ஆட்சிசெய்கின்ற மதுராபுரி மீனாட்சி தேவியஸரின் உபையபாதங்களையும், சாதிக்கும் பால் அன்னமாய்கொள்ளுவோம் - (வினைப்பசியை) வெல்லும் பாலமுதாக் கொள்வோம், (அவைகள்) முத்தி தந்து பிரசாதிர்க்கும் - மோட்டாத்தை புதமித்தங் நிழலிஸ் சேர்த்துக்கொள்ளும், (இனி) அம் பாலன் தாய் என்று எவன் சார்விப்பாது - அழுகியகுழந்தை யன்னையென்று எங்கு அடை விப்பது? (உ)

சாடி. வருந்தின மாலருஞ் சோதரி தாபதர்கண் டோடி. வருந்தின மாயனை மக்களுக் குற்றவெலாந் தேடி. வருந்தின மென்பரைன் கூடலீக் சேவிப்பக்கை கூடி. வருந்தின மாக்கமென் மூய்மறை கூறவுமே.

(இ - ஸ்.) சாடு இவர் உந்தின மால் அரும் சோதரி - சாடா கரளை யெழும்படியுதந்த விழ்ணுமுர்த்தியின் அருமைத்தங்கையே, கூடலீ தினம் சேவிப்ப - பிரதித்தினமு மதுராநசரரைச் சேவைசெய்யி ன், ஆர்கம் கை கூடி. வருந் என்று - இசுவரியங் கைகூடி.வரு மென்று, ஆய் மறை கூறவும் - ஆராயக்தக் கேவதங்கள் கோயதிக்கவும், (அதனை யுனராது) தாபதர் கண்டு ஒடும் - கபிசியர்கண்டோடாத்தக்க, இ அருந்து இனமாம் மனை மக்களுர்கு உற்ற எல்லாம் தேடி. - இங்குணகின்ற கூட்டமாகிய மனவிமக்களுர்க்குப் பொருந்தியயாவையுஞ் சம்பாதித் து, வருந்தினம் என்பர் என் - வருந்த முற்றேவுமென்று பிதற்றுவார்களிலையென்னகாரனைய?

(உக)

கூரோங் கரிக்குப்பொ யெக்காலுங் கூடலீக் சோண்டுதெவப் பேரோங் கரிக்குற்ற தங்கையாஞ் சேந்தக் பிராட்டியன்பின் மாரோங் கரிக்குழ லாரிற்சிக் கோமிந்த மாநிலத்திற் சோரோங் கரிக்கும் பினிகா வினியெங்குச் சூழவதுவே.

(இ - ஸ்.) இந்த மா நிலத்தில் - இந்தப்பெரிய பூமியில், சோது ஒங்களிக்கும் பினிகாள் - அன்னத்துவேஷத்தை யுண்டாக்கும் கோய்களே!, எக்காலும் கரிக்கு பொய் கூரோம் - எப்பொழுதஞ்ச சாட்சியின்கண்ணே பொய்யைச் சொல்லமாட்டோம், கரி சூழலாரில் சிக்கோம் - கரியகுந்தலுடைய மாதரிற்கட்டுண்ணேம், கூடலீ கொண்டு - மதுராபுரியை யடைந்து, தவம் பேறு ஒங்கு - தவப்பயன் வளரப்பெற்ற, அரிக்கு உற்ற தங்கை - விழ்ணுமுர்த்திக்குக்கந்த தங்கையாகிய, அம் சேல் கண் பிராட்டி. அன்பில் மாரோம் - அங்கயற்கண்ணியரசியி னது அன்பிற் பிரியமாட்டோம், இனி சூழவது எங்கு - (நீங்கள்) இனிச்சுழுமிடமாவன யாலை?

வதித்தது வந்தது வென்றது கொண்டது மண்ணிற்றன்னி மிதித்தது வந்தது கைலாயம் வேள்விதி வசவிலடயோன் கொதித்தது வந்ததும் பாத்தா னவனருங் கூடலென்ப அதித்தது வந்தது ரோகமற் றுர்க்கரு ஞக்தமியே.

(இ - ள்.) உதித்த துவந்தம் துரோகம் அற்றுர்க்கு அருள் உத்தமி - சனித்ததின் ரூடர்பாகிய துரோகத்தி னீங்கினுர்க்குக் கடாட்சிக்கின்ற மீனுட்சிதேவியார், வதித்தது வந்தது வென்றது கொண்டது மண்ணில் தள்ளி மிதித்தது உவந்தது - வசித்தது முன் டாயதும் வென்றதும் (மணம்) கொண்டதும் பூமியிற் கிடத்தித் துலகத்து மகிழ்ந்தது மாயவைகள், கைலாயம் வேள்வி திலை யோன் கொதித்த துவம் ததும்பா தானவன் அரும் கூடல் என்ப - கைலாயம் யாக குண்டம் திக்குகள் சோமசுந்தரக்கடவுள் கொதித்த நிலைபைசையாத மயிடாகரன் அருஸமயிற்ற மதுராபுரி யென்று அரிய நூல்களினுலே கூறப்படுகின்றன. (உ.ங்)

மிக்க மடங்கலை யாற்றுதி ரேடு விடுக்தமணத் துக்க மடங்கலைக் கூடலி னற்றவித் தஞ்சரணிற் புக்க மடங்கலை வாகன மர்க்கொளும் பூரணிகாத் திக்க மடங்கலை வெய்தா தெம் மூன்னு மிருப்பியல்பே.

(இ - ள்.) மடங்கும் அலை மிக்க - சுருண்டுவரும் அலைமிகுந்த, ஆற்று எதிர் ஏடு விடுத்து - வைலைகந்தியி லெதிர்க்கேதறும்படி ஏட்டைச் செலுத்தி, கூடலின் அமணம் தங்க்கம் அடங்கலை ஆற்றவித்து, மதுராங்கரின்கண் சமணசலையவாத மொடுங்குதலைச் செய்வித்து, அம் சரணில் புக்க மடங்கலை - அழகிய சரணிற் புகுந்த சிங்கத்தை, வாகனமாய் கொள்ளும் பூரணி - வாகனமாக் கொள்பவளாகிய பூரணி யே!, இக்கு அமடு அம் கலைவு எய்தாது காத்து - ஆபத்தாகிய மோசங் களுஞ் சீர்மையின் சிதைவு மடையாது காப்பாற்றி, எம் உள்ளும் மிருப்பு இயல்பே - எமதுள்ளத்தும் (நீ) இருத்தலியல்பன்றே. (உ.ச)

இரும்புந்தங் கங்கணாஞ் செய்வோ மதனெடுத் தேவுசரச் சுரும்புந்தங் கங்கணம் பாவிலை கூடலீற் சூழ்கிரெம்மை விரும்புந்தங் கங்கணங் கெய்தா தெனும்பல வேடர்க்கலாற் றரும்புந்தங் கங்கணம் மைக்குத வார்கெடுங் துற்சனரே.

(இ - ள்.) கெடும் துற் சனர் - அழியத்தக்க வன் மத்தார்கள், இரும்பும் தங்கம் கணம் செய்வோம் - இரும்பையுங் தங்கமாக நிமிட த்துச் செய்வோம். மதன் எடுத்து வழும் சரம் சுரும்பு உந்து அங்கங்

இஅ

## கூடலந்தாதி மூஸமுஸ் உரையும்.

கன் நம்பரல் இல்லை - மன்மதனெடுத்து விடுக்கின்ற கணைகளாகிய வண்டினங்குடையத்தக்க அவயவங்கள் எம்மிடத்தில்லை, (ஆதவின்) எம் கைமகூடவில் சூழ்கிர் - நம்மைக் கூடற்பதியாக வளையுங்கள், (இங்ஙன்) விரும்புந்தம் கங்கு அணங்கு எப்தாது என்னும் பல வேடர்க்கு அல்லால் - ஆசையுற்றேர் தம் பக்கவிற் றன்பமடையாதென்று வஞ்சிக் கும் பலவேஷதாரிகளுக்கல்லாது, துரும்பும் தங்கு அம் கண் அம்மைக்கு உதவரா - முற்றுநிறைந்த வழியை நேத்திரங்களுடைய பிராட்டி. யாரின் பொருட்டுக் கொடார்கள். (உடு)

சனித்துக் கடாயெனப் போதனிக் கோட்டச் சரமதன்விற் [ந் குனித்துக் கடாவநைந் தோயென றிருதலைக் கொள்ளியைப்போ றுனித்துக் கடாநம் னங்கோட்டத் தொல்வினை சூழ்பிழையை மனித்துக் கடாட்சமிட் டாள்வாய் மதுரை மணப்பவனே.

(இ - ஸ்.) மதுரை மணப்பவனே - மதுராபுரியி வித்தியகல் யாணியே!, அடாய் சனித்து உக்கு வண்ண - தகாய் பிறந்திறக்குதி யென்று, போதன் இங்கு ஒட்ட - பிரமன் கீழே தள்ளவும், மதன் வில் குனித்து சரம் கடாவ வநந்தோய் என்று - காமன் சிலையை வளைத் துப் பாணங்களாற் றுக்கப்பட்டு மெவிந்தவனே யென்று, கடா நமன் துனித்து அங்கு ஒட்ட - கடா வேறு பெமன் றண்டித்து மேலே செலுத்தவும், இருதலை கொள்ளியைப்போல் - இருதலைக் கொள்ளியி லகப்பட்ட ஏறும்பை யொப்ப, தொல் வினை சூழ்பிழையை மனித்து - பழினை பற்றியுமலத்தக்க குற்றங்களை மன்னித்து, கடாட்சம் இட்டு ஆள்வாய் - கருணைவத் திரட்சிப்பாயாக. (உசு)

மணத்தைக்குங்கொடு நோய்தீர் மருந்திந்த வையகத்திற்  
பணத்தைக்குங்கி குளிர்நீர்த் தடாகம் பவத்திலுரங்  
தணத்தைக்குங்கு மரக்கலமாகுஞ் சதா சிவையாம்  
வணத்தைக்குங்குமான் தோய்க்கட லம்மை மலர்ப்பதமே.

(இ - ஸ்.) சதா சிவையாம் கூடல் அம்மை வண்ணம் தைக குங்குமம் தோய்பதம் மலர் - எக்காலு மங்கலமுற்றவளாம் மதுராபுரி யில் யீற்றிருக்கு மீனட்சிதேவியாரது வண்ணச் சிறப்புவாய்ந்த குங்குமந்தோய்ந்துள்ள திருவடித் தாமரைகள், மணத்தைக்கும் கொடும் நோய்தீர் மருந்து - (மதுர) வாசனையுடையவைகளை அருவருக்கச் செய்கின்ற கொடிய பினிகளைப் போக்கு மழுதாகும், இந்த வையகத்

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

இடம்

தில் - இங்கப் பூவுலகில், பணம் தகைக்கு - தனத்தாபத்திற்கு, உங்கி குளிர் நீர் தடாகம் - வயிற்றைக் குளிரச் செய்யும் நீர்த்தடாகமாகும், பவத்தில் உரம் தணந்த கைக்கு - பிறவிக் கடலில் ஆழங்கிவலியிழுந்த கரங்களுக்கு, உந்து மரக்கலம் ஆரும் - செலுந்துதற்குக்கந்த கப்ப லாகும், [தணந்த என்பது - வலித்தல் விகாரம்] (உ.ஏ)

பதம்பத்தை யாயிரங் தாண்மானங் காத்தொரு பாலலுக்காக் குதம்பத்தை யானன மாயுதித் தோனயன் கூடலுற்று நிதம்பத்தை யாயிரங் கண்ணு யவன்ஞௌழ நித்தையானிபேர்ச் சதம்பத்தை யாயிரங் காதநெஞ் சேயறஞ் சங்கடமே.

(இ - ன.) இரங்காத நெஞ்சே - உருகாத மனமே!, பதம் பத்தையாய் இரந்தாள் மானம் காத்து - திருவடிப் பற்றுடையாளாய் வேண்டிக்கொண்ட துரோபயதையின் மானத்தைக் காப்பாற்றியும், ஒரு பாலலுக்காய் - ஒப்பற்ற பிரகலாதன் பொருட்டு, தம்பத்து ஜி யானனமாய் கு உதித்தோன் - தூணிலிருந்து (நர) சிங்கமாகப் பூமி யிலவுதரித்தும் அருளிய விஷ்ணுமூர்த்தியும், அயன் - பிரமாவும், நிதம்பத்தை ஆயிரம் கண்ணுயவன் - போனிகளை யாயிரங் கண்களாகப் பெற்ற இந்திரனும், கூடலுற்று - மதுராநகரை யடைந்து, தொழும் நித்தையின் பேர் சதம் பத்தை ஆய் - வணங்கத்தக்க நிதிலையாகிய மீனாட்சி தேவியாரின் திருநாம மாயிரங்களையுந் தியானிப்பாயாயின், சங்கடம் அறும் - துண்பமொழியும். (உ.ஏ)

கடக்குஞ் சரம்பரி தேராட்க ளோடு கலந்துவெம்போ ரடக்குஞ் சரம்பரித் தாங்களிப் பீர்மது ரைக்கலிரேற் றுடக்குஞ் சரம தசைவரு மாட்டேம துதர்முன்னர்க் கிடக்குஞ் சரந்திரும் பாதோடு போதெது கிட்டுவதே.

(இ - ன.) கடம் குஞ்சரம் பரி தேர் ஆங்களோடு - மதங்கொண்ட யானை குதிரை யிரதங் காலாளோடு, வெம்போர் கலந்து - வெய்ய போர்முகத் தடர்ந்து, அடக்கும் சரம் பரித்து ஆங்களிப்பீர் - (பகைஞரை) வெல்லு மம்புகளைக்கொண்டு யீரவாதம் பேசுகின்றவர்களே!, மதுரைக்கு அல்லீரேல் - கூடற்புரிக்காட்பமாயின், துடக்கும் சரம தசை மாட்டு வரும் எமன் தூதர் முன்னர் - (கபங்) கட்டுமரண சமையத்துக் கடாவில் வரு மெமதுதர் முன்பாக, கிடக்கும் உம் சரம் - (நீட்டி நிமிர்ந்து) கிடக்கின்ற வுமது பிராணன், திரும்பாது ஓடும் போது கிட்டுவது ஏது - மீளாதகலுக்காற் றணைவருவதிபாது? (உ.ஏ

கிட்டிக்கு மாரணை நீற்றிப்பின் கூடலிற் கீர்ணெடு  
செட்டிக்கு மாரணை யுங்காத்த துண்பதி சிந்தமெனப்  
புட்டிக்கு மாரணை வோரும் புசழினும் போழும்பன்றிக்  
குட்டிக்கு மாரணை யாய்மூலை சீந்தது கோமகளே.

(இ - ள்.) கோ மகளே - இராஜகுமாரியே; கிட்டு இக்கு மாரணை நீற்றி பின் - நெருங்கிய (வில்) கரும்பையுடைய காமலை யெரித் துப் பின்னார், (அவளையும்) கூடலில் கீர்ணெடு செட்டி குமாரணையும் காத்தது - மதுராபுரியில் நக்கிரெனெடு வைசிய குமாரணையும் மிரட்சித் தது, உன் பதி சித்தம் என்ன - நிலை பண்ணாகிய சொக்களிங்க மூர்த்தியின் றிருவள்ளுமென்று, மார் புட்டிக்கும் அனைவோரும் புகழினும் - நெஞ்சிற் றின்னணமடைக்கின்ற யாவரும் போற்றினும், போழும் பன்றி குட்டிக்கும் - பிளக்கும் பன்றிக்குட்டிசலுக்கும், அன்னை யாய் மூலை ஈந்தது ஆர் - தாயாகி மூலைப்பாலை யுதங்கிய தியாரீ நீயன்றே.

(நம)

கோமாதங் கத்தினைப் பண்டொழித் தோங்கிடுங் கூடனகர்க்  
கோமாதங் கத்தினைப் பாதத்தை நற்றுணைக் கொள்ளின்மயங்  
கோமாதங் கத்தினை யோமன் னவளருள் கூரவணங்  
கோமாதங் கத்தினைப் போதும் பொருதுமூல் கோரவெஞ்சே.

(இ - ள்.) தினை போதும் தங்க பொருது உழல் கோரம் வெஞ்சே - அற்பனேரமேனுங் தரிக்கச்சகியா தலைகின்றகொடிய மனமே ! பண்டு - முற்காலத்து, கோ மாதங்கத்தினை ஒழித்து - (மாயப்) ; \* வையும் யானையையுழித்து, ஒங்கெடும் கூடல் நகர் கோமாது - மிராசா சிக்கின்ற மதுராபுரிக்கரசியினது, அங்கத்தின் ஓயிபாதத்தை நல் துணை கொள்ளின் - சொருபத்து அழுசியசரணங்களைத் துணையாகக்கொள் வோமாயின், ஆதங்கத்தில் மயங்கோம் ஸையோம் - தீங்கின்மயங்கோ மெலியோம், (ஆதலின்) அன்னவள் அருள் கூர வணங்கோமா - அம் மீனுட்சிதேவியாரது கருணைப்பருகும்படிப்பணியமா. (நக)

வெஞ்ச மணக்குங் குமக்கொங்கை மீனவ னேர்ந்தரணைக்  
கொஞ்ச மணக்கு மரியாய்ச் சிவமதங் கொண்டிலவம்  
பஞ்ச மணக்கும் பெனவோட்டி யாளுமிப் பாரினிற்பொற  
கஞ்ச மணக்குஞ் திருக்கூட லாவிக் கதிதருமே.

(இ - ள்.) குங்குமம் கொங்கை மீனவள் - செஞ்சராந்தணிந்த  
தணங்களையுடைய மீனுட்சிதேவியார், அரளை கேர்ந்து - சிவபிராணை  
யெதிர்ந்து, வெஞ்சம் அண்ண கொஞ்ச அம் மணம் குமரியாய் - மன

மிபாருந்தக்கொஞ்சத்தக்க அழகியமணமங்கைசுராய், சிவமதம் கொண்டு - சைவசமயத்தையேற்று, அமணம் கும்பு இலவம்பஞ்ச என்ன ஒட்டி - சமணக்கூட்டத்தை பிலவம்பஞ்சென்னும்படி சிதறச்செய்து, ஆளும் இபாரினில் - ஆட்சிசெய்கின்ற இந்தப்பூவுலகின்மீது, பொன்கஞ்சம் மணக்கும் திருக்கூடல் - பொற்றுமரைகமழும் பெருமையுற்ற மதுராபூரியானது, ஆனி கதி தரும் - சிவன்முத்தியைக் கொடுக்கும் ()

தருப்பையி லாதனர் தோலா ஊடைசடை தாளொன்றாகும்  
நெருப்பையி லாஷீர தங்கொண்டி யோக கெறிக்கையைந்து  
பொருப்பையி லாவுடையாருநின் கூடலைப் போற்றில்லேற்  
கருப்பையி லாவருட் கென்செய்வ ரோகயற் கண்மணியே.

(இ - ஸ்.) தருப்பையில் ஆதனம் - தர்ப்பையா லாசனத்தையும், தோலால் உடை - தோலா ஊடையையும், சடை - சடைமுடியையும், சூழ் நெருப்பு - பீபஞ்சாக்கினியையும், தாள் ஒன்று - (நிலைபில்) ஒற்றைக்காலையும், அயிலா விரதம் கொண்டு - உபவாசவிரதத்தையும் கொண்டு, யோகம் கெறிக்கு இருயன்து - யோகமார்க்கத்துக் கொற்று மையாய், பொருப்பாப இல்லா உடையாரும் - குக்கயை வீடாகப்பொருந்திய துறவினரும், நின் கூடலைப் போற்று இல்லேல் - நின்னையும் (நின்குக்கந்த) மதுராங்கரையுந் தியாணித்திரா ராயின், கரு பயிலா அருளுக்கு என் செய்வர் - கர்ப்பவாசமில்லாமற் செய்யத்தக்கிருபையைப் பெறுவதற் கென்செய்வார்? (ந.ஏ)

கண்ட விடத்தினன் ரென்கூடல் வாழ்களின் கைப்பிழத்தோன்  
கொண்ட விடத்தினை நின்னதன் ரேபன்னு கூற்றையுடைத்  
தண்ட விடத்தக்க தல்லவென் றன்பர்க் களித்தவடி  
யெண்ட விடத்துனை யாம்போதி வெற்கு மெதிர்ந்தருளே.

(இ - ஸ்.) கண்டம் விடத்தினன் - கழுத்தில் விஷத்தையுடையானும், தென் கூடல் வாழ்க நின் கை சிதிக்தோன் - தென்மதுராபுரிவாழ்க்கையின்பொருட்டு நின்னைப்பாரிக்கிரகணஞ்செய்தானுமாகியசிவபெருமான், இடத்து கொண்ட அன்னை - இடப்பாகத்திற்கொள்ளப்பெற்ற அம்மையே!, பண்டு - முற்காலத்து, அண்டவிடத்தக்கது அல்ல என்று கூற்றை உடைத்து - கிட்டவிடத்தக்கதில்லையென்றுசினந்து மறவியையுதைத்துத்தள்ளி, அன்பர்க்கு அளித்த அடி வின்னது அன்றோ - மார்க்கண்டமுனிவர்க்குத்தயை திருவடி நின்னதல்லோ? (ஆதவினதுபோல) எற்கும் - அடியேற்கும், என் தகிடி அ துணை

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

ஆம் போதின் - கரணுதிகள் அனுவாவாகத்தக்க (மரண) சமையத் தில், எதிர்ந்து அருள் - தரிசனமுதலிக் காப்பாயாக. [சிவபிரான்கற் கூறுமியலுத்தத்தென்பது அம்பிகைபாகத்துக்குரிய இடப்பாத மானது முடிவு அம்பொக்கேற்றப்பொருள் சித்தித்தது.] (ந.ச)

அருந்தக்கா தம்பல சென்றிரங் தந்பரை யம்புயப்பூப்  
பொருந்தக்கா தங்க மலைச்சிலை யாவென்று போற்றலின்னாத்  
தருந்தக்கா தங்கெது மம்பிளைக் கூடலீச் சாரப்பெற்ற  
வருந்தக்கா தந்தக னேவிடு தூதரை மாற்றவிடே.

(இ - ன்.) அம்பிகை கூடலீச் சார பெறீர் - மீனுட்சிதேவியாரி ன்மதுராபுரியை யடையப்பெறுதவர்களே!, அருந்த பல காதம் சென் ற இரங்து - உண்ணற்பொருட்டு கெடுந்தாருஞ்சென்றயாசித்து, அற் பரை - உலோடியரைநோக்கி, அம்புயம் ஓ பொருந்து அக்கா தங்க ம் மலைசிலையா என்று போற்றல் - தாமரைமலரையாத்த கண்ணனே பொன்றவரையை வில்லாகவலோத்தவனேயென்று துதிப்பது, இன்னு - தரும் அங்கு எதும் தக்காது - துன்பத்தைக் கொடுப்பதல்லது அவ்வி டத்தியாவையேனுங் கிடைக்கமாட்டாது, (அன்றியும்) வருந்த காரு அந்தகன் ஏவிடும் தூதரை மாற்ற அரிதே - நோகும்படி வகைத்தக்கத் தக் காலனுள்ளிடப்பட்டுவருகிற தூதரைவிலக்குவ தரிதாகமுடியும்.()

அரிசிரங் கூன்முதற் தேசாந் தரச்சரக் காழியிற்பாய்  
விரிசிரங் கூனுட னவாயிற் கொண்டு விலைக்களிக்கும்  
பரிசிரங் குனமி லாக்கூட லம்பிகைப் பற்றலிரேற்  
சொரிசிரங் கூனிழி நோய்மீத லன்றிச் சுகமரிதே.

(இ - ன்.) ரங்கூன்முதல் தேசாந்தரம் அரிசி சரக்கு - இரங் கூன் முதலியதேசாந்தரங்களிலுற்ற அரிசியையும் (எணை) வஸ்துக் களையும், ஆழியில் - கடவிற்செல்லுகின்ற, பாய் விரி சிரம் கூன் உடல் நாவாயில் கொண்டு - பாய்விரித்துள்ளதீலையையும், வல்ளாந்தவழிவத்தை யுமுடைய கப்பலிற்கொண்டு, விலைக்கு அளிக்கும் பரிசீர் - விக்கிரைய ஞ்செய்யும் வியாராகிளே!, அங்கு - அச்சமையத்து, ஊனம் இல்லா கூடல் அம்பிகை பற்று அல்லீரேல் - குறைவற்ற மதுராபுரிக்காசியா கிய மீனுட்சிதேவியார்க் கண்புழுண் டிரீராயின், சொரிசிரங்கு ஊன் இழிநோய் மீதல அன்றி - அப்பியிசிரங்கும் நினைர்வடியும் வியாதிக ஞுமே மிகுவதல்லது, சுகம் அரிதே - இலாபங்கிடைப்பது அருமை பாய்முடியும்.

(ந.க)

சுகந்தன தானியங்கு சுற்றுகொள்ள சேமிக்கச் சூழ்ந்துறினு மிகந்தன தானியங்களோடு யாழிலி யேனுமற்ப ரகந்தன தானிய மாவென் றடாதற மாற்றுதியே\* வுகந்தன தானிய மிப்பாள் மதுரை யுமைதுணைக்கே.

(இ - ள.) செஞ்சே - மனமே!, தனதானியம் சுற்றும்சுகம் மிக சூழ்ந்து உறினும் - தனதானியாதிசெல்வங்களுஞ் சுற்றுத்தாருஞ் சுகம்பெருதுமாறுவளைந்திருப்பினும், அந்தோ இகந்தனது ஆணி சினையாய் - ஐயோசிறப்பினதிறப்பை யுணராய், இனி யேனும் - இனியாயினும், அற்பர் அகம் - அறிவினரிடத்து, தனதா நியமா என்ற அடாதுதனபதியே புண்யவானே! யென்றுபுச்சுந்துசாராது, அறம் ஆற்றுதியேல் - அம்மைக்குசுந்த பணிவிடைசெய்வாயாயின், மதுரை உமை - மதுராபுரித்தேவி, துணைக்கு உகந்தன தான் நியமிப்பாள் - காத்தற்குரியவைகளைத் தானுக்கவேகிலைப்பறவருள்வாள். (ஈ-ள)

துணைக்கான கஞ்சகின் பாதத்தை பேத்துஞ் சுகத்தையிழுந் திணைக்கான கங்களுஞ் தேயெநாங் தேனலைக் தெம்மருங்கும் பணைக்கான கந்தருஞ் தேன்பாடுங் கூடற் பதிக்கணியே கணைக்கான கங்கட்டி யாவிடி மோவிளங் கண்றினையே.

(இ - ள.) பண்ணைக்கு ஆன் நகம் தரும் தேன் பாடும் - வயல் களுக்கு இடபகிரியினின்றுபெருகுக் கீதனருவிபாய்கின்ற, கூடல் பதி க்கு அணியே - மதுரைத்தலத்துக்கலங்காரமாயுள்ளவளே!, துணைக்கு ஆன நின் கஞ்சம் பாதத்தை ஏத்தும் சுகத்தை இழுந்து - காத்தற்குரி யடினது பங்கையத்தானைப்போற்று மின்பத்தைவிடுத்து, இணை கால் நகங்களும் நேய எம் மருங்கும் அலைந்து நொங்தோன் - இரண்டு கால்களின்நகங்களுஞ் சிலையும் டி. எத்திலைசயினுங்திரிந்து வருத்த முற்றேன், ஆ இளம் கண்றினை கண்ணைக்கட்டி கானகம் விடுமோ - பசுவானது இளங்கன்றின் கண்களைமலைத்துக்காட்டில்விடுத்திருக்குமோ இராதன்ரே? (ஈ-ள)

கன்றை யலுக்கும் பசுவிருங் தாலுங் கருணையிலை  
யென்றை யலுக்கும் படிகண்ணை நீக்கு மிமையுமுன்டோ  
பொன்றை யலுக்குந் தருங்கூட லம்பிகை போந்துகிலை  
வென்றை யலுக்கும் பசற்குமெட்ட டாயருள் வேட்குவனே.

(இ - ள.) பொன் கையலுக்கும் தரும் கூடல் அம்பிகை - பொன்னணையா வளன்னுங் தாசிக்கு மளித்ததாகிய மதுராபுரியின்

உச

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

மீனுட்சிதேவியே!, திசை போந்து வென்றை - திங்குகளிற் சென்று வெற்றிவொண்டவளே!, பசர்கும் அல்லுக்கும் எட்டாய் - பகசிரவெ ன்னுங் காலங்களைக் கடந்து நிற்பவளே!, என்றை அலுக்கும் பச இருந்தாலும் - (தானீன்று) கன்றை வெறுக்கும் பசவிருப்பினும், கருணை இல்லை என்று - சிறுபையில்லையென்று, உக்கும்படி கண்ணை அயல் நீக்கும் இமையும் உண்டோ - சிலைதுயும்படி நேத்திரங்களைப் புறந்தனர் மிமையுமாதோ, (இல்லையாதனின்) அருள் வேட்குவன் - (உனது) காத்தலை விரும்புகின்றேன். (நக)

குவித்துவ சந்தனுங் கைகா னடுக்கக் குறைகளைக் குவித்துவ சந்தனைக் காக்குவினஞ் சேயதைக் கூறுவன்கேள் கவித்துவ சங்கத் தினரேத்துங் கூடந் கயற்கணன்னை கவித்துவ சம்பெற்ற தேர்ப்பாகன் பின்னை கழற்றுகளே.

(இ - ள.) நெஞ்சே - மனமே!, (விசேடமிருக்கின்றது) அதை ஈறுவன் கேள் - அதனைச்சொல்லுகின்றேன் கேட்பாயாக, கணி துவ சம் பெற்ற தேர் பாகன் பின்னை - அதுமக்காடியை யுடைய தேர்ச் சாரத்தியாகிய விஷ்ணுமுர்த்தியின்தங்கையும், கவித்துவ சங்கத்தினர்' ஏத்தும் கூடல் கயல்கண் அன்னை - கவிப்புலலைமயிற்சிறந்த சங்கத்தார்போற்றத்தக்க மதுராபுரியின்மீனுட்சிதேவியுமாகிய மாதாவின், கழு ஸ் துகள் - சிறுவடித்தூரியானது, வசந்தனும் கைகுவித்து கால் நடு ங்க - மன்மதனுங்காப்பிக் கால்பதறும்படி, குறைகளை நீக்குவித்து - குற்றங்களைப்போக்குவித்து, தனக்கு வசம் ஆக்கும் - (நின்னையும்) தன்வசப்படுத்திக்கொள்ளும். (ஸம)

துகளத் திரங்கிறி தென்னுவினஞ் சோதியர் சூதறியா  
துகளத் திரந்தின மார்பு இருவத் துணைக்குமிகுங்  
துகளத் திரந்தவிக் கத்திரி வீர்வலஞ் சூழலெப்போ  
துகளத் திரந்தவன் றங்கையைக் கூடற் சபாலையத்தே.

(இ - ள.) துகள் அத்திரம் சிறிது என்னும் நெஞ்சு ஒதியர் - தூளியினிலையில்லாமையை யற்பமென்றுசொல்லத்தக்க மனத்தையுங் கூந்தலையுமையை வேசையரின், சூது அறியாது - வஞ்சந்தையுண ராது, கள் அத்திரம் தினம் மார்பு ஊடு உருவ - தேன் (வடியுமலர்) வாளியானது நாள்தோறும்மார்பூடுதைக்கும்படி, துணைக்கு களத்திரம் மிகுந்து தவிக்க திரிவீர் - உதவியின்பொருட்டு மனைவியானவள்மிகவு ம்வருந்தவிடுத்து (ஊர்சற்றியாய்) அலைகின்றவர்களே!, களத்து இரங் தவண் தங்கையை - (போர்க்) களத்தில் (கர்னனிடம்) யாசித்தவிஷ்ணு

மூர்த்தியின் தங்கையாகிய மீனுட்சி தேவியை, கூடல் சுபம் ஆலீயத் து வலம் சூழல் எப்போது - மதுராபுரிக்கு மங்களமாகிய கோயிலின் கண்ணே பிரதட்சணஞ்செய்வ தெக்காலமென்றிருக்கின்றீர்கள். (சக)

ஆலீக் கரும்பவ ளங்களின் னைசையி னுகிமுத்து  
மாலீக் கரும்பவ ளந்தரு வாலராயும் வைதுகண்ணீர்  
வேலீக் கரும்பவ ளம்பாலு னைவெளன் மேவேசந்தின்  
பாலீக் கரும்பவ ளங்கூட ஸம்மை பகையுமக்கே.

(இ - ள.) நின் ஆசையின் அவள் அங்கம் ஆலீ கரும்பு ஆசி - நின்மீது காதலாலே யவள் சரீரமானது ஆலீயிலிட்ட கரும்பைப் போல் நைந்து, மாலீக்கு முத்து அரும் பவளம் தருவாரையும் வைது - மாலீக் கருமையாகிய முத்துக்களையும் பவளங்களையுங் கொடுப்ப வரையும் வெறுத்து, வேலீக்கு கண் நீர் அரும்ப - கடலுக்காகும்படி கண்ணீர் சொரிய, வள்ளம் பால் உண்ண, என்ன - கிண்ணத்திலுள்ள பாலுங்குடியா என்று பொய்சொல்லி, மேவு சந்தின் பால் ஜிக்கியர் - வருகின்ற தூதின ரிடமாய் வசப்படுவர்களே, உம்பர் வளம் கூடல் அம்மை உமக்கு பகை - விண்ணுலசுப் பெருமையுண்ட மதுராபுரி யின் மீனுட்சிதேவியாருமக்குப் பகையாபென்ன. (சஹ)

பகைவரைக் கும்பியி னேயாற் பணிந்துயிர் பாழ்த்தவுடற்  
புகைவரைக் குந்தனத் தாலைசப் பிசாசெஸீப் புல்லமனத்  
தகைவரைக் கும்பிதிக் கெண்செய்கு வேங்முனி சாற்றவருங்  
துகைவரைக் கும்பத நல்கால வாயிற் சுமங்கவியே.

(இ - ள.) முனி சாற்ற வருந்து கை வரைக்கும் பதம் நல்கும் ஆலவாயில் சுமங்கவியே - (தூர்வாச) முனிவரது சாபத்தினுலே துய ரடைந்த யானையாகிய ஜிராவதத்திற்குங் கதியுதவிய மதுரை நகரிற் சுமங்கவியாகிய பிராட்டியே, கும்பியின் நோயால் - வயற்றின்கொடு மையினுலே, பகைவரை பணிந்து - சத்துருக்களையும் வணங்கி, உயிர் பாழ்த்த உடல் புகை வரைக்கும் - ஆவிநிங்கிய சரீரமெரிந்து நீறுமள வும், தனத்து ஆசை பிசாசு என்னை புல்ல - தனவிக்கை யென்னும் பேயான தென்னைப் பிழித்தலீக்குமாறு, மனம் தகைவு அரைக்கும் விதிக்கு என் செய்குவேன் - மனக் கட்டடைச் சிதைக்கும் விதிக்கு (கிண்ணருட்கொண்டல்லது மற்று) என்ன செய்யக்கடவேன். (சந)

சலைக்குந் திவாகன மாயா தலைந்தரைக் காசெனினு  
முலீக்குந் திவாகன மாயும் விடாரின் முபக்கம்விரி  
தலைக்குந் திவாகனம் போற்கொண் டவரையுங் தள்ளையன்றே  
நிலைக்குந் திவாகனங் கற்கின்த கூடலங் நேத்திரியே.

உக்கு

## கூடலெந்தாதி முவழும் உரையும்.

(இ - ள்.) அனங்கற்கு வாகு கிலீக்கு உந்தி ஈந்த - (எரிபட்ட) மன்மதனுக்கு வடிவத்தை (முன்) நிலைமைக்குச் செலுத்தி யுதவிய, கூடல் அம் நேத்திரியே - மதுராபுரிச்கு வந்த வழகிய மீனுட்சியம்மை யே, திவாகனம் ஆயாது - காலத்தையு முயர்வையுங் கவனியாது, கலீக்கும் அணைந்து - சிலீக்கும் புனர்ந்து, உந்தி முலீக்கு வாகனம் ஆயும் - வயிறுந்து முலீக னேறியிருக்கு மிடமாகியும், அரை காச எனினும் ஷிடாரின் - (செம்பு) அரைக்காசவரினும் கலப்பவர்களது, முயக்கம் விரி தலை குந்தி - கலவினபையும் தெங்கு பளை மரங்களின் கள்ளையும், வாகு அன்னம்போல் கொண்டவரையும் தள்ளை அன்றே-கைக்கொண்ட வழுதை பொப்ப வண்டவரையும் (பின்னர் ததெளிந்து போற்றவர்ராயின்) நீக்கமாட்டாயல்லவோ. (சுசு)

திரிபுரத் தார்ப்பொருங் கைத்தனு மாழைச் சிலீபெண்கினுங் தரிபுரத் தாற்றருக் குண்டிருகாது சதிக்கு நெஞ்சே கரிபுரத் தாண்தெறுமுங் கூடலெல்ம் மான்கொள்க யற்கண்ணியின் பரிபுரத் தாட்கம்மி யாகுதி மாமணைப் பந்துரினே.

(இ - ள்.) தரி புரத்தால் தருக்கு உண்டு உருகாது சதிக்கும் நெஞ்சே - வகித்த வுடலாலே யகங்கரித்து இளகாது வஞ்சிக்கு மன மே, கரி புரந்தான் தொழும் கூடல் எம்மான் - கஜேங்திரனை யிரட் சித்த விஷ்ணுமுந்தி போற்றத்தக்க மதுராபுரிக் கெழுந்தருளிய வெ மது சொக்கலிங்கப் பெருமான், திரி புரத்தார் பொரும் கை தனு மாழை சிலீ எங்கினும் - முப்புரத்தாரை வெற்றிகொள்ளும்பொருட் டுக் கைக்கொண்ட வில்லானது பொன்மலை (யாதலிற் குழைந்தது) என்பாயேனும், மா மணம் பந்தரில் - பெருமைதங்கிய கல்யாண மண் டபத்தில், கொள் (அங்கிலபெருமானது சரத்தாற்) பற்றப்பொருந்தி ய, கயல் கண்ணியின் பரிபுரம் தாட்கு - மீனுட்சிதேவியாரின் சதங் கை யொலிக்கின்ற திருவடியை வைப்பதற்கு, அம்மி ஆகுதி - அம்மி யாக வழையக்கடவாய். (சுடு)

பந்திக்கப் பம்பர மானமுங் கூடலிற் பார்த்திடினும் நிந்திக்கப் பம்பர மாவார் விருந்தன்பை நேர்பெறுமேற் சந்திக்கப் பம்பரங் தீவளி பூமயத் தற்பரையை வந்திக்கப் பம்பர மாதரும் போதரு மானுவரே.

(இ - ள்) நிந்திக்க பம்பரம் ஆவார் - தூசிப்பதற்கு விளைவா யத்திரிபவர், அப்பம் பரமான்னாம் பார்த்து பந்திக்கு இடினும் - பணியாரங்களையும் மேன்மையுற்ற அன்னங்களையும் நோக்கிப்பந்திக்

கிட்டபோதினும், விருந்து - அவ்விருந்தோம்பலானது, கூடலின் அன்பை கேர் பெறுமேல் - மதுராபுரியின்மீதுற்ற என்னள்கையிகர்பெறு மாயின், வந்திக்க பம்பு அரமாதரும் போதரும் - பணிதற்குநெருங்கு கின்ற தேவமங்கையரும் கமலாதனிகளும், சந்திக்கு அப்பு அம்பரம் தீவளி பூ மயம் தற் பரையை - கலக்கின்றபஞ்சசூதபரிதூர்ணையாகிய மீனுட்சிதேவியாரை, மானுவர் - ஒப்பாவார். (சகு)

மானங் கலந்த கரும்போ தகழும் வகுக்கமென்றீர்  
வானங் கலந்த கருந்துமுன் கூடலை வாழ்த்துதிரோற்  
குனங் கலந்த கரும்போ தனாரிற் குலையவிடான்  
மீனங் கலந்த கரும்போ தனவிழி வித்தகியே.

(இ - ள்.) மானம் கல்லம் தகரும் போதகழும் வகுக்கம் என் பிரி - மானமாயிருக்கப்படியோம் அஜமுங்கஜமும்பகுக்தறியோமென் துதவிப்பவர்களே!, அல் அந்தகர் வான் அங்கு உந்து முன் - கரியகா லதாதர்வெளியினிடமாய்த் தள்ளுதற்குமுன்னரே, கூடலை வாழ்த்துதிரேல் - மதுராநகரைப்போற்றுவீராயின், மீனம் கலந்த கரும் போது அன்ன விழி வித்தகி - கயலைப்பொருந்திய நீலோற்பலத்தையொத்த கண்களையுடைய பிராட்டியார், குன் அம் கலம் தகரும்பேர்து - வளைந்தவழியை கப்பலுடையஞ்சமையத்து, உள்ளாரில் குலையவிடான் - (அக்கப்பவின்) உற்றுரையொப்பக் குலையும்வண்ணம் விடுத்திரான்.()

வித்தேக மண்டலம் போருகங் கூடலின் மேவவிருட்  
த்தேக மண்டல மீதன்கொ லோசெயுந் தாவரசம்  
பத்தேக மண்டல முற்றே ரகம்பயில் பைங்களையே  
முத்தேக மண்டலங் தீர்த்தாள் கதிரின் முறையுக்கந்தே.

(இ - ள்.) வித்தே - மூலமே, தாவரம் சம்பத்தே - விலைத்தசை ல்லாமே, கமண்டலம் உற்றேர் அகம் பயில் பைங்களையே - துறவி னருள்ளத் துறையும் பச்சைக்கிளியே!, கம் அண்டு அம்போருகம் - நீரிற்பொருந்திய தாமரையானது, இருள் அல் தத்து ஏக - இருள்முடிய விராக்காலமாகிய ஆபத்துநீங்கற்கும், கூடலில் மேவ - மதுராபுரியில் வாழ்தற்கும், மண் தலம் டிது என்கொலோ செய்யும் - பூதலத்தி ன்கண்ணே புரிவதியாது? (ஒன்றுமில்லையன்றே அங்கனுற்றும்) கதிரி ன் முறை உகந்து - இரவியின் முறையைபோல மகிழ்ச்சியடைந்து, முத்தேகம் மண்டு அலம் தீர்த்து ஆள் - முன்றுவிதமான சரீரம்நெருங்கத்தக்க சஞ்சலத்தையொழித்து (எம்மைக்) காப்பாயாக. (சு)

RAHAMAHOPADHYAYA

DR. H. V. SWAMINATHA IYER | IDOMAS

## உடலந்தாதி மூலமும் உரையும்.

உகந்தவிக் கோமத் தழுலோங்கு குண்டத்தி இற்பவித்துத் திகந்தவிக் கோமளீ கோலோச்சுங் கூடனுஞ் சீரெணிக்கற் பகந்தவிக் கோடர மீண்டுமிற் பாய்ப்பொழிற் பாதவங்கா ளங்தவிக் கோரெனச் சூழ்தவம் யாதெவ ஞக்கியதே.

(இ - ஸ்.) பெர்மில் பாதவங்காள் - சோலையாகிய விருட்சங்க ளே!, அவிக்கு உகந்து தழுல் ஓங்கு ஓமகுண்டத்தின் உற்பவித்து - அவிசுக்குவிரும்பி அக்கினிக்கவாலிக்கும் யாககுண்டத்திற் ரேஞ்றி, திக்கு அந்தம் கோல் ஒச்சும் கோமளீ - திசைகளின்முடிவுவரை செ ங்கோல்செலுத்துமிளமைச் செவ்வியுடைய மீனுட்சிதேவியாரின், இ கூடல் நும் சிர் எண்ணி - இந்தமதுராபுரியில் நுமது பெருமையைச் சிந்தித்து, சற்பகம் தவ்வி கோடரம் - சற்பகாதிவிருட்சங்களிற் ருவி யிருந்த குரங்கினங்கள், மீண்டு உம்மில் பாய் - திரும்பிதும்மிட த்துக்குதிக்கத்தக்க வளமையடைந் த, அகம் தவிக்கோர் என்ன - உ ள்ளத்தவிப்பற்ற மெய்யன்பரைப்போல, சூழ் தவம் யாது எவன் ஆ க்கியது - (இப்பதியைநிவீர்)வளைந்திருக்கத்தக்கதவமியாது? எங்காற் றினீர்கள்? (அவைகளையடியேனுக்குப்பேசிப்பிராக)

ஆக்கந் தராதலங் கோலமென் னுரிடத் தாவல்கொண்டு  
காக்கந் தராதலங் தோகொடி தங்கயற் கண்ணியன்பாற்  
சீக்கந் தராதலஞ் சூழ்கூடற் காவற் செலுத்துதியென்  
றாக்கந் தராதலஞ் சார்முடி யிந்திக்குறப்பெற்றமே.

(இ - ஸ்.) அம் கயல் கண்ணி அன்பால் - அழகியமீனுட்சிதே வியர் கிருபையினுலே, சீ - கந்தரா - நீலகண்டனே, தல்லம் சூழ் கூடல் காவல் செலுத்துதி என்று - தண்ணீர்த்தடஞ்சூழ்ந்த மதுராபுரியினு ட்சியைப்புரியக்கடவாயென்றுத் தாவுசெய்து, தராதலம் ஊக்கம் சார் முடி யின்து இங்கு உற பெற்றும் - உலகங்கள் தைரியத்தையடையத் தக்க கிரீடத்தைச்சூட்டி (த்தானும்) இப்பதியிலிருக்கப்பெற்றும், (அ ச்சன்னிதானங்களையென்னுது) அலங்கோலம் ஆக்கம் தராது என்னு ர் இடத்து - ஒழுங்கீனமானது சம்பத்தையுதவாதென் றன்றாரிடத் து, ஆவல்கொண்டு - பேராலைசுயற்று, காக்கும் அந்தர் ஆதல் - காக் கின்றகுருடாகுதல், அந்தோ கொடிது - ஜியோ கொடுமையென்றே.()

பெற்றேவ ராலையஞ் சாதாள் பவரெனப் போழூகொண்ட  
நற்றேவ ராலையம் வாழ்க்கையென் னஞ்சைவ நாத்திகர்காள்  
கற்றேவ ராலையஞ் செய்காட்டுங் கூடலின் காவலைணச்  
செற்றேவ ராலைய மாக்குசித் தாண்முன் செலாவிடினே.

(இ - ள்.) கற்றே சைவ நாத்திகர்காள் - படித்துஞ் சைவசம யத்தை மறுக்கத் துணிபவர்களே, ஆலை அஞ்சாது ஏவர் பெற்று ஆன் பவர் என்ன டீழை கொண்ட நல் தேவர் - விடத்தை யஞ்சாது யாவர் பெற்றுக் காப்பவரென்று துயரடைந்த (அரிபிர மேந்திராதி) மிகுந்த தேவர்கள், வராலை காட்டும் அம்செய் கூடலின் காவலனை செற்று வராவினங்களைக் காட்டு மத்திய வயல்கூழ்ந்த மத்தை நகரி னரசனைப் பலகத்து, ஏவு அரா லயம் ஆக்குவித்தாள் முன் செல்லாவிடின் - (சமனார்) விடுத்த நாகத்தை யழியும்படி செய்வித்த அம்பிகையார் சன்னிதானத்தை யடையாவிட்டால், ஆலையம் வாழ்க்கை என் ஆம் - (அத்தேவர்களின்)இருப்பிடங்களும் வாழ்க்கையும் மெக்கதியையடைந்திருக்கும், அதனை யுனர்ந்திலீர்போலும். (நுக)

விடங்கா வியம்பன்ன கண்ணுரைப் பற்றிய வெய்யகரத் தடங்கா வியங்குவ போற்சிலர் மாலைய சைப்பதன்றித் தடங்கா வியங்கொளுங் கூடலஞ் சேற்கண்ணி தாளையுன்னார் மடங்கா வியம்பரங் கொண்டெதி போற்றிரி மாயமென்னே.

(இ - ள்.) விடம் காவி அம்பு அன்ன கண்ணுரை பற்றிய வெய்யப் பட கரத்து - விஷத்தையுங் குவளையையும் பாணத்தையுமொத்த கண் களையுடைய மாதரைத் தீண்டிய கொடிய கையில், அடங்கா ஓயங்கு வபோல் - தரிக்கப் பொருத்தவைகளாய் (புறத்துக்) குதிப்பனபோல் - சிலர் - சிலபேர், மாலை அசைப்பது அன்றி - மாலையை யசைத்துக் கொண்டிருப்ப தல்லாமல், தடம் கூரி இயம் கொள்ளும் கூடல் அம் சேல் கண்ணிதாளை உன்னார் - தடாகத்தையுஞ் (சொலையையும் மங்க எவாத்திய முழுக்கத்தையும் பொருந்திய மதுராபுரி யங்கயற்கண்ணர சியினது திருவடிகளைத் தியானஞ் செய்யார், (இன்னார்) காவி அம்ப ரம் மடம் கொண்டு - காஷாய வஸ்திரத்தையும் (சடை முடியையும்) மடாலையங்களையும் (தமதாய்) கொண்டு, எதிபோல் திரி மாயம் என் னே - துறவினரைப்போலுங் திரிகின்ற வஞ்சமென்னத்திற்காகும். ()

மாயா நவத்திரங் துண்டேனுங் கூடலை வாழ்த்தவெண்ணிற் றுயாத வத்திரம் போற்சிறி யாங்க டமரிருப்ப நீயாத வத்திரங் சார்வதென் ஹசி சிலீகுலீயக் காயாத வத்திரங் கொண்டறுக் காதெனமக் காவரதே,

(இ - ள்.) வரதே - வரனைக்கொடுப்பவளே, அவத்து மாயாது - வீணிலழியாது, இரங்து உண்டேனும் கூடலை வாழ்த்த எண்ணில் - யாசித் தருந்தியாவினு மதுராபுரியைப் போற்றிக்கொண்டிருக்கக் கரு

ஈடி

## கூடலந்தாதி மூலமுல்லூரையும்.

தின், தமர் - சுற்றுத்தார், யாங்கள் இருப்ப - நாங்களிருப்ப, நீயா தவம் திரம் சார்வது என்று - நீதானு தவத்துநிலை பெறுவதென்று, தாயா தார் வத்திரம்போல் சீறி நிலை குலைய வசி - ஞாதியர் முகத்தையொப்பச் சினங்கொண்டு உறுதி சிதையுமாறு பழித்து, காயாத வத்திரம் கொண்டு அறுக்காது - உலராத சிலையைக்கொண்டு (கழுத்தை) அறுக்காதமையும் வண்ணம், எம்மை கா - எங்களைக்காப்பாயாக. (நீரு)

வரவிலக் கந்திரு வாதிய ரேத்திட வைகினும்டு  
தரவிலக் கங்கொளு மெம்பெரு மானைநு சங்கரிவா  
ழிரவிலக் கம்பொரு தேசார் விமானத் தெழின்மதுரா  
புரவிலக் கஞ்சகி யார்பர லோகப் புலவருமே.

(இ - ன்.) பரலோக புலவரும் - வனைய வலகத் திந்திராதி தேவர்களும், அ கந்திருவாதியர் ஏத்திட - அந்தக்கந்திருவாதியர் வாழ்த் தத்தக்கதாய், வர இல் வைகினும் - மேன்மையுற்ற (சுவர்க்காதி) இருப்பிடங்களில் வாழினும், பூதாம் வில் அக்கம் கொள்ளும் - மலைச் சிலையையும் உருத்திராட்சத்தையுங் கொள்ளத்தக்க, எம் பெருமானைநு ச்சங்கரிவாழ் - எமது சிவபெருமானைநு மீனுட்சி தேவியார் வீற்றிருக்கின்ற, லக்கம் இரவி பொரும் தேசு ஆர் விமானத்து எழில் - இலட்சஞ்சூர்ய ரூதித்தாற்போலும் பிரகாசம் பொருந்திய (கனக) விமானத்தினமுகுற்றதாகிய, மதுராபுர விலக்கம் சகியார் - கூடற்புரிக் குப் புறம்பாயிருக்கப் பொருர். (என்னின் இத்தலப் பெருமையைச் சிறியே வெளிரூக் கொண்டெங்கன் புகழ்வேன்.) (நீச)

புலவருணு டமுதைத் தந்த வேலையைப் போற்றல்செய்வி  
ரெலவருணு வினுக்கின் பெய ராற்றரு மீச்சுரியும்  
பலவருணு லை மேழையு மீந்திடும் பாங்குளதால்  
நலவருணு டொறு மேவறக் கூடனகர் நண்மினே.

(இ - ன்.) புலவர் உண் நாடு அமுதை தந்த வேலையை போற்றல் செய்வீர் - தேவருணன் விரும்பிய வமிழ்தை யுதவிய கடலைத் துதிக்கின்றவர்களே, கூடல் நகர் - மதுராபுரியின் பெருமையையுணர்க, எல்லவர் உள் நாவினுக்கு இன் பெயரால் தரும் சுக்சுரியும் - எவ்வுல கத்தினாது அகத்திற்கும் புறத்திற்கு மின்பத்தைத் (தனது திருப்) பெயராலுதவுகின்ற மீனுட்சிதேவியாறையும், பல வருண ஆலையும் ஏழையும் ஈந்திடும் பாங்கு உள்ளதால் - பயனுற்ற கடலேழையும் அளிக்கு முறையையுற்றிருப்பதினுலே, நாள் தொறும் நல்ல அருள் மேவற - பிரதிதினமும் நண்மையாகிய கிருபையைப் பெறும்பொருடு, நண்மின் - (இந்களை) அடைவீராக. (நீடி)

நண்டுவ ளொக்குளம் பேடமூத் தாலன்றி ணங்கிறமேற்  
கெண்டுவ ளொக்குள மாதரைத் தேடித் தொடர்வதென்னும்  
விண்டுவ ளொக்குளஞ் சூழ்கூடற் பாண்டிய வேந்தர்குலத்  
தண்டுவ ளொக்குள மீதாருஞ் சத்தியை யாப்தல்விட்டே.

(இ - ள.) நண்டு வலோக்குள் பேடு அம் அழைத்தால் அன்றி  
ணங்கு இறுமேல் - (ஆண் ஞெண்டானது துவாரத்துள்ளிருக்கின்ற  
பேடு அழகுற (எதிர்சென்று) அழைத்தாலல்லது (உட்புகாது) வருங்  
தியழிந்துவிடுமாயின், விண்டு வலோ குளம் சூழ் கூடல் - விஷ்ணுவின்  
சங்கினங்களுருத்தக்க தடாகஞ் சூழ்ந்த மதுராபுரியின், பாண்டிய  
வேந்தர் குலத்து அண்டுவளீ - பாண்டிய ராஜர்க்குரிய சந்திரகுலத்  
துண்டானவரும், குளம் மீது ஆரும் சத்தியை - பிருவமத்தியிற்பொ  
ருந்தும் சத்தியுமாகிய மீன்னட்சிதேவியாரை, ஆய்தல் விட்டு - உணர்  
தலைவிடுத்து, தொண்டு வலோக்கும் உள்ள மாதரை தேடி தொடர்வது  
என் ஆம் - (ஆவ்வரை) அடிமையாக்கட்டுப்படுத்துமென்னமுடைய  
மாதரைத் தேடிப் பின்பற்றித் திரிவது என்னத்திற்காகும். (நிசு)

• விட்டை யிராவன மிந்திர னுதிவின் ஞேர்க்கஞ்சைடங்  
துட்டை யிராவனைக் கன்னுரை வென்றது மோர்வியப்போ  
நெட்டை யிராவன மார்மயி டாதிபர் நேர்ந்தவுடற்  
கட்டை யிராவனைக் தேய்த்தாருங் கூடற் கயற்கொடிக்கே.

(இ - ள.) நெட்டை இரா வஞ்சாம் ஆர் மயிட ஆதியர் - (யீர  
த்தின்) உயர்வையும் இருண்ட நிறத்தையும் பொருந்திய மகிடாசரண்  
முதலியோர், நேர்ந்த உடல் கட்டை இராவன்னம் தேய்த்து -  
அடைந்த சரீரத்தி னுறுதிப் பாட்டைத் தரியாதாகும்படி துகைத்து,  
ஆரும் கூடல் கயல் கொடிக்கு - செங்கோற் செலுத்துகின்ற மதுரா  
புரியின் மீன்துவசத்தைக் கொண்ட தேவியார்க்கு, இந்திரன் ஆதி  
விண்ஞேர்கள் இந்திராதி தேவர்கள், உள் தயிரா உடைந்து - உள்ள  
மானது (மத்திட்ட) தயிரைப்போற் சிதைவுற்றவர்களாய், ஜிராவனை  
விட்டு - ஜிராவதம் (முதலிய வாகனங்களையும்) விடுத்து, வணக்கு  
அன்னுரை வென்றதும் ஓர் வியப்போ - பணிவிழுண்ட அத்தேவர்  
களை வெற்றிகொண்டதும் ஒரு அதிசயமோ. (அல்ல) (நில)

கொடிக்கப் பலாழியை யூடறுத் தேகினுங் கொண்டுவிற்போர்  
துடிக்கப் பலாயனக் கேடுங்கண் டேபினுங் கூடற்சொக்கர்  
முடிக்கப் பலாள்பவ னேத்திட மாமணி மோவியிட்டா  
எடிக்கப் பலாதுழ னெஞ்சையென் ஞேகொண் டலைவதுவோ

(இ - ள்.) கொடி கப்பல் ஆழியை ஊடு அறத்து ஏகினும் - கொடியையுடைய கப்பலானது கடலை யிடையிற் பிளங்கு செல்வதா யிருப்பினும், கொண்டு விற்போர் துடிக்க - (பொருளீ) வாங்கி விக் கிரயஞ் செய்யும் வாணிபர் வருந்தும்படி, பல அயன் கேடும் கண் டே - பலமார்க்கத் தழிதலை புமறிந்தும், பின்னும் - பின்னரும், உழல் நெஞ்சை - சூழல்கள்ற மனதை, (அடக்கி) அப்பு அல் ஆள்பவன் ஏத்திட - கங்காதேவியஞ் சங்கிரஹம் கொண்டாடும் வண்ணம், கூடல் சொக்கர் முடிக்கு - மதுராபுரியிற் சொக்கவிங்கப் பெருமானது சிர சிற்கு, மாமணி மோலி இட்டாள் - பெருமையுற்ற விரத்தினங்களி ழழுத்த கிரீடத்தை யணிந்தாளாகிய மீனுட்சிதேவியாரின், அடிக்கு அப்பு அல்லாது - திருவடியிற் செலுத்துதலில்லாது, கொண்டு அலை வது என்னே - பற்றித்திரிவதென்னத்திற்காகவோ. (நில)

அலையாத ரைக்கணம் போருக சேடவென் ரூமுனிஞ்சே  
நிலையாத ரைக்கண மன்னு ரூறவுதன் ணீரெழுத்தாம்  
உலையாத ரைக்கணஞ் சிந்தா மணியென்ன வுற்றதறிந்  
திலையாத ரைக்கணங் கூடற் பிராட்டியை யேத்துவைத்தே.

(இ - ள்.) அலை ஆகரை கண் அம்போருக சேட என்று ஆழு ம் நெஞ்சே - திரிகின்ற மூடரைக் கண்களா லம்புயத்தையும் (அறி வால்) அனந்தணையு மொப்பாவா யென்று புகழ்ந்து அழுந்தும் மன மே, அன்னர் உறவு அரை கணம் நிலையாது தண்ணீர் எழுத்து ஆம்- அம்மூடரின் சினைகமானது அரை நிமிடமுங் தரியாது தண்ணீரெழுத்தைப்போலழுதியும், உலையாது அலை கண் அம் சிந்தாமணி என்ன உற்றது அறிந்திலையா - சோராது இடையின்கண்ணுற்ற வழகிய சிஸ்தாமணி யொப்பத் தோன்றிய துணர்த்திலையா, தரைக்கு நம் கூடல் அண் பிராட்டியை வைத்து ஏத்து - பூமிக்காக நமது மதுராபுரியில் வீற்றிருக்கின்ற தேவியாரை யமைத்துப் போற்றவாயாக. (நுக)

வையத்துப் பல்லவஞ் சாநஞ் சராவெனு மாதர்கொடுங்  
குய்யத்துப் பல்லவ மேலவ ராற்றலென் கூடனகர்ச்  
கையத்துப் பல்லவ மென்றுள் கயல்விழி தாமரைகை  
செய்யத்துப் பல்லவம் பாளிதழ் கூந்தலீச் சேவிக்குமே.

(இ - ள்.) கூடல் நகர் கையத்து பல்லவம் - மதுராபுரிக்குரிய (பொதிய) மலையிலுற்ற தளிர்கள், அ அம்பாள் மென் தாள் - அவ் வம்பிலைக்யாகிய மீனுட்சி தேவியின் மெல்லிய திருவடிகளையும், கயல்

விழி - மீனங்கள் நேத்திரங்களையும், தாமரை கை - தாமரையத்தங்களையும், செய்ய துப்பு அல் இதழ் கூந்தலை - சிவந்த பவுளமும் இந்றும் அதரத்தையுக் கூந்தலையும், சேளிக்கும் - வணங்குமாயின், வையத்து - இப்பழியின் மீது, மாதர் - மங்ளசூர்யது, அஞ்சா நஞ்சா பல்ல அரா என்னும் கொடும் குப்யத்து - (கொலைக்கு) அஞ்சாத விஷப்பற களுற்றசர்ப்பரிசென்னுங் கொடுமமழுண்ட அல்குளின் பொருட்டு, பல அவம் - பல வீண் செய்கைகளை, மேலவர் - உயர்திலையாயினோ, ஆற்றல் என் - புரிதலென்னத்திற்காகும். (கூட)

சேவிக்கப் பாவிக்கா மாதுருவாய் வந்தசேற் கண்ணியாங் தேவிக்கப் பாவிக்கா மாதுளமா கண்சொற் சீலையென்னீர் கோவிக்கப் பாவிக்கா மாதுரத்தீ ராஞ்கடற் கூழீர் சாவிக்கப் பாவிக்கா மாதுணை யென்றறஞ் சார்வதுவே.

(இ - ன.) கோவிக்க பாவி காம ஆதாரத்தீர் - (சிவபெருமானுற்) கோவிக்கப்பட்ட பாவியாகிய மன்மதனால் அவாவற்றலைகின்ற வர்களே, அரும் கூடல் தொழீர் - அருமைதங்கிய மதுரைநகரை வணங்கிர், சேவிக்க பாவிக்கா மாதுருவாய் வந்த சேல்கண்ணி யாம் தேவிக்கு - (அன்பர்) பணியும்பொருட்டு ஒப்பினையற்ற தாயைப்போ லெமுங்கருனிய மீனுட்சிதேவியாக்கு, அம்பா இக்கா மாதுளமா - பாணமா? கரும்பா? மாதுளமலரா?, கண் சொல் சீலை என்னீர் - நேத் திரங்கள் வார்த்தை யாலடையென்றுதுதியிர், சாவிக்கும் அப்பு ஆவிக்கு துணை ஆமா - மரணத்தைச்செய்விக்கும் (விஷ) ஸீரானதுஆன்மா ஏக்குத்துணைசெய்யுமா? (செய்யாதன்றே ஆதவின்துணைசெய்தற்கேற்ற) அறம் சார்வது என்று - தர்மத்தையடைவதெக்காலத்தென் றிருக்கின்றீர்கள். [கண்களைப்பாணமென்றது பகைவர்க்கெனக்கொள்க] )

சாராத வித்தையென் றங்கட லம்பிகை தாட்டுணையிற் பேராத வித்தையிற் றேர்க்தோர் பெறும்பொருட் பெட்டைப்படு ரீராத வித்தைவ ரோடுமூல் வீரினி யேனுமதிற் [ஜன சேராத வித்தைய மற்றப்ப ரீக்கையிற் றேறுமினே.

(இ - ன.) சிவரோடு தவித்து உழல்வீர் - பஞ்சேந்திரியங்களி ன்வழியாய்த்தவித் தலைகள்றவர்களே!, அவித்தை சாராது என்று - அஞ்ஞானமடையாதென்று, அம் கூடல் அம்பிகை தாள் துணையில் பேராத வித்தையில் தேர்க்தோர் - அழகியமதுராபுரி மீனுட்சிதேவி யாரினிரண்டு திருவடிகளினின்றும் பெயராதிருக்கத்தக்க கல்வியிற் றேர்ச்சியலைந்தோர், பெறும் பொருள் பெட்டை உணரீரா - கொள்

ஞம்பாருளின்பெருமையை யறியோ? , இனியேனும் - இனியாயினும், அதில் சேராது அவித்து - அவ்விந்தியங்களினினாங்காது (அவைகளை) அடக்கி, ஒப்பும் அற்று - சுந்தைகம் (விபரிதங்கள்) இல்லாமல், அ - பரிக்கையில் தேஹுமின் - அந்தப்பரிட்டைசயில் (நிரும்) தேஹுதலையூட்டியோக.

(கஈ)

தேஹலீக் காமர முண்டார்க்குஞ் சோலீ செழித்தவைகை  
யாறலீக் காமரம் பொன்வீசுங் கூடற் கருசிதுனைக்  
காறலீக் காமர மங்கையர் கோனிங்கு காப்பவென்னுக்  
காறலீக் காமரங் குன்னுதென் நேதிவங் கோருவதே.

(இ - ஸ.) தேஹலீ உண்டி காமரம் ஆர்க்கும் சோலீ செழித்த  
வைகை ஆறு - தேனைக்குத்து வண்டி னாங்களிலைசக்குஞ் சோலைகும்  
ந்தவேகவதித்தியானது, அலைக்கும் ஆ மாரம் பொன் வீசும் கூடற்கு  
அரசி - பெயர்த்துக்கொனர் சின்றபசுக்களையும் மரங்களையும்பொற்று  
தூக்களையும் மிழைக்கப்பொருந்திய மதுராபுரிக்குத்தலைவியரகிய மீனைட்  
சிதேவியாரின், தூணைக்கால் தலைக்கு ஆம் அரமங்கையர் கோன் - இ  
ரண்டுசாணங்களையும் தம்) சிருத்துக்கொள்ளு மரம்பையாதிமா  
தரி னுபகளுக்கெயின்தீன், இங்கு காப்பன் என்னு கூறலீ - இச்சன்னி  
தான்ததிற்காத்திருப்பவென்று தூலகளிலைசத்திருத்தலீ, உன்னுது -  
கவனியாது, காமர் - காம்யகர்மிகள், திவம் அங்கு கோருவது என்  
னே - சுவர்க்கம்பரலோகத்தென்று பிரார்த்திப்பதேனே? , (கஈ)

கோரிக் கவலீ யொழிந்துனைப் போற்றியங் கூடல்வசிப்  
பாரிக் கவலீ யிரங்தேனு முண்டருட் பாக்கியராய்ப்  
ழுரிக் கவலீ யுறமாணை மானெற்குப் போதமுப  
காரிக் கவலீ யலீயோ கயற்கணின் கற்பகமே.

(இ - ஸ.) கயல் கண்ணின் கற்பகமே - கயற்கண்களையடைய  
சற்பகத்தருவைப்போலும் மீனைட்சிதேவியே!, இக்கு அவலை இரந்து  
உண்டேனும் - கரும்பையுமலையு மிரங்துண்டாயினும், அம் கூடல்  
வசிப்பார் - அழகியமதுராங்கரின்கண் வாசஞ்செயுமன்னினர், உன்னை  
கோரி போற்றி கவலீ ஒழிந்து - நின்னைக்குறித்துப்புகழந்து தூயர்டீ  
ங்கி, அருள் பாக்கியராய் ழரிக்க - அருட்செல்வராய் மசிழ்ந்திருக்க,  
வலை உறும் மாணை மான் ஏற்கு - வலீயிற்சிக்கியமாணைப்போன்ற எளி  
யேனுச்சு, போதம் உடகாரிக்க வல்லை அல்லையோ - மெய்ஞானத்தை  
யுதவிசெய்ய (நீ) வல்லையல்லாதவோ? . (கஈ)

கற்பக லாமுரு குங்கண மென்பரென் காதலெல்லாங்  
கற்பக லாவித வைத்தனம் போன்றும் கருத்துருகா  
யற்பக லாசி தராயெரிற் கூடனின் னுட்சியன்ரே  
அற்பக லாமதிப் பித்தருக் கோவய மம்பிகையே.

(இ - ள.) அம்பிகையே - தேவியே!, கல் பகலாம் கணம் உரு  
ஞும் என்பர் - மலையானதுபிளக்கப்படலாம் நிமிடநேரமுருகுமென்று  
ஞூயரப்பார்கள், (அங்கிருப்ப) என் காதல் எல்லாம் - எனதுவிரு  
ப்பமியாகவையாம், கற்பு அகலா விதவை தனம் போன்றும் - நிறைநீங்  
காதவிதவையின் நன்த்தைப்போற் பயனற்றானிபும், கருத்து உரு  
காய் - உள்ளமிரங்காய், அல் பகல் ஆசி தராய் என்னில் - இரவினும்  
பகலினும் மங்கலமானவைகளையுதவாயென்றால், கூடல் நின் ஆட்சிய  
ன்ரே - மதுராபுரியானது உன்னுட்சியல்லவோ, அற்பகலா மதி பித்  
தருக்கோ வயம் - சொற்பக்கலையுற்ற பிழைக்குடியாகிய சுந்தரபாண்டி.  
யற்கோ வெற்றியண்டாயது? (காடு).

அம்பிகைக் கார்முக மாதியப் பாங்கத் தடிபணியா  
ரம்பிகைக் கார்முகங் தாலுமென்ற சாக்கட லாபுவிப்பத்  
தம்பிகைக் கார்முகங் கொண்டோனுங் கூடலீச் சார்ந்ததுன்னு  
தம்பிகைக் கார்முக மன்னேதித் தீர்ப்பது தாவத்தையே. [ர

(இ - ள.) அம்பிகைக்கு அடி - மீனுட்சிதேவியாரின் நிருவாடு  
களில், ஆர் முகமாதி அட்டாங்கத்துபணியார் - பொருந்தியமுகமுத  
விய எட்டங்கவனைக்கஞ்சிசய்யார், ஈகை கார் முகந்தாலும் அப்பு எஞ்  
சா கடல் ஆகுவிப்ப - கொடையை யுடையமேகமானது மடுப்பினும்  
நீரிற்குறைவுபடாதசமுத்திரங் தத்தளிக்கும்படி, தம்பிகை கார்முகம்  
கொண்டோனும். தம்பியின்கையிலிருந்த வில்லைவாங்கியவிராமமுர்த்தி  
தியாம், கூடலீச் சார்ந்தது உன்னார் - (தனதுதுபரொழியும்பொருட்டு) ரதுராபுரியையடந்ததுமுனரார், (ஆசின்) சிகு ஜிக்கு முகமன் ஒ<sup>2</sup>  
தி - கட்டுகின்ற கபத்துக்கு இனியவசனமுரைத்து, தம் தாவத்தை  
தீர்ப்பது ஆர் - தமது (மரண) வாதையைப்போக்குவது யாவரோ? [அம்பிகைக்கு என்பது உருபுமயக்கப்] (குக)

தாவிக் கலைய மடவார் முலையன்றித் தங்கமலர்  
வாவிக் கலைய மரர்போற்றுக் கூடன் மனேன்மனியைப்  
பாவிக் கலையெம்தாய்மன மேவிழற் பாழ்க்கிறதெதன்  
ஞுவிக் கலைய முடியா தினுமுன்னை யாதரித்தே,

ந சு

## கூடலூர்தாதி மூவழும் உரையும்.

(இ - ள்.) மனமே - மனமே!, தாவி - குதித்து, மடவார் கலீ  
யம் (முலை) லயம் அண்ணி - மாதரின் குடம் போன்ற கொங்ககளிடத் த  
டங்குவதல்லது, தங்கம் மலர் வாவி பொற்றுமிருந்து தடாக்கத்தையும்,  
கலீ அமர் போற்றும் - விளக்கமுற்ற தேவரின்புகழ்தலையும்பொருங்  
திப, கூடல் மட்னேன்மனியை - மதுராபுரியம்பினகயை, பாவிக்க எய்  
தாங் - திபானித்தற்கொருப்படாம், (ஆதலின்) இன்னும் உன்னை ஆத  
ரித்து - இன்ன மூழுங்கையெறுசித்து, பாழ் விழுங்கு இறைத்து - பய  
னற்றவிழுக்கு (நன்னீரை) இறைத்து, அலைய - திரிய, என் ஆசிக்கு  
முடியாது - எனதுசிவனுக்குமுடியாது. (கங்)

ஆதரித் தேகஞ்ச மாதருங் கூடவி னர்த்துவப்பா  
ராதரித் தேகஞ்ச சதமயன்று மீனவ ளாட்சியைகம்  
பாதரித் தேகஞ்ச ராகிள் லோரைப் பழிப்பர்பொருப்  
பாதரித் தேகஞ்ச வின்னுரை யீண்டுப் படைத்ததுவே.

(இ - ள்.) கஞ்சம் மாதரும் - கமலாதனிகரும், கூடவின் ஆர்  
ந்து - மதுராபுரியித்பொருங்கி, ஆதரித்தே உவப்பார் - போற்றிக்களி  
ப்பார், ஆதர் - மூடர், மீனவன் ஆட்சியை நம்பாது - மீனுட்சிதேவி  
யாரினரசாட்சியென்பதை யுண்மையாக்கிகொள்ளாது, இதேகம் சதம்  
என்று - இந்தச்சரீரத்தைகிலையென்றெண்ணி, அரித்தே (பணங்) தே  
டியே, கஞ்சராகி - உலுத்தராகி, நல்லோரை பழிப்பர் - பெரியோ  
ரைஅந்திப்பார், இன்னுரை - இவர்களை, வகு அஞ்சன் - செல்லுமன்  
னமாகியிரமன், தரித்து - கொண்டு, ஈண்டு - இவ்வுலகில், படைத்த  
து - சிருட்டித்தது, பொருப்பா - கல்லா? (கஶு)

படைகலங் தாலன்ன கண்ணுரைப் பற்றிப் பவக்கடவி  
னுஸடகலம் போலழுங் தாதுன் கழற்புணை யுற்றவரை  
யடைகல மாயினு நின்கூடன் மேன்னமக் கழிமைகொள்வா  
யிஷடகலங் கும்முலை முன்முன்று பின்றிரண் டெய்தன்னையே

(இ - ள்-) இடை கலங்கும் முலை - மருங்குல் துவனத்தக்கதனங்  
கன், முன் மூன்று பின் இரண்டு எய்து அண்ணேயே - முன்னர் மூன்றும் பின்னை ரிரண்டுமாகப் பெற்ற தடாதகைப் பிராட்டியே? படை  
கலந்தால் அன்ன கண்ணுரை பற்றி - ஆயுதங் கலந்தாற்போலுக்கண்  
களையுடைய மாதரைப் பற்றி, பவம் கடவின் - பிறவிக்கடவிடத்து,  
உடைகலம்போல் அழுந்தாது - தகர்ந்த கப்பலைப்போல் மூழ்காது,  
உன் கழுல் புணை உற்றவரை - நினது திருவடியாகிய தெப்பத்தை

ப்படிடந்தனரை, அடைகலம் ஆவினும் - சார்ந்திலேமாயினும், கிண்கூடல் மேன்மைக்கு - நினக்கும் மதுராபுரிக்கு முகந்த சீர்த்தியின் பொருட்டு, அடியை கொள்வாய் - ஆட்டெகாள்வாயாக, (சுக)

அன்னமடங் கடிநாய் காவலென் னவகத்தி லயன்  
றண்னமடங் கடிதாக்குவனே விந்தத் தொல்லுலகிற்  
இன்னமடங் கடிந்தீடைறக் கூடற் பிராட்டி நின்றன  
பொன்னமடங் கடிக் காளாவ தெங்கன் புகலெனக்கே.

(இ - ள.) கூடல் பிராட்டி - மதுராபுரிக்குத் தலைவியே! அன்னம் மடம் கடி. நாய் காவல் என்ன - அன்னமிடுஞ் சத்திரத்தில் கடிக் கிண்ற நாயைக் காவல்வைத்தாற்போல, அகத்தில் மடம் கடிது அன்ன - இதயாலபத்தில் மடலையையும் கடுமையையுஞ் சாரும்படி, அயன் ஆக்குவனேல் - பிரமா அமைப்பானுயின், இந்த தொல் உலகில் - இந்தப் பழுமையாகிய பூரியின் கண்ணே, பின்னம் அடம் கடிந்து ஈடேற - பேதத்தையாக் தீவினையையும் ஒழுத்தும்வதின் பொருட்டு, பொன்றும் அடங்கும் - இலக்குமிதேவியினமுகு மடங்கந்தக்கக், நின்றன் அடிக்கு ஆள் ஆவது எங்கான் - நினது திருவடிகளுக்குத் தொண்டுபுரிவதெவ்வாறு, எனக்கு புகல் - (இதனை) அடியேனுக்குத்தரவு கொடுப்பாயாக

எனக்களிப் பாபெபன்று நம்பிவந் தேத்துனர்க் கிட்டமெலா மனக்களிப் பாத்தகரு மம்மையின் கூடல் வசிப்பதல்லாற் கனக்களிப் பாக்குவதைத் தெங்கா ரழைப்பினுங் காமழேறன் வனக்களிப் பாற்பங்க் பாலெராக்கு மோயினி மாற்றினுமே.

(இ - ள.) நம்பிவந்து எனக்கு அனிப்பாய் என்று ஏத்துனர்க்கு நம்பிக்கையாடு மடைந்தெனக் கருங்வாயென்று போற்றுவார்க்கு இட்டம் எல்லாம் - விரும்பிய வளைத்தும், மனம் கனிப்பாய் தரும் அம் கை - உளமகிழ்வாய்க் கொடுக்குந்தாயே, கிண் கூடல் வசிப்பது அல்லால் - நினது மதுராபுரியிற் றரிப் தந்ஸ்ராமஸ், கனம்களி பாக்குவதை து - மேன்மைக்குரிப் தாம்பூஸாதி களை வைக்கு, எங்கு ஆர் அழைப்பினும் காமக் கூறேன் - எப்பதிர்ச்சிபாவ ரழைப்பினுமிச்சை கொள்ளேன், (ஏனெனில்) வனம் கள்ளி பால் வினி மாற்றினும் - காட்டி அள்ள கள்ளிப்பாலானது (சில) விபாதிஹப நீக்குமாயினும், பசுபால் ஒக்குமோ - பசுவின்பாலைபாக்குமோ, (எக)

மாற்றல் ரைப்படை காணத் தனோயிடு மன்னர் துணிப் பிற்றல் ரைப்படை யங்கொன் டுழல்வதும் பிச்சையர்தோ ஃாற்றல் ரைப்படை யாவேந்த ராவது மார்செயற்றென் காற்றல் ரைப்படைக் குவ்வதைக் கூடற் களிமலிலே.

வினாமாஹாபாத்யா

மு. H. V. SWAMI NATHA IYER LL.B.

## ஈடு கூடலந்தாதி மூலமும் உரையும்.

(இ - ள்.) அல்லர படைக்கும் தென் காற்று வரைகூடல் - மஸர்களோயுண்டாக்குஞ் தென்றற் காற்றையுடைய (பொதிய) மலைவளர்ச்சு சூழ்ந்த மதுராபுரியில், கனி மயிலே - உவப்புற் ற மயிற்சாயையுடைய பிராட்டியே? படை காண மாற்றலரை தளை இடும் மன்னர் - சேளை கள் கானும்படி பகைஞரைச் சிறைப்பாடுத்தும் (வீரமுடைய) அரசர் கள், பிற்றல் துணி அரை படு ஜீயம் கொண்டு உ. மூலவதும் - கந்தை வத்திரத்தை யிடையிற் கட்டிப் பிச்சையேற்று வருந்துவதும், பிச்சையர் - வறுமையற்றோர், அரைப்பு அடையா தோன் ஆற்றல் வேங்கார் ஆவதும் - சிதைவுறுத் புயவலியுடைய வேந்தராவதும், ஆர்செயல் - யாவர்செய்கை,

(எடு)

மயிலே மதிக்குல மன்மலை யத்துவ சன்மகளாங்  
குயிலே மதிக்கடங் காப்பொரு ணேயருங் கூடலன்பாக்  
கயிலே மதிட்டிவ ராதெனு நான்மறை யாய்ந்தொழுகப்  
பயிலே மதிட்டநின் சித்தம் தாயுறும் பான்னாயதே.

(இ - ள். மயிலே - பசந்தமேனியுடையானே? மதி குலம் மன்மலையத்துவசன் மகளாம் குயிலே - சந்திரகுலத்திற் பொருந்திய மலை யத்துவசபாண்டியாஜன் குமாரியாகிய குயில்போனு மின்னிஹசயுற் றவனே? மதிக்கு அடங்காப் பொருளே - கரணங்களுக் கெட்டாத பொருளே, அரும் கூடல் அன்பர்க்கு - அருமையாகிய மதுரைநகரி னன்புடையார்க்கு, அயில் ஏம் திட்டி வராது என்னும் நால் மறை - முனையற்ற (ஆயுதங்களைக்கொண்ட) மறவினினது பார்வையனுகா தென்றுரைக்கின்ற நான்கு வேதங்களையும், ஆய்ந்து ஒழுக பயிலேம் அதிட்டம் - ஆராய்ந்தனுட்டிக்கும் பழக்கம் பெறுத யாங்களைடையாக தக்க பலன், நின் சித்த மதாப் உறும் பான்மையது - நினது திருவள்ளுமாகவரும் தன்மையுடையதன்றே,

(எநு)

பாலாலம் போதர வண்ட பிரான் மகிழ்பாரிவடி,  
வேலாலம் போதர விவன் னுதிஜ்ட யசுடி விழிக்கு  
நூலாலம் போதர மென் றஷன் மாதரை நோக்கினருட்  
சேலாலம் போதர தானந்தங் கூடலிற் சேர்வதென்டே.

(இ - ள்.) பால் போதர ஆலம் உண்ட பிரான் மகிழ் பாரி பாற்கடலிலுண்டாகிய விடத்தையருந்திய சிவபெருமான் சந்தோஷிக் குமண்வாட்டியாகிய தேவியே, வடி வேலா லம்ப உதரா - கரியவேலா யுதனே தூங்கிய வயிற்றையுடைய வினுபகழுர்த்தியே, என்னுது -

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

நகூ

என்றபுசமாது, (இம்மாதின்) இடை அகடு விழிக்கு - மருங்குல் வயி ரகண்களுக்கு, நூல் ஆல் அம்போ தரம் என்று - நூலும் ஆவிலையும் பாணமுமோ இனையாவதென்று, அயல் மாதரை நோக்கின் - பரதா ரங்களைக் காதலிக்கின், கூடலில் - மதுராபுரியில், சேலால் அருள் அம் போதம் ரதம் ஆனந்தம் - (அம்பிகையின்) மீனம் போலுக் கண்களா ஸ்ரூங்கின்ற அழகிய வணர்வாகிய பேரின்பக்களிப்பை, சேர்வது என்று - அடைவதெக்காலம், (எசு)

என்றும் பரவையும் போற் கீருமிமானமும் மேத்தொவியு  
மென்றும் பரவைகை யுஞ்சாருங் கூடற் கிறைவியரு  
வென்றும் பரவையங் கூவிடிற்பா ரிரண் டெட்டறியா  
வென்றும் பரவைகின் பார்வையன்றேல் வெலற்கென்செய்வனே

(இ - ஸ். என்றும் பரவையும் போற்றும் ஒனி மானமும் ஏத்து ஒலி யும் - இரவியுங்கடலும் புசமுத்தக்க கிரணம் வீசிவின்றவிமானமுங் அதிமுழக்கமும், பாம் வைகையும் - உயர்வற்ற வேகவதிறதியும், என்றும் சாரும் கூடற்று இறைவி - எக்காலத்தும் பொருந்தி யிருக்கின்ற மதுராபுரிக்காசியே, உம்பர் - தேவர்கள், அருள் என்று - கடாட்சிப் பாயென்று, அவையம் கூவி நிற்பார் - அவையவோலமிட்டு நிற்பாரா யின், எட்டு இரண்டு அறியா என் - எட்டுமிரண்டுமறியாப் பேதையே எனது, தும்பு அரவை - பாசமாகிய சர்ப்பத்தை, வெல்லற்கு - வெல்லு தற்கு, நின் பார்வை அன்றேல் - நினது பார்வையைக்கொண்டல்லது, என் செய் வன் - யாது செய்பக் கடவேன், (எந்து)

செய்யுட் கலம்பகத் தேவாரவாசகத் தேன் சொரிந்தோர்  
பொய்யுட் கலம்பகமாசென் செய்கேமெனப் போற்றி யுஞ்சார்  
பைய்யுட் கலம்பகங்காள் பேதையே னினைப் பாடலுள்ளிற்  
ஆய்யுட் கலம்பகம் பார்த்தருள் கூடற் றுரைமகளே.

(இ - ஸ்.) கூடல் துரை மகளோ - மதுராபுரிக் கரசன் குமா ரியே, செய்யுள் கலம்பகம் தேவாரம் வாசகம் தேன் சொரிந்தோர் - பாவினங்களாலாகிய கலம்பகங் தேவாரம் திருவாசகமென்னுங் தேனை யபிடேகங் செய்த மெய்யன்பராயினேர், பொய் உட்கலம்மாசு பகம் என் செய்கேம் என்ன போற்றி உய்ந்தார் - பொய்க்கு வருங்தேங்குற் றத்தைப் பகுக்கேமென்ன செய்வேமென்றேங்கிப் புகழ்ந்தேறேனைர் கள், (அங்குளிருப்ப) பைப்புட்கு அலம்பு அகம் கொள் பேதையேன் னின்னை பாடல் உள்ளீல் - துண்பத்திற்குக் ததும்பும் கெஞ்சையுடைய

சாமி

கூடலந்தாதி மூலமும் உரையும்.

பேதையேனின்னைப் பாடுதலைநினைப்பின், துப்யுள் கல் - உணவிற் கல் லீலொக்குமாயினும், அம்பகம் பார்த்து அருள் - கண்களால் கோக்கிக் கருணை செய்வாயாக,

(எது)

மகத்தில் கங்கர ஞாதியும் பெற்றில் மண்மணிக்கீச்  
சகத்தில் கம்பிலைக் நின்மேனி சாராருட் டந்தனையெய்  
மகத்தில் கந்தவிர்க் காயே னரியொவி யாழியன்றே  
முகத்தில் கம்பொரு கூடலின் வாழ்வு மோகனையே.

(இ - ஸ்.) அம்பிலை - தேவியே!, இ சகத்து - இக்தப்பூமியா கியபிபண்ணினது, இலகும் முகம் திலகம் பொரும் - வினங்குமுகத்தி அற்றதிலகம்போன்ற, கூடலின் வாழ்வு உறும் மோகனையே - மதுரா புரியின்வாழ்க்கைகளான்னும் விருப்பமுடையானே!, மகத்து இல்ல - மகத்துவமுள்ளனவல்ல, கம் கரஞ்சியும் பெற்றில் - தலையைதுங் கர ணமுதவியவேனுமடைந்துள்ளனவுமல்ல, மன மணிக்கு - கீடக்குமிரத் தினங்களுக்கு, நின் மேனி சார் அருள் தந்தனை - நினதுகிருமேனி யையடையுங்கிருபையை யளித்திருக்கின்றாய், எம் அத்தில் அகம் தவிர்க்காயேல் - எமதுள்ளத்துற்ற பாவத்தைப் போக்காயாயின், நரி ஒவி ஆழி அன்றே - நரிச்சத்தங்கடலைமூட்டுமல்லவோ. (ஏர)

மோகவி டாயிவ னன்னையன் ரேவென முந்தத்தனைச்  
சாகவி டாயுதம் போற்சிறி மெய்தடிந் தானலைந்திங்  
காகவி டாயவன் பாதக மோட்டி யருட்புனலாற்  
சோகவி டாய்தனி வித்தாய் மதுரையின் சுந்தரியே,

(இ - ஸ்.) மதுரையின் சுந்தரியே - கூடற்பதியில் வீற்றிருக்கி ன்றதேவியே!, மோக விடாய் - மோகமுற்ற தூர்த்தனே, இவள் அ ன்னை அன்றே என்ன முந்து அத்தனை - இவள் (உனது) தாயல்ல வோ வென்றுரைத்த முதிர்ந்தபிதாவை, விட ஆயுதம்போல்சிறி சாக மெய் தடிந்தான் - சர்ப்பத்தைப்போற்சினந்து மரணமடையும்படிதே கத்தைவெட்டியகொடியன், அலைந்து இங்கு ஆக விடாய் - திரிந்துஇ ப்பதிக்குற்றவளைக்கைவிடாதவளாய், அவன் பாதகம் ஒட்டி - அன்ன னதுபாதகத்தையொழித்து, சோக விடாய் - வியதன்தாகத்தை, அ ருள் புனலால் தணிகித்தாய் - கருணைக்ராற்றனிகித்தாயன்றே. (எஅ

தரித்திர மாகண நேர்ய்ப்புவி சூழுமித் தாரணினின்  
சரித்திர மான்மிய மந்திர வாட்கையிற் சார்ந்தவரைப்  
பரித்திர மாய்வினாம் மேகட் வின்பதம் பற்றியொளி  
ராத்திர மாக்குதி பேலது வேயெமக் கானங்கமே.

(இ - ள.) கூடல் அம்மே - மதுராபுரியில் வாழுங்காயே, தரித் திரம் மாசனம் நோய் புளி சூழும் இதாரணி - வறுமை யென்னும் பாம்பும் பினியென்னும் புவியும் சூழ்கின்ற இந்தப் பூமியின்கண்ணே, நின் சரித்திரம் மாண்மீயம் மந்திரம் வாள் கையில் சார்ந்தவரை - நினது சரித்திர மேன்மையை விளக்கும் (பஞ்சாக்கர) பந்திரவாளை நூக்கொண்டிருக்குந் தொண்டரை, பரித்து இரம் மாய்வின் - வகுத் திரோமாகிய வெங்கள் முடிவில், நின் பதம் பற்றி ஒளிர் - நினதுதிரு வடிகளிற் பற்றி விளங்காதின்ற, அரித்திரம் ஆக்குதியேல் - குங்கும மாகும்படி செட்வாயாயின், அதுவே எமக்கு ஆனந்தம் - அதேனங்க ஞக்கு முத்தியாரும், (எக)

ஆனந்தம் பாடல மென்னை தருந்தி யழிந்துமத்தி  
யானந்தம் பாடலம் போல்விழிப் பாரம ஞக்கிவிட்ட  
வானந்தம் பாடலங் கூடலுன் ஞானந் தன்புருகி  
யானந்தம் பாடலங் காகார் வசைமெங்க ஞாறவதே.

(இ - ள.) தம் பாடு அலம் என்னுது - மீணவி முதலியோரின் வருத்தமாகியசஞ்சலத்தை நினையாது, மத்தியானம் ஆனம் அருந்தி அழிந்து - பகவினுங்களைக்குடித்து (அறிவு) கெட்டு, தாம் பாடலம் போல் விழிப்பார் - தாம்பாடலமலர்போலும்விழிப்பார், அமண் ஆகி விட்ட ஆன் நந்து கூடல் - சமரைக ஞண்டாக்கிவிடுத்த (மாயப்) பச்சவாழிந்தமதுராபுரியானது, அம்பாள் தலம் உன்றை - மீனுட்சி தேவியின்வாழ்க்கையிடமென்பதைக் கருதார், உள்ளத்து அன்பு உருகி ஆனந்தம் பாடல் அங்கு ஆகார் - மனத்தன்புருகிச் சுகமாகப்பாடிக் கொண்டிருக்குந் (தொண்டர்) கூட்டத்துச்சாரார், (இன்னர்) வசை ஆறவது எங்கன் - வசையொழிவுதெவ்வாறு? (அம)

வதனம் பலதர மிந்துமுத் தம்ப வளமிடதைந்  
துதனம் பலதர வெற்பக டால்பொருஞ் சந்தரிவாழ்  
சதனம் பலதரங் கூடவிற் சூழ்தவச் சார்பொழிந்து  
மதனம் பலதரங் தைக்கே ஆழைப்பது வன்னெஞ்சமே.

(இ - ள.) வல் நெஞ்சமே - கடியமனமே! வதனம் பல் ஆதரம் - முகமும்பற்கஞமிதழும், இந்து முத்தம் பவளம் - சந்திரனையும் முத்துக்களையும் பவளத்தையும், இடை தந்து - மருங்குல் நூலையும், தனம் பலம் தரம் வெற்பு - கொங்கைகள் வலவியுற்றமலைகளையும், அகடு ஆல் பொரும் சந்தரிவாழ் - வயிருனது ஆலிலையையும் எதிர்க்கத்தக்க

அழகியமீனுட்கிதேவியார் வீற்றிருக்கின்ற, சதனம் பலதரம் கூடலில் சூழ் தவம் சார்பு ஒழிந்து - கோயிலைப்பலதடவை மதுராபுரியில்வள ஞ்செய்யுந்தவப்பற்றையிழுந்து, மதன் அம்பு அல்லது அரங்தைக்கு உழைப்பது ஏன் - காமாணத்திற்கேனுங் துன்பத்திற்கேனும் (காரணமாயவைகளில்) பாடுபடுவதென்னே. (அக)

நெஞ்சோதி யானப் பகைபொறி யோவெளி நீள்விழிகா ரஞ்சோதி யார்தனங் கொண்டாடும் புந்திய கங்காரமோ செஞ்சோதி யானல் தேதெனு மின்னணாஞ் சித்தமுமேற் றஞ்சோதி யானந்தி கூடலைப் போற்றலைச் சார்புகொண்டே.

(இ - ள்.) ஆண்தி - அம்மிகையே!, பொறியோ வெளி - இந்தி ரியங்களோ விடயங்களைப்பற்றுவன, செஞ்சோதி யானம் பகை - மன மோ தியானத்தைப்பகைப்பது, புந்தி - புத்தியோ, நீள் விழி கார் அஞ்ச ஒதியார் தனம் கொண்டாடும் - நீண்டகண்களையும் மேகமஞ்சத் தக்ககூந்தலையும் பூடையமாதரின்கொங்கைகளைக் கொண்டாடும், அகங் காரமோ - அகங்காரமோ, யான் அல்லது செம் சோதி ஏது என்னும் - என்னையன்றிச்செவ்விய தேஜோமயவஸ்துவென்பது ஏதென்றாலும் இன்னணம் சித்தமுமேல் - இவ்வாறுசித்தமு மியையுமாயின், எ சார்பு கொண்டு தஞ்ச ஒதி கூடலைப் போற்றல் - எவ்வாறரவைய டைந்து தாழ்மையைத்தெரிவித்து (நினது) மதுராபுரியைத்துதிக்கத் தகும்? (ஆக)

கொண்டை வம்புவி நோயதைப் போக்கிடுங் கூடற்பெற்றீர் துண்டை வம்புவி வேணிப் பிரான்மகிழ் சோபணையைக் கண்டை வம்புவி பாம்புன் ரேவதாழுங் கற்றுணரீர் புண்டை வம்புவி ராதோட்டு மோதங்கள் புண்மருந்தே.

(இ - ள்.) கற்று உணரீர் - கற்றுத்தெனியிர்காள்!, துண்டு ஈரம் அம்புவி வேணி பிரான் மகிழ் சோபணையை - குளிர்ந்த அர்த்தசங்க திரணைச்சடையிற்றரித்த சிவபிரான்மகிழுத்தக்க சோபணையாகியதேவி யை - கண்டைவம் புவி பாம்பும் அன்றே தொழும் - சிங்கமும் வியாக்கிரமும்சர்ப்பமு மல்லவோபணையானிற்கும், (அங்ஙனிருப்ப) அவம் புல்வி நோய் கொண்டைர் - அவமாயவைகளைப்பற்றிப் பினியைடைந்தீர்!, அதை போக்கிடும் கூடல் பெற்றி - அதனையொழுக்கும்துரை நகரைவணக்கப்பெற்றாயின், நங்கள் புல் மருந்து - உங்களின்புல்து ங்கல்லுமாகிய மருந்தாயவைகள், புண் தீர உள் வம்பு இராது ஓட்டு

## கூடலச்தாதி மூஸமும் உரையும்.

சங்

மோ - வருத்தமொழியும்படியகத்துற்ற தீங்கையறப்போக்கத்தக்கவையாகுமோ? [ல-ா—ஒற்றுமைபற்றியும் எதைக்கோக்கியும் நான்காம்டிரில் உள்ளனப்பது உல் எனகின்றது.] (அஷ்)

மருந்தே னுணவிற் சுவையாறுக் தவ்ளைனும் வைத்திப்போன்  
தருந்தேனு சற்பகங் கொண்டாடுக் கூடற் றடாதகையை  
மருந்தே னுனைமறங் தென்றேத்திப் பூசிக்கு மன்பினர்க்கும்  
வருந்தே னுலகினென் ரூசையில் லேசிக்கும் வன்பர்க்குமே.

(இ - ள.) தரும் தேனு கற்பகம் கொண்டாடும் கூடல் தடாதகையை - கொடுக்கின்றகாமதேனுவங் கற்பகாதிதருக்களுங் கொண்டாடத்தக்கமதுராபுரியின் மீனாட்சிதேவியாரை, உன்னை மறந்து அருந்தேன் என்று ஏத்தி பூசிக்கும் அன்பினர்க்கும் - நின்னைமறந்துண் ணேவென்றுபோற்றிப் பூசிக்குமங்குபுடையார்க்கும், உலகின் தேன் வரும் என்று ஆசையிலே சிக்கும் வன்பர்க்கும் - உலகவாசனையினிடதின்பங்கிடைக்குமென் ரூசையிற்பட்டிழுமலும் வன்பர்க்கும், மருந்து என் - ஒனாஷுதமெதற்கு, ஆறுசவையாறு உணவில் தன் என்னும் வைத்தியம் என் - ஆறுசவையும் உண்டியிற்றனள் வேண்டுமென்று சொல் அும் வைத்தியமெதற்கு? (அச்)

வன்பரம் போருக மாமிக் கலிபின் வராயவெளியி  
னென்பரம் போருக நந்தியைத் தாக்கினின் றைத்திசையு  
மின்பரம் போருகந் தீசனைக் கண்விலங் கிட்டுவென்றுள்  
னன்பரம் போருக மார்கூடன் மீண்டொளி ரம்மையென்னே.

(இ - ள.) எ திசையும் நின்று மின் பரம் போர் உகந்து - முழுதுலகினும் நிலைத்துவிளங்கத்தக்கமேன்மையுற்ற யுத்தத்தைவிரும்பி செசன்று, அம்போர் உக நந்தியை தாக்கி - வாளிமுதலியஆயுதவீரர் களழியும்படி நந்திதேவரையடிக்கு, கண் வில் அங்கு இட்டு சுசனை வென்று - கண்களாகியசனைகளை (புருவமாடிய) வில்லினிடக்கேறிட்டு சுசிவபிராளையும்வெற்றிகொண்டு, உள் அன்பர் அம்போருகம் ஆர் கூடல் மீண்டு ஒளிர் அம்மை - உள்ளனப்பர்களுந் தாமரைகளும் பொருங் திய மதுராபுரிக்குத் திரும்பியடைந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிற தேவியே!, வன் பரம்பு ஒர் உகயாம் இ கவியின் - வன்கண்மைபரவு கின்றவோர் உகமாகிய இந்தக்கவிகாலத்து, வெளியின் வராய் என்பர் - புறத்துக்காணப்படாயென்று கூறவார்கள், என்னே - எதனுலோ?

## காசு கூடலந்தாதி மூவாயும் உரையும்.

அம்மையில் வேகுயி வேலெயென்று கூடலுற் றூரணியின்  
செம்மையில் வேபெனக் குங்குயப் பூம்பதச் சிங்கதகொண்டோம்  
வெம்மையில் வேசமுஞ் சாரோ மினியும்பர் வேண்டியிற்ப  
விம்மையில் வேபெறு வோஞ்சித்தி முத்தி பிரண்டையுமே.

(இ - ள்.) கூடல் உற்று - மதுரைநகரையடைந்து, அம்மையிலே  
சூரிலே என்று - அழகிய யயிலே! குயிலே! யென்றுபாடிப்பு+முந்து,  
ஆரணியின் - பீனுட்சிதேவியின், செம்மை குங்குமம் இலைபனம் டீ  
பதம் சிங்கதகொண்டோம் - சிவந்தகுங்குமச்சாந்தணிந்த திருவடிக்  
கமலங்களைச்சிர்திக்கப்பெற்றோம், இனி இலேசமும் வெம்மை சாரோ  
ம் - இரியற்பமேனுந்திப்பெந்தியிற்செல்லோம், உம்பர் வேண்டி நிற்ப  
- தேவர்களும்பிரார்த்தித்துசிற்கும்படி, சித்தி முத்தி இரண்டையும்  
இம்மையிலே பெறுவோம் - சித்தி.முத்தியிரண்டையுமிச்சனனத்திலே  
யடைவோம்.

(அக்டு)

இரண்டுஞ் தரும்பொரு என்னும் பொருளை யினைசொல்லதோ  
முரண்டுஞ் தரும்பகைக் கெட்டா செழுகடன் மூவுலகும்  
புரண்டுஞ் தருமணக் குங்கூட லன்பரைப் போற்றியிகுஞ்  
சரண்டுஞ் தரும முதனுண்கு மீடுஞ் தணிப்பொருட்கே.

(இ - ள்.) மூண்டு உந்து அரும் பகைக்கு எட்டாது - முரண்ச்  
செலுத்துகின்ற வரிய பசைஞர் சுளுக்கெட்டாததும், ஏழு கூடல் மூவு  
லகும் புரண்டும் - சத்தசமுத்திரங்களுஞ் திரிலோகத்தும் பெயர்ந்து  
வரினும், தரு மணக்கும் கூடல் அன்பரை போற்றி மிகும் - சோலை  
மணக்கின்ற மதுராபுரியையும் அன்பரையுங் காப்பாற்றிச் சேஷ்ட்  
திருப்பதும், தருமம் முதல் நான்கும் சரண் தூம் ஈயும் தணி போருட்  
கு - தருமமுதலிய நான்கையாஞ் திருவடித்து வியினாலே யளிக்கத்தக்  
கதுமாகிய வொப்புயர்வத்து நித்தியப் பொருளுஞ்கு, இரண்டும் தரும்  
பொருள் என்னும் பொருளை இனை சொல்லதோ - அறத்தையுமின்  
பத்தையு முதவும் பொருளன்கின்ற பொருளை நிகர் கூறத்தக்கதோ.

பொருந்துவ ராகம வேதாந்த வேட்டைப் பொருளாறியர்  
திருந்துவ ராகம தம்பல பேசிச் செயலழிந்து  
வருந்துவ ராக மதியாவ தெண்ணை மனேன்மணிபா  
லருந்துவ ராகமன் ரேகூட லோங்கலைமச் சாகினவே.

(இ - ள்.) வேதாந்தம் ஆகமம் வட்டைப் பொருந்துவர் பொருள்  
அறியார் - வேதமுடிவாகிய புச்சிடத்துல்களுமாகம் சாஸ்திரங்களு

• (காவு)

மாகிய புஸ்தகங்களைக் கொள்வாரல்லது அதன் பொருளையுணராராகி யும், திருந்துவராக பல மதம் பேசி செயல் அழிந்து - தேர்ந்தனர்போ ஸப் பல சமயங்களைப் பிதற்றி யாசாரக்களுக்கெட்டு, உவராகம் வருந்து மதி ஆவது என்னை - கிராணத்தால் ஒளியிழுந்த சந்திரனுக்கிணையாவதெதற்கு, மனேன் மனி பால் அருந்துவராகம் அன்றே - தேவி யின் (முலைப்) பாலையுண்ட பன்றிகளுமல்லவோ, கூடல்ளங்கு அமைச்சு ஆகின - மதுரை நகரிற்கிறத் தாங்களிகளாயின. (அஅ)

ஆகுஞ் துதிக்கையுக் கொண்டோற்கு மெங்கட்கு மன்னையுனக் காகுஞ் துதிக்கையெவ் வாறே தெளிகில் ஞஶகொள்வேன்  
பாகுஞ் துதிக்கைய நின்கூடன் மானம் பரிப்பதிசைப்  
பாகுஞ் துதிக்கை யிலையென்னு மோதரை பாலிக்கவே.

(இ - ள்) ஆகும் துதிக்கையும் கொண்டோற்கும் எங்கட்கும் அன்னை - மூடிகவாகனத்தையுந்துதிக்கையையுங் கொண்டிருப்பாராகி யனினுயகமூர்த்திக்கும்மாங்களுக்குந்தாயே, உனக்கு ஆகும் துதிக்கை எவ்வாறே தெளிகிலன் ஆஙச நொள்வேன் - நின்குகந்த துதித்த வெவ்வகைப் பட்டனவோ வறிகிலேனுயினும் விருப்பமடைவேன், பாரு உந்து கயம் நின் கூடல் மானம் திக்கு பரிப்பது இசைப்பா - பாகராற் செலுத்தத்தக்க யானைகள் நினது மதுராபுரியில் விளக்கும் விமானத்தைத் திசைதொறுந் தாங்கி நிற்ப திசைபாடியா, தரை பா விக்க குந்து உதிக்கு கீ இல்லை என்னுமோ - பூமியானது உண்டாச்சு தற்கு அடிப்பலமற்ற வுதியமரத்துக் கழகில்லையென்றூழிக்குமோ.()

பாலை வனத்தழற் கானலை நீரெனப் பார்த்தலையார்  
பாலை வனத்தனம் வேறுக்கி யுண்ணும் பரிசுவிப்பான்  
பாலை வனத்தனக் கெளமாரி கூடற் பராசத் தியெம்  
பாலை வனத்தத்தை போன்றுப் பானோப் பணிந்தவரே.

(இ - ள்.) வனத்து பாலை அன்னம் வேறு ஆக்கி உண்ணும் பரிசு அளிப்பான் - நீரினிடத்துக் கலந்த பாலை யன்னப்பட்சி பிரித் துண்பதுபோவிரட்சிக்கும்பொருட்டு, பராசத்தி - அம்பிகையார், பாலை - இளமையளாகவும், வனம் தனம் கெளமாரி - அழகிய கொங்கைகளையுடையுவதிபாகவும், கூடல் - மதுராபுரியில் எழுந்தருளி, எம்பால் கீ வண்ணம் தத்தைபோல் இருப்பானை பணிந்தவர் - எமதுளத்துப் பஞ்சவர்னக்கிள்ளையை யொப்ப விருப்பாளாகிய மீனுட்சிதேவியை ணங்கினோர், பாலை வனம் தழல் கானலை நீர் என்ன பார்த்து அலையார் சுரமென்னுங் கானக வெப்பக்கானலை நோக்கி நீரென்றேஷ்த்திரியார் யுவகியென்பது - பதினாறுவயதுடைய டெண். (காவு)

சாகு

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

பணிவிடையாற்றில் னென்றே பிரம்படி பட்டவளைப்  
பணிவிடை யாளவென் ரேயா திருச்சும் பகர்வதெலரம்  
பணிவிடை யார்க்கரு னின்சேல் விழிக்கடைப் பார்வையன்றே  
பணிவிடை யான்மற வாக்கூடல் வாழும் பராபரையே.

(இ - ள.) யான் மறவா கூடல் வாழும் பராபரையே - என்  
ஏற்கும் மறக்கூடாத மதுராபுரியின் வாழ்க்கையுற்ற பராபரையே,  
பணிவிடை ஆற்றிலன் னன்றே பிரம்பு அடி பட்டவளை - சட்டனோப்  
படி செப்திலெனன்று பிரம்பினு லடிக்கப் பெற்ற சொக்கவிளக்கப் பெரு  
மாளை, பணி விடை ஆளன் னன்று இருச்சும் ஓபாது பகர்வது எல்  
லாம் - சர்ப்பத்தையு மிடபத்தையும் ஆஸ்பவெனன்று வேதங்களுமிட  
டைவிடா திசைப்பன முழுதும், பணிவு இடையார்க்கு அருள் நின்  
சேல் விழி கடைபார்வை அன்றே - வணக்கத்திற் பின்னிடார்க் களிக்  
கின்ற நினது கயல்போலுங் கடாட்சப்பார்வைகொண் டல்லவோ, விடை  
பணி - (இதற்கு) உத்தரவசொல்வாயாக. [பராபரை - உலசத்  
தோற்றத்திற்கு முன்னும் பின்னுமூள்ளவள்] (க.க)

பரவித்த வஞ்சகப் பேயோட்டுங் கூடற் பதியைநிதம்  
பரவித்த வஞ்சக ஜீவ பரம்பயன் பாத்துணரிற்  
கரவித்த வஞ்சகங் காராதி வென்று கயற்கண்ணியக்  
கரவித்த வஞ்சக மெஞ்ஞான மாம்பழங் கைக்கொள்வமே.

(இ - ள.) அகம் - மனமே!, பர வித்தம் வஞ்சகம் பேய் ஒட்டும் - பிறர்பொருளைக்கவரும் வஞ்சகமாகிய பிசாசையொழிக்கத்தக்க,  
கூடல் பதியை நிதம் பரவி - மதுராபுரியைத் தினக்தோறும் பணிந்து,  
சகம் சீவன் பரம் தவம் பயன் பாத்து உணரில் - சகமென்பதுஞ் சீவ  
னென்பதும் பரமென்பதுந் தவமென்பனவும்பயன்பணவும் (இத்தன்  
மையுடையனவென்று) பகுத்துணரின், கரவித்த அஞ்ச அகங்காராதி  
வென்று - மறைவித்ததும் அஞ்சத்தக்கதுமாகிய அகங்காராதிகளை  
யடக்கி, கயல் கண்ணி அக்கரவித்து அ அஞ்ச - மீனாட்சிதேவியினது  
அட்சரங்களுக்கு மூலமாகியவந்தப் பஞ்சாக்கரத்தினாலே, மெஞ்ஞா  
னமாம் பழும் கை கொள்வம் - உண்மையறிவாகுங்கனியைக் கைக்  
கொள்வோம். (க.க.)

கொள்ளச்சிங் தாமணி யென்கோ விருக்கொலிக் கூடலன்ப  
ருள்ளச்சிங் தாமணித் திப்பமென் கோவினை யூட்டுபவப்  
பள்ளச்சிங் தாமணிக் கப்பலென் கோவெங்கள் பக்கமென்கோ  
கள்ளச்சிங் தாமணி ரந்தான் பினைகயற் கண்ணியையே,

## கூடலந்தாதி மூலமும் உரையும்.

சன

(இ - ள்) கள்ளம் சிந்தாப் மண் இரந்தான் பின்னொ கயல் கண் னியை - கபடத்தொடு வாமன வடிவங்கொண்டு பூமியை யாசித்த விச்னுமூர்த்திக்குத் தங்கையாகியமீஞ்சிதேவியை, கொள்ள சிந்தா மணி யென்கோ - (விரும்பிய வற்றைப்) பெறற்குச் சிந்தாமணியென் பனே, இருக்கு ஒவிக் கூடல் அன்பர் உள்ளம் சிந்தா மணி தீபம் என் கோ - வேதங்கள் முழங்குகின்ற மதுராபுரியின்கண் னன்புடையா ரிதையத்து வாடாத விரத்தின விளக்கமென்பனே, வினை ஊட்டும் பவம் பள்ளம் சிந்து ஆம் அனி கப்பஸ் என்கோ - வினையாஹுட்டப் படுகின்ற பிறப்பென்னுமாழிய கடலீக் கடப்பதற்கேற்ற வலங்காரக் கப்பலென்பனே, எங்கள் பக்கம் என்கோ - எங்களன்புருவமென் பனே. (கந)

கண்ணே திரவியமே யருங் கூடவிற் காஞ்சனையின்  
பெண்ணே திரவியஞ் சாருஞ் றிருவளம் பேதமுறின்  
வின்ணோ திரவியஞ் சோமாங்கி பேதரி வேதியனே  
தெண்ணே திரவியங் கும்பக லேதுமற் ஜெதுவரயே.

(இ - ள்) கண்ணே - நேத்திரமே, திரவியமே - பாக்கியமே அரும் கூடலில் காஞ்சனையின் பெண்ணே - அரிய மதுராபுரியிற் காஞ்சனமாலையான் புத்திரியே, திரம் வியம் சார் உன் திருவுள்ளம் பேதம் உறின் - நிலைத்த பெருமையைப் பூண்ட நினது திருவுள்ளம் வேறுபடுமாயின், வின் ஏது - ஆகாயம் (முதலிய பூகங்கள்) ஏது,அம் இவி சோமன் அங்கி ஏது - அழகிய சூரியசந்திராக்கினி யேது,அரி வேதியன் ஏது - விச்னு பிரமாவேது, என் ஏது - கணக்கேது,இயங் கும் பகல் இரவு ஏது - வழங்கும் பகவிரவென்னுக்காலமேது, மற்று உரை ஏது - வேறுசொல்லேது- (கச)

உரையாக் கனுக்கண்ட மூங்கைய ராய்ச்சம ஞேயச்சம்பந்  
தரையாக் கனுமயக் கூடற் பிராட்டியைச் சாற்றுமன்பர்  
நிரையாக்க னருபி.பார்க்குங்கொ டாரையென் னேர்வரை  
வரையாக்க னவெனப் பாடார் வருந்தினு மானிடமே. [யும்

(இ - ள்.) உரையா கனு கண்ட மூங்கையராய் சமண் ஓய - சொல்லத்தகாத சொப்பனங்கண்ட ஓழையைரயொப்பச் சமனர்க் களாடுக்குமாறு, சம்பந்தரை ஆக்கும் அனுமயம்,கூடல் பிராட்டியை சாற்றும் அன்பர் - சம்பந்தமூர்த்தியை யுண்டாக்கியவஞ்சும் நோயற்ற மதுரைநகர்க் கரசியு மாகியதேவியைப்புக்குந் தொண்ட்ராயினோ,

## சுறு கூடலந்தாதி மூலமும் உரையும்.

வருந்தினும் - வறுமைப்படினும், நிரையா கல் நார் உரிப்பார்க்கும் கொடாரை என் - வரிசையாய்க்கல்லில் நாருரிப்பவர்களுக்கு மீயா ஏறப்பற்றியென்னசொல்வது? நேர்வரையும் - சொடையாளரையும், வரையா கண்ண என்ன மானிடம் பாடார் - மாருதகர்னனேயென்று மனிதரைப்பாடார். (கடு)

மாணேந்தி யங்க மலையுரித் தோனைன் மன்னனென்ன  
ஞானேந்தி யங்கர ஞாதீயைச் சீவ னயப்பதுபோற்  
கோனேந்தி யங்கவைத் தாயன்னை யன்னவன் கூடலன்ப  
ராணேந்தி யங்கவி டாதா ஸினுசின் னடைக்கலமே.

(இ - ஸ.) அன்னை - மீனுட்சி தேவியே!, சீவன் - ஜீவான்மா, ஞான இந்திரியம் கரணுதியை நயப்பதுபோல் - ஞானேந்திரியங்களை யுங் கரணமுதலியவற்றையுந் தழுவிவாழ்வதுபோல, மாண் ஏந்தி அங் கம்மலை உரித்தோனை - மானினப்பிடித்தும் யானையையுரித்துங் திரிந்தசி வளை, நல் மன்னன் என்ன - நன்மையுற்றசுந்தபாண்டிய மகாராஜவென ந்றுகொண்டாடும்படி, கோல் நேர்ந்து இயங்க வைத்தாய் - (நினது செங்) கோலையளித்துவிளங்கக்செய்தனை, அன்னவன் - அங்கோமசு நந்தரக்கடவுள், கூடல் அன்பர் ஆனேம் தியங்க விடாது ஆளினும் - மதுராபுரிக் கண்டுடையேங்களை மயங்கவிடாதுகாப்பாற்றினும், நின் அடைக்கலமே - நினதுகாவலினின்றும் புறம்பாகேமன்றே. (கசு)

அடைக்கலந் தாங்கலு மாங்காங் குலகையுண் டாக்கியவை  
யினடைக்கலந் தாள்ளும் போக்கலு மாற்றுமென் ரேத்துமறை  
மடைக்கலந் தாளிற மேரதுங் திரைவைகைக் கூடவின்வாழ்  
படைக்கலந் தாங்கும் பலராம சோதரி பாதத்தையே.

(இ - ஸ.) கல் மடை அம் தாள் இற திரை மேரதும் - கற்கடு மேதகுகளையு மழகியழுட்டுக்களையும் நொறுங்குப்படியலைமோதுகின்ற, வைகை கூடவின் வாழ் - வேகவதி நதிகுழுந்த மதுராபுரியின் வாழக் கையுற்றவளரும், படைக்கு அலம் தாங்கும் பலராமன் சோதரி பாதத்தை - ஆயுதத்திற்குக் கலப்பையைத், தரிக்கும் பலராமனது சகோதரி யுமாகிய மீனுக்கிதேவியாரின் திருவடிகளை, ஆங்குஆங்கு உலகை உண்டாக்கி - அவ்வவ்விடங்களில் உலகங்களைப் படைத்தலும், அவை இடை கலங்து ஆள்ளும் - அவைகளுட்டோய்ந்து காத்தலும், போக்க அம் - (ஹழிக்காலத்து) அழித்தலும், அடைக்கலம் தாங்கலும் - அடி மையேற்றக்கொள்ளலும், ஆற்றலும் என்று மறை ஏத்தும் - இபற்று மென்று வேதங்கள் துதிக்கும்.

(கங்கி)

பாதர சத்தும் லாக்கூட லன்பர் பசிக்கமுதம்  
மாதர சத்துவி தூர்க்கொளி யாப்பொருண் மற்றவர்க்கும்  
பூதர சத்துரூ வாமுலீத் தாய்கிவ போகவத்தா  
மாதர சத்துளத் தொட்டா ளெனக்குபி ரம்பிகையே.

(இ - ன்-) அம்பிகை - மீனுட்சிதேவியார், பாதரசத்து உழலா  
கூடல் அன்பர் பசிர்கு அமுதம் - இரசத்தைப்போற் சலியாது மதுரா  
புகிக்கண்ணினரது பசியையாழிக்கு முதாவாள், மாது அரசு - மங்கையர்க்கரசியாவாள், அத்துவிதூர்க்கு ஒளியா பொருள் - அத்துவிதசம்  
பந்தமுடைய சைவதீத்தாந்தி ரஞ்ஜக்குஞ் காட்சிப் பொருளாவாள்,  
மாற்று வர்க்கும் - ஏனையயாவர்க்கும், பூதரம சத்துருவாம் முலீதாய் -  
மலீகளோ! பகைக்கத்தக்க கொங்கைகளோயுடைய வன்னையாவாள், சிவ  
போகம் வத்து ஆம் - சேரமாந்தரக்கடவுளின் போகத் துக்குகந்த வஸ்  
துவாவாள், ஆதர் அசத்து உள்ளத் து ஒட்டாள் - அறிவினரதுகெட்ட  
வுள்ளத்தலையாள், எனக்கு உயிர் - அடியேனுக் காவியாக விளங்கு  
வாள்.

(காசு)

கையோ தனத்தை நழுவவிட்டுப்புறங் கைக்கல்போற்  
பொய்யோ தனத்தையன் மாற்கநுஞ் கூடற் புரியையகன்  
றையோ தனத்தைய ஸரோ டயற்பதிக் கண்டலென்பர்  
வெய்யோ தனத்தைய ராதுவின் ஞாருள் வித்தகரே.

(இ - ன்.) பொய் ஒதல் நத்து அயன் மாற்கு அரும் - பொய்பு  
ரைத்தலீவிரும்பிய பிரமாவிற்மாலுங்கு மருமையாகிய, கூடல் புரி  
யை அகன்று - மதுராபுரியைங்கி, தன தையலாரோடு - கொங்கை  
களோயுடைய மனைவிமுதலாயினுரோடு, அயல் பதிக்கு அண்டல் - பிற  
தலங்களுக்கு அடைதலே, வெய் ஒதனத்து அயராது வென்றுள் அரு  
ள் வித்தகர் - வெய்யபோர்முகத்துத்தளராது வெற்றிகொண்டாகி  
யத்தாதகையாரி ஞருட்குரிய வான்றோர், கை ஒதனத்தை நழுவ விட்ட  
டி - கைக்கொண்டவழுதை நழுவவிடுத்து, ஐயோ புறம் கையைநக்கல்  
போல் என்பர் - அந்தோ புறங்கையைநக்குதலுக் கொப்பாகுமென்  
றுரைப்பார்கள்.

(கக்க)

வித்த சனத்தையின் காக்குதல் போல விதித்துலகை  
யொத்த ரனத்தைவ ராங்கள் வரையுள் ளொடுக்குதவர  
கத்த ரனத்தை யளிக்கச் சுருதி தொழுத்தக்கவரஞ்  
கித்தச ணத்தையங் கூடற் பிராட்டி திருவுடியே.

குடலந்தாதி மூலமும் உரையும்.

(இ - ள.) சித்தசன் அத்தை அம் கூடல் பிராட்டி திரு அடி - மன்மதனுக்கத்தையராகிய அழகியமதுராபுரியில்வீற்றிருக்கின்ற மீனு ட்சிதேவியாரின்திருவடிகள், வித்து அசன்த்தை இங்கு ஆக்குதல்போல - விதையானது உணவிற்குரியவைகளை இப்பூமியின்கண்விளைப்பது போல, உலகை விதித்து - புவனங்களைப்படைத்து, ஒத்து - (அதனை டு) கலந்து, அசல் நத்து ஜிவர் ஆம் கள்வரை - புறத்தைவிரும்புகின்ற பஞ்சீசந்திரியங்களாகிய திருடரை, உள் ஒடுக்கு தவ சுத்த சனத்தை அனிக்க - அகத்திலடக்குந்தவத்தெளிவுற்ற தொண்டரைக்காப்பாற்ற வும், சுருதி தொழு தக்க ஆம் - வேதங்களாற்போற்றவுந்தக்கன வா கும். (ஈ)

செயற்கரு மாதவப் பேரேஞ்சி வாழ்விற் சிறந்துவப்பார்  
வயற்கரு மேதிகள் முத்தங் தெறிக்க வளையுழக்கு  
மயற்கு மரிக்குமெட் டாக்கூடன் மாநக ராட்சிசெய்யுங்  
கயற்கண்ணி தாசனங் தாதியைக் கேட்கினுக் கற்கினுமே.

(இ - ள.) கரும் மேதிகள் முத்தம் தெறிக்க வளை உழக்கும் வயல் - கரியவெருமைகள் முத்துக்கள் தெறிக்கும்படி சங்கினங்களைத் துகைத்துலவுகின்றவயல்குழந்த, அயற்கும் அரிக்கும் எட்டா - பிரம விஷ்ணுக்களுக்கும் அரிதாகிப, மா கூடல் நகர் ஆட்சி செய்யும் - பெரி யமதுராபுரியயாட்சிசெய்கின்ற, கயல் கண்ணி தாசன் - மீனுட்சிதே வியார்க்குத்தொண்டனிசைத்ததாகிய, அந்தாதியை - அந்தாதியென் தூம்ராஸி, கற்கினும் கேட்கினும் - படிப்பினுங்கேட்டினும், (அஜீயர்) செயற்கு அரும் மா தவம் பேறு ஒங்கி - செய்தற்கரியமேன்மையுற்ற தவப்பயன்வளரப்பெற்று, வாழ்வில் சிறந்து உவப்பார் - வாழ்க்கையின் விளக்கமுற்று மகிழ்ந்திருப்பார். (ஈக)

மதுரையென்னும்

கூடலந்தாதி மூலமும் உரையுழுங்குப்பேற்றுது.

திருச்சிற்றம்பலம்.



—  
சிவமயம்.  
திருச்சிற்றம்பலம்

## தோத்திரமாலை

---

காப்பு

எத்திசையு கலைப்பாளத் துளிசிதற மால்வெருவ  
விறைஞ்சி வானேர்  
சுத்திதருஞ் சுதைவிரும்பக் கடலுழக்கி விளையாடுங்  
துதிக்கை யானை  
புத்திவிசா லத்தினரும் போதினரும் புகழ்மதுரா  
புரியின் வாழுஞ்  
சித்திவிநா யகழுர்த்தி திருவடியெம் விருப்பவிக்குஞ்  
தேனு வாமே.

தாயே பணிந்தடி தஞ்சமென் ரேர்க்குத் தயைபுரிய  
கீபே யலதுமற் றண்டென்பனே விந்த நீணிலத்திற்  
பேயே யென்திவிந் தோய்வதல் லானின் பெருமைசற்று  
மாயேனைக் காத்தருள் வாய்மது ராபுரி யம்பிகையே. (ஏ)

தாயாகிச் சேயாகித் தற்பரமாய்ச் சித்துருவாய்த்  
தருவாய்ப் பூவாய்  
காயாகிக் கனியாகிக் கசிந்தொழுகும் வித்தைப்போற்  
கலந்து நிற்பாய்  
போயகிப் பித்தாகிப் பிதற்றியலைங் திடுவேனின்  
பெருமை யெங்கன்  
வாயாரத் துதிசெப்வேன் மதுரைநகர்க் கயற்கண்ணி  
வழங்கு வாயே. (ஏ)

மாதர சங்கயற் கண்ணிக் கியைந்த மணப்பிள்ளையாய்ப்  
பூதர மேத்தக்செங் கோல்கொண் உலகைப் புரக்குவெமந்தாய்  
தீர னும்புசுழி கூடற்சொக் கேச திருக்கடைக்கண்  
னூதர வரயைமைப் பார்த்தருள் வாய்நின் னடைக்கலமே. (ஏ)

கண்டிகையு மணிமுடியுங் கவிகையுஞ்செங் ஜோலமதுக்  
சமழும் வேப்பின்

வண்டிசையு மாலிலைகையு மாதனமுங் கயற்கண்ணி  
வழங்கப் பெற்றே

யெண்டிசையும் புசம்பரவு கூடலுவந் துலகானு  
மிறைவு வன்றன் [ப்பத்  
ஸ்ரீண்டினரோ டெம்மையுங்கொண் டுனெப்போற்றிச் சுகித்திரு  
துணைசெய் வாயே. (ந)

நடம்பார்க்க வேண்டும் புவிச்சேய் பசிகெட நச்சியுண்ணு  
மிடம்பாற் கடலை யளித்தா யெனுமிசை யேற்றத்தி. அ  
முடம்பாவ ளற்றும் னுயேற் களித்த ளுயர்ச்சியன்றே  
கடம்பாருங் கூடலிற் கந்தர பாண்டியக் காவலனீ. (க)

மட்டலை மலர்க்குந்தன் மாதரசங் கயற்கண்ணி  
மனை னுகிக்  
கொட்டுமூழக் கிடுங்கூடற் புரியயயருங் கபிலையெனக்  
கொண்ட கோம

எட்டுணையுங் தவமறியா வேழழயமென் றளிக்கவுள்  
மிரங்கா யென்னிற்

பிட்டதவும் வாணிச்சிக் கருளியதெவ் வாறதனைப்  
பேற்று வாயே. (ஏ)

அருவி கொழிக்குஞ் தரவாத்தை முட்டையென் றன்னப்புட்கள்  
மருவிக் கிடக்கு மடைவளப் பாண்டி. வரைத்தலைவ  
குருசிக்கு மெம்மை யிழிவாக்கு வாயியனிற் கூட்டுவரா  
ரிருவினை யுந்துடைத் தாட்கொள்ளு வாய்மது ரேச்கரனே. (ஐ)

கலவரஞ்செய் காமனம்புங் கடும்பினியுங் காற்றனலைக்  
கலந்தா லென்ன

வுலகருக வொறுக்குமதை யொழிக்கவுன தருளாடையார்க்  
குப்த ளுண்டோ

குலவரையைத் தொகுத்ததெனக் கோபுரஞ்குழ் கூடனகர்க்  
குஹதி கூட்டுங்

திலகதுத லங்கயற்கட் செங்கனிவா யம்பிகையின்  
சேர்க்கை யோனே. (க)

சஞ்சாவு முனுக் கலந்துவுடம் வேசிக் கலவிசூங்குந்  
துஞ்சாப் பத்னி யடைவதுன் போ விந்தத் தொல்லுலகை  
னெஞ்சார சின்றிரு வாக்கருள் வாய்முத்தர் நேபமுறம்  
பஞ்சாக் காப்பொரு ளோக்டல் வரமும் பரசிவமே. (வ)

சந்தன வரையின் சமீரணப் பின்கோ  
தவழ்ந்திருந் தெழுந்துசஞ் சரிக்கும்  
நந்தன வனஞ்சூழ் கூடலிற் சோம  
சந்தர நல்லிசைப் பாணற்  
கிந்தன மேற்ற தலையனென றியம்பு  
வாரியம் பிடவுல கெவைக்கும்  
வந்தன யேற்குந் தலைவனென் றன்னை  
வணங்குதும் வரந்தரு வாயே. (மக)

மூய்பிட்டுச் சீப்பட்டுந் தீக்கிட்ட டுடல்கெடு முன்னர்ப்பல  
வாப்பிட்டுத் தோப்பிட்டு மேற்பட்ட வாற்றி னுடைப்படைத்து  
மாப்பிட்டுச் சாப்பிட்டுக் காப்பிட்ட கூடலின் மாப்பிள்ளையைக்  
கூப்பிட்டுப் பாக்கட்டுத் தோட்கொட்டிச் சேர்களி கூருவெஞ்சீக

புதுமணம் விசம் பூற வுண்ட  
பொற்சிறை வண்டென மயங்கிப்  
பொதுமடங் தைபர்கண் வலையினிற் படாத  
புலனெமக் குவந்தருள் புரிவாய்  
முதுமறை முழக்கு முத்தமிழ் வழக்கு  
மூலை சுத்தையும் விளக்கும்  
மதுரையங் கயற்கட் டேவியை மருவும்  
வரதனே மாகிலா மனியே. (மந)

கஞ்சம் புகழுவின் சேவடி போற்றிக் களிக்குமனப  
ரஞ்சம் பனங்களை வெல்வரன் ஞேவெங்க எம்பிகையி  
னெஞ்சங் கலந்த மதுராபு ரேச நினைப்பணிக்கு  
தஞ்சங் கருதெம்மை யாதரிப் பாய்வரங் தந்துவந்தே. (மங)

தினையளவுஞ் சுவையுணராச் செவிப்புழையிற் கலனுழைமுத்துத்  
திரியு மாந்தர்  
பஜீமரத்திற் பருத்துயர்ந்தும் பயனில்லை யென்றறிஞர்  
பகர வேயு

இநூ

## தோத்திரமாலை.

மனீயவரை ரசிக்சிகா மனியெனவின் னிசைபாடி  
 யலைக்தே னக்தோ  
 வினையியலைத் தடுத்தாள சினையலதுண் டோமதுரை  
 விளக்குங் தேவே. (மஞ்)

கண்கொண் உரைத்துச் செவிகொண்டு நோக்கிக் கருத்துணர்த்த  
 வெண்கொண்ட வேந்தர்க் கியற்கையென் பாரவ் விரண்டுமின்றித்  
 தின்கொண்ட தெக்கண மூர்த்தியின் மோனத் தியானமுற்றுய்  
 வின்கொண்ட கூட லரசாட்சி யெங்கன் விடைவலனே. (மஞ்)

ருலநலம் பேணு குறிதலம் பூணு  
 கொலைகள வசத்திய நாணு  
 நிலையென வாழ்வைக் களிப்பதற் கல்லா  
 னினைத்தொழுக் கலங்குமென் னெஞ்சைப்  
 பலமனி விறகு வளைசுமந் தன்பர்  
 பண்புற நடந்தனின் பதும  
 மலரடிச் சலுடி தோய்தவ மதுரை  
 வள்ளலே தேற்றியாள் வாயே. (மங்)

மேவாத மானிடம் பெற்றென் பெறுமலென் வேதநன் ஊற்  
 பாவாணர் போற்றருந் தென்கூடற் சுந்தர பாண்டியனுந்  
 தேவாதி தேவனைச் சேற்கண்ணி நாதனைச் சிந்தைகொண்டு  
 நாவார வாழ்த்தத் தலைதாழு நேத்திர நாடவேமே. (மங்)

உதவிசெய் பவர்போ ஹண்டுத் துவக்கு  
 முறவின ரொருங்குருங் துறினுங்  
 கதமிகு மறவி வருங்கடை நாளிற்  
 காக்குன ருணையலாற் காணேன்  
 மதவரை யுருட்டி மனிகளைத் திரட்டி  
 மதகொடு மரங்களைப் புரட்டிச்  
 சிதற்று வைகை நதித்துறை மதுரைத்  
 தென்னவ னுகிய சிவனே. (மங்)

ககராச வாகன மாலயன் போற்றக் கனகமணிச்  
 சிகராச வத்தைச் சிலையா வளைத்த சிவபெருமான்  
 மகராச தானி மதுரா புரியென்று வாழியனேல்  
 சிகரா சதமக ஊர்முற்ற மாமிந்த சினகர்க்கே. (உப்)

பங்கையப் பவளக் காலனப் பேட்டை  
வென்குற நடையினுற் பழிக்கு  
மங்கையர் குலவு மாடமா விகைக்குழ்  
பொழின்மது ராபுரி மருவி  
எங்கனு நிறையும் பொருளதாய்ச் சோம  
சுந்தர மாகியேத் திடுவோர்  
சங்கடப் பிணிதீர் மருந்துமா மீசன்  
ருண்மல ரணிகுவாந் தலைக்கே.

(உக)

நவப்பிர சம்பொழி சொல்லின எம்பிகை நாதவுன்றன்  
நவப்பிர சன்னமன் பர்க்கவிப் பானிம்பத் தாரணிந்தாய்  
திவப்பிர பாகாத் தேசார் விமானங் திகழ்மதுரைச்  
கிவப்பிர காச விளக்கேற்று வாபெங்கள் சிங்கையினே. (உக)

கடவுடை யரவும் வேங்கையுங் கனிறாங்  
கதங்கொருங் கான்வரை யுறைந்து  
படுசரு குதக மனிலமுண் டுட்லை  
யுலர்த்தியு மென்கொலோ பயன்மா  
வடுதிகர் விழியா ரொடுமகஞ் சுகித்து  
மதுரையீ சஜைப்பணி வாரே  
ஹுபுதி யிரவி யுகிரினு மழியா  
வுயர்பதம் வாழ்குவா ருவங்தே. (உங)

வாட்டாளை மன்னர் கடைகாத்து நின்று வணக்கியுன்றன்  
ரூட்டாளை சாத்தித் திறையனங் தேத்துங் தலைவசமட்  
கோட்டாளை மாய்த்தருங் கூடலைப் போற்றினை கூசமிடி  
காட்டாளை யுண்ட கனியாக்கி டாதெமைக் காத்தருளே. (உங)

எப்புரியு மினையிலதா யிலங்குறுதென் கூடலெலு  
மிசைபெற் ரேங்கு  
மிப்புரியி னரியதளை யைந்துகதிப் பரியாக்கி  
யேந்தற் கின்து  
முப்புரிதா லணிமணிவா சகர்துயரை யொழிந்தாண்ட  
முக்கட் சொக்கைச்  
செப்புரிமை கொண்டுபணி நாளெல்லா மின்பனிக்குங்  
திருநா ளாமே. (உஞ)

திருவால வாயுதை தேனைக் கனியையென் தெள்ளாமுதை  
 முருகா லகமசீ முத்தனை மூவர்க்கு மூலத்தனை  
 ஒருங்கால மேஹுமைந் தக்கரத் தன்புகொண் டன்னுவரேல்  
 வருகா லனுமஞ்சித் தெண்டனிட் டோடுவன் மாடிழிந்தே. (உசு  
 பொண்ணுருஞ் சடைமறையப் பொங்கொளிமா மணிமகுடம்  
 புணைந்து கூடன்  
 மின்னுருஞ் கொடிதூப்பங் கயற்கண்ணி யம்பிகையின்  
 வேட்கை பெற்றுத்  
 துன்னுரை வேரறுத்துத் தொண்டர்தமைக் காப்பாற்றித்  
 துலங்க வைவப்பான்  
 தெண்ணுருஞ் செழியிரைச சிறக்கவந்த சுந்தரைனச்  
 சேவிப் பாமே. (உட)

வின்கா ஞு வேதண்ட மாபலீ யானையெம் வித்தகைனைப்  
 பண்கா ஞு வேத வுவரக்கடங் கானைப் பரஞ்சுடைரப்  
 பெண்கா ஞு வாமத் திறைவலைக் கூடற் பிரானையென்று  
 மெண்கா ஞு வந்து பணிமன மேசரை யேறுதற்கே. (உட)

கல்லானை யருந்துகொடுக் கரும்பளித்த கரத்தானைக்  
 கவடர் காண்டற்  
 கொல்லானை யனுதினமு முளமுருகும் பத்திகொளு  
 முனர்வி ஞேர்க்கு  
 நல்லானை யாரணனு நாரணனு மஞ்சலித்து  
 நயந்து போற்றும்  
 வல்லானைத் தெங்கூடற் புரிச்சோம சுந்தரைன  
 வாழ்த்து வாமே. (உட)

வாதினை நீசெயி னன்றர மோவிந்த வையகத்தோர்  
 கோதினை நீத்துச் சுலைகொள்ளு வார்கழூக் கோணலெண்ணு  
 ரோதினை நால்வருக் குண்மைப் பொருளை யுனதுபதப்  
 போதினைத் தந்தைமைக் காப்பாய் மதுரை புரப்பவனே. (உட)

பகுத்தறி வில்லாப் பேதையென் பாயே  
 லீங்கொழிற் குரியங்கின் பரிவால்  
 வகுத்தமு வுலகுக் கத்தனை யன்றே  
 மற்றெவர் மக்களின் றுயரைச்

செகுத்தறி வழுத்துங் கருணைகாண் டாளவா  
ரசனுஞ் தெய்வமு மாகித  
தொகுத்திடக் கதிவரான் றழக்குவெஙல் விளைக்குஞ்  
துவாதசாங் தத்தலத் துரையே. (நட)

பண்ணைனைப் பண்ணின் பயனைனைப் பத்தறைப் பார்த்தருஞங்  
கண்ணைக் கண்ணின் மனியானைக் கூடற் கயற்கண்ணியாம்  
பெண்ணைனைப் பெண்ணின் பெருமஸ்னைப் பேய்மன வஞ்சகர்பால்  
நண்ணை நண்ணூவ ரேலவ ரேயெங்க எற்றுணையே. (நட)

தேசிக வெனனின் றிருவடி மலரிற்  
நிரம்பெற மனதினைச் செலுத்தேன்  
வாசியை யடக்கும் வழியையு மறியேன்  
வன்கனு ரொடுநிதம் வதிந்திக்  
காசினி யதனிற் காலனுக் காளாய்க்  
கலங்குறுங் கடையனேற் கிரங்கி  
மாசிலா வபைய வரமளித் தாள்வாய்  
மதுரைமா விங்கமாம் வடிவே. (நட)

தேனூர் மொழிவிறை நெற்றிமுத் தங்கை யென்றுதின  
மானூர் கலவி மடிவீழ்ந்து மாழ்கி வருந்துமெம்முன்  
மீனுன கண்ணி யொடுந்தோன்றி மீதெடுத் தாற்றிவிட்டால்  
வானூட் ரேசுவ ரோமது ராபுரி மாணிக்கமே. (நட)

பற்றிடராங் தீவினையைப் பரிதிமுன மிருளென்னைப்  
பாறச் செய்தே  
பெற்றிடலா மிகபரசா தகப்பேரூங் கதியனைத்தும்  
பெருத்த கொங்கைச்  
சிற்றிடையங் கயற்கனுமை திகழ்ந்தருள்கூ டற்பதியிற்  
றேவ ரேத்த  
வற்றிடுசொக் கவின்கேச னுபையசர னுளத்திருத்தி  
யோது வோரே. (நட)

முத்தனை மூங்கு குஞ்சொழுங் கூடன் முளைத்தெழுந்த  
சுத்தனைச் சொக்கலிங் சேசனைச் சொன்மல ராலணியி  
னெத்தனை யோசன னந்தினு மேதொடர்ச் செய்தும்வினை  
யத்தனை யுங்கதி ஓரான்பூனங் தண்பனி யாய்வுமே. (நட)

ஆதியிட கடையிலனு யகண்டபரி பூரணனு  
யருண்மெஞ் நூனச்  
சோதியனுபச் சூக்குமனுபச் சுருக்கத் றிருபாதத்  
தொருவ நூகி

இது

தோத் திரமாலை.

வேதியனுப் பிருத்தனெடு விறற்குமர பாலதுமாய்  
விளங்குஞ் சொக்க

நாதனிரு நளினபத நலனளித்தெம் முளத்துவங்து  
நடிக்குஞ் தானே. (ந.ஏ.)

வண்டாரும் பூங்குழு லங்கயற் கண்ணிகைம் மாவிகையைக்  
கொண்டாலுங் கூடலீற் கோல்வளை கோல்வளை கொண்மினன  
விண்டாலுஞ் சூத்திரங் கொண்டண்ட முற்றும் விதிர்ப்பவனுங்  
கண்டாரு மன்னவ ஸைப்பணி வீர்பவக் கட்டறமே. (ந.ஏ.)

வேலையி னகன்று வேவினைக் கணன்று  
வெங்கடுத் தோய்ந்தரி படர்ந்து  
மாலையி னுலவு மாடவர் மனத்தை  
மருட்டுகண் மாதான் மயக்குற்  
ரூலதைத் தீர்த்துன் னாயியற் கரிய  
வம்புயப் பதத்துணை யகத்துட  
சிலமோ உறையத் திருவருட் புரிதி  
தேம்பொழிற் கூடனு யகனே. (ந.க.)

ஆடற் குவந்தனன் சங்கப் புலவ ராகிருந்து  
பாடப் பலகை யளித்தபிரா னுமை பாகன்மணி  
மாடச் சிகர மதிதொழுச் சாளர வாயுதவங்  
கூடற் பதிப்பர னேயெயம்மை யாஞங் குலதெய்வமே. (ந.வ.)

தெனுகுக்கு மலர்த்தடஞ்சூழ் தென்கூடற் புரியரச்  
செனுத்து மெந்தாய்  
வாலுலகு நான்மறையு முனிவரரும் புலமையரும்  
வழுத்து நின்னை  
யானுமொரு கவிஞரெனனப் பாடவகங் கொண்டதையின்  
நகரி லாயிற்  
பானுமுன மின்மினியா மெனினுமுன தருட்சேற்பப்  
பாவிப் பாயே. (ந.க.)

உம்பல வாழை வேசிய ரூட லொழித்துவங்து  
தம்பல வாயித முண்டுள் ஞாஞ்சித் தவங்கலையாக்  
கம்பல வாறிழுந் தேங்கினை வீர்சொக் கலிங்கவென்றி  
யம்பல வாணைப் போற்றுதி ரேல்வரு மானந்தமே. (ந.ஒ.)

தன்னிகரி னின்னாயிப் திருவினோயா டலைமருஷ்  
சரணம் புச்சேம்  
புன்னிதையர் பேதைக்கையக் கின்னலிழுங் கண்ணன்யொழி  
துறை கிற்பாய்

கன்னிவயற் சூழ்கூடற் காவலர்பெம் மாண்ணவேர்  
காரணப்பேர்  
பன்னிடவுற் றல்தீகாம்பும் பசுபதியங் கயறகளுமை  
பாகத் தோனே.

(ஈ)

பலவள மார்மது ரைக்கிறை யாவட பால்விளங்கும்  
நலவள கைத்தன தன்றேழ அஞ்சொக்க நாதபொருட்  
செலவறி யாக்கடை லோபரைத் தோத்திரஞ் செய்தடுத்திங்  
கிலவ மரக்கிரி யாக விடாதெமக் கிந்தருளே.

(ஈ)

வின்மை நிகரு நுதற்குந்தன் மீன நோக்கின் மடவரலைப்  
பன்மை யோருங் குதுகவிப்பப் பாணி பிடித்துப் பதியாகி  
நன்மை தருவா ரெனும்பெயரு நீயே நாட்டிக் கொண்டீனையெம்  
புன்மை தவிர்த்துப் புரப்பதுஞ் புசுழ்க்கா மிடையிற் புரிச்சிவனே()

பாடகந் தண்டை சிலம்பார் திருவதியிப் பார்வதியிப்  
ஞடகத் தாருல வழ்முலைப் பாலை யருந்தப்பெற்றேன்  
நாடகப் பாவலர் போற்றும் மதுரை நதிவிடுத்த  
ஏடக மாங்க ரீசன் பதந்துளை யெங்களுக்கே.

(ஈ)

பொங்கவியா லெரிவளர்க்கும் பூசரருங் காவலரும்  
புலமை யோருஞ்  
சங்கவிலா சமுமிரவி சந்திரனும் ஷயந்தேற்கத்  
தசுஞ்செஞ் சோதித்  
தங்கவிமா னமும்வினங்குந் தெண்கூடற் கெழுந்தருளித்  
தழைக்கு மெங்கவ்  
புங்கவிமா மார்பழகன் பொன்னடியைத் தலைக்கணிந்து  
போற்று வாமே.

(ஈ)

வேலிரும் பாமனக் கைகேயிலி சொல்லை விழைந்துமலர்க்  
காலிருங் கான்சென்று மானத்து மீண்ட கருமுகிலெம்  
பாவிருங் தானுஞ் திருமார் பழகணிப் பார்த்துவக்கும்  
மாவிருஞ் சோலையுங் கூடலும் வைகையு மற்றவுமே.

(ஈ)

மந்தர மலையிட் டாழியைக் கடைய  
வந்ததென் எழுதினை வாங்சி  
யந்தர வமரர்க் களித்ததற் கிசைய  
வளியனுக் களித்தலுன் வெழிலாங்  
கந்தரங் கஷியு மாவிருஞ் சோலைக்  
காவல கபலையின் கணவ  
சுந்தர ராஜ நன்னுளங் கணபதி  
துதித்தழி தொழுவதெங் கொழிலே.

(ஈ)

வாகா வரைத்தடக் கொங்கைநல் லாஞ்சுமை மாதுதவு  
யோகா மஸர்க்குமூல் வள்ளிதெய் வாஜை யுகந்திடுசம்  
போகா வளைத்துதிக் கின்றவெம் பாலஞ்சுட் பூரணஞ்செய்  
தேகா திருப்பரங் குன்று குகாவுப தேசிகனே. (தில)

அன்பரி னிதைய கமலமுங் தெண்ணீ  
ராவியி னம்புய மலரு  
மின்பழு நறவும் பெருகவேக் தொவியு  
மதுகரச் சுருதியு மிசையுங்  
தென்பரங் கிரியிற் காவடி செலுத்தித்  
திகழ்வடி வேலைனச் செபித்துத்  
துன்பம் தொழியத் தொழுதன மனமே  
சுகந்தருங் திருவடித் துணையே. (திக)

மிருதங்கங் தர்ப்பனம் பாலுறு மோவென விம்மினையு  
மிருதங்க மங்கையைச் சேர்ந்தவிப் பாய்தன மேருபஞ்சா  
மிருதங்கம் பிந்திசை கந்தர மானனம் வின்னுதலாள்  
மிருதங்க நேரொவிச் சாரற் பரங்கிரி வேலவனே. (துக)

நிழலுறு பொழில்க ளாது நீர்பெறு நதிக ளாதுங்  
கழுனிவாழ் செங்கெ லாதுங் கரஞ்சிரங் கூப்பி யேத்தித்  
தொழுமடி யார்க ளாதுங் குழந்திடும் பெருமை பூண்ட  
பழுவியங் கிரியின் வாழும் பரமனைப் பணிகு வாமே. (துக)

அடவிற் சிறந்திடு வேலா பழுவியி னாறுமுக  
வடலீற் கலந்த வழிப்போ னுளைநம்பி யூக்கமுற்றேன்  
குடவிற் துளைக்க வருங்காம னம்பின் சொதிப்படக்காய்  
கடவிற் கரைத்த புளியோ வெனது கவின்முற்றமே. (துக)

மாதரசி பர்வதவர்த் தனிராம நாதனடி.  
மலரு நான்கு  
வேதமுகை யிடுகந்த மாதனமும் விண்முகடி  
வெடிக்க வார்த்து  
மோதுதிரைக் கடவிறரண்டி னிடையிரகு ராமனருண்  
முதிரச் செய்த  
சேதுதரி சனமுமெம்மைத் துயர்க்கடவின் கரையேற்றுங்  
தெப்ப மாமே. (துடு)

துடிக்கும் படிக்கெய்ய வேள்வரும் போதிசைத் தொண்டுசெய்  
முடிக்குந் தொழிற்கற்ற மாங்குயில் காளது மோசமன்றே [து  
பொடிக்குங் குமக்கொங்கை யாஞ்சனக் கேமயல்பூண்டுகுன்றைக்  
குடிக்கும் ராவரச் சொன்னுள்ளன் றேவினிக் கூவுமினே. (துக)

## கேதாத்திரமாலை

காக

வானத் தவர்க்கு மரிதாக மனமே வாய்த்த வடிவத்தை  
யீனத் தொழிலுக் கிழுத்தலைவ தெண்ணே யினிநா மீடேறத் ர  
தானத் தானை மடுவாளை தாவிக் கழுகின் றலைகிழிக்குங்  
கானப் பேரூர்க் காளையர்கோன் கஞ்சக் கழலைக் கருதுதுமே. ()

வானத்தே வாசவ னுன்முகன் செந்திரு மால்மருவந்  
தானத்தே சார்திவச் சத்திய வைகுந்தச் சார்பெளிதாம்  
மானப்பேர் துங்கர வேணிப் பிரான்கவி வாணர்க்குற்றேஞ்  
கானப்பே ரூர்மகிழ் காளையர் கோயிலைக் கண்டவர்க்கே. (நிஅ)

மருவையனும் புகழ்முனியின் பாரதத்தை மேருவரை  
வல்லோர் கொம்பு · · · · ·  
மிருவையிறு மூம்மதமு நால்வாயு மைங்கரமு  
மேற்றேஞ் ரூஷத்  
திருவையமைத் தெழிலளக்குஞ் செப்புமுலை யிளமடவார்  
திகழு மாடக் · · · · ·  
கருவைங்கர்ப் பால்வண்ண நாதனினைத் தாண்மலரைக்  
கருது வாமே. (நிக)

வல்லே லனகருங் கண்ணூர்க் குழைத்தவர் மாளிகைக்குக்  
கல்வேலி கட்டிக் கடுங்காவ விட்டுப்பின் கைப்பொருள்போய்  
பல்வேலை செய்து பதராய்ப் பறப்பினும் பைங்கழையி  
னெல்வேலி நாதனைச் சிந்திப்ப ரேலரு ணேர்ந்திடுமே. (கம)

பண்டைமுத வென்றமைத்துப் புரிதவித்த குஞ்சரத்தின்  
பகையை மாய்த்திட  
தண்டருக்கு மரும்பத்தை யதற்களித்த தாமரைக்கை  
யபையங் காட்டித்  
தொண்டருளம் போற்குளிருஞ் சோலைவளப் பொருளைந்தி  
சூழுஞ் சிலை  
குண்டமெனுங் தலத்திலங்கும் பெருமாளைச் சேவித்தெங்  
குறைதீர்ந் தோமே. (கக)

வருகைக் கடுங்கணை மாரணைக் கூவுவிர் வாளிபட்டெண்  
னுருகைக் கிரங்கவிர் மாங்குயில் காளினி யுற்றுவரங்  
தருகைக் கழுகனம் மாழுவார்க்கு வந்தருள் தண்டலைசூழ்  
குருகைப் பிரானைனைச் சேரினென் னுமுங்கள் கூக்குரலே.கூ)

கன்றெழுத்து விளவுகுத்துங் கஞ்சன்விடு பூதனைபால்  
கவர்ந்து மாய்த்தாங்  
குன்றெழுத்துக் குடையிடித்துங் கோவலமின் குலம்புரக்குங்  
கோமான் றன்னே

தென்றிருப்பே மெனக்கரையு மேழையருக் குவந்தளிப்பா  
னிரங்கி பீமலாந்  
தென்றிருப்பே றையினிலங்குஞ் திருமாளின் சேவடியைச்  
சேவிப் பாமே. (கூ.2)

மோகன மாதரை முன்னனி யாக்குசின் மோதல்செல்லா  
தேகனங் காவெனுஞ் சாதனச் சேனை யெமக்களிப்பான்  
பாகனஞ் சொல்நடை யார்தேவி மாரொடும் பச்சைசமயில்  
வாகன மேல்வரு வாய்திருக் செந்திலின் வாழ்க்கனே. (கூ.3)

குடத்தினி லிட்ட தாகுமிக் கலியிற்  
கோபுர விளாக்கென வடியா  
ரிடத்திரு எனுகா தொழித்துவங் தளிப்பா

திடத்திரைக் கரத்தாற் சங்கொடு முத்தஞ்  
செம்பவ எத்தையுஞ் சிதறங்  
கடற்கரை விளங்குஞ் செந்திலின் முருக  
காப்பெமக் களிப்பதுங் கடனே. (கூ.4)

நிரந்தரு வாயுல கெங்கும் புரப்பினு நீதியற்றார்க்  
குரந்தரு வாயுணர்க் தீவா னருட்கொண் டிதிக்குமுன்றன்  
காந்தரு வாய்துவர் கார்மேனி கண்பதங் கஞ்சமன்றே  
வரந்தரு வாய்தொழு தேன்வான மாமலை மாதவனே. (கூ.5)

அன்னியே கொடுக்கு மவரையுங் தடுத்துத்  
தாழுமொன் நளித்திடா தரணைங்  
கன்னியே யுலோபக் கண்டகார் தம்மைக்  
கலிகொடு புகழ்ந்துநாட் கழித்துத்  
ஆன்னியே யுழன்ற பேதையே னெனினுங்  
துணையென நின்பதந் தொழுதேன்  
வன்னியூர் விளங்குஞ் கதிர்வடி வேல  
மகிழ்ந்திடு வரந்தரு வாயே. (கூ.6)

யிராதாதி வீரரை வென்றேன் சகோதரி வேண்டினருட்  
டராதா வனது கடைக்கண் வரந்தரத் தாமதமா  
யிராதாள் வரகுண பாண்டியன் நேவி யிசைபெருகு  
மிராதா புரத்தன்னை கல்யாணி நின்பத மேத்துவனே. (கூ.7)

பழமறை யோது தமிழ்ப் பாவல ரெங்காளந்  
தழைய வரங்க ளெலாந் தருவா யதுபோவிங்  
கெழிலியின் மேனியனே யிராதா புரம்வாழு  
மழகிய மணவாள வென்னையு மாண் டருளே. (கூ.8)

## தோத்திரமாலை.

காடு

குணவாள னென்று மனேனுன்மனி ஸிமுனங் கொண்டவனிங்  
குணவார் தருவவரென் ரேட்டாண்டி யாகி யுடையிழுந்து  
பணவா எரவவனிங் தம்பலத் தாடலைப் பார்த்துமற்றேர்  
மனவாள ணைக்குறித் தோகட லாடி வசிப்பதுவே. (ஏப)

தன்னியா மகமா யுலகெலா மீன்றுந்  
தளர்விலாத் தனிப்பரா சத்தி  
கன்னியா குமரி யாவென நாடிக்  
கருணைசெய் தாயெனக் கருதிச்  
சென்னியான் பெற்ற பயன்பெறத் தொழுதேன்  
றென்கடற் கரையுறை தேவி  
யுன்னியா தாரா வரமுவங் தனிப்பரா  
யுத்தம ருளத்துறை யுமையே. (எக)

கணந்தங்கு தூயர்க் குடன்யிறங் தார்நலங் கண்டுகொள்ள<sup>1</sup>  
மனந்தரு மென்ப துலகோர் மதிக்கும் வழக்குண்மையா  
லனந்த புரத்துப் பிழையாக் கிடையவனின் னண்ணன்மருந்  
தினந்தந் தெழுப்புதற் கோவாழி சார்ந்தனை யெங்கன்னியே. ()

உலகினிடு மனைவிளக்க முற்றதனி விருந்தினர்க்கு  
முதவு மாபோற்  
பலமுதவும் பதிவிரதை யனசுயை கற்பதெங்கும்  
பலிப்பா னெண்ணி  
நலவளனுங் திருவருளும் பெருமையொடு மருவுசுசிங்  
திரத்தெந் நாளு  
மிலகிடுதா ஞுவொடயன்மா லெஹும்பொருளீ யெமதிதையத்  
திருத்து வாமே. (ஏந)

மிறக்கைக்குஞ் சாகைக்கு மச்சமுற் றுலெனப் பேசிவெண்ணை  
யுறக்கைக்கு னெய்க்கலைபேதைநெஞ் சேயுனக் கோதுவன்கேள்  
மறக்கைக் கரக்கரை மாய்த்தாள் பவனை வணக்குதியேற்  
பறக்கைக் குளாமது சூதன மாலருள் பாவிக்குமே. (எச)

விருப்பதீலாழுந் தறந்துடிக்கச் சானகியைச் சிறையிவிட்ட  
வெய்யோன் றன்னீஸ்ட  
பொருப்பதிரக் கடல்வறநைப் பொங்கியெழுஞ் சேனையொடு  
பொருது மாய்த்துக்  
கருப்பதியா தடியவரைக் கரையேற்றுங் கண்ணிரண்டுங்  
கருணை கூரத்  
திருப்பதிசர் ரத்திலங்குஞ் திருவாழு மார்பாணைச்  
சேவிப் பாமே. (ஏந்த)

MAHAMAHOPADHYAYA

பா II V SWAMINATRAI AYURVEDIC PHARMACY

புயன்த்து மேனியும் பொன்னுடையுங் கொண்டு பூந்தவிசி  
னயனத்த னந்திரு மாலே கடலி னரவளந்த  
சயனத்துப் பங்கய நாபா நினதுசெங் தாமரைநேர்  
நயனக் கருணை புரிவா யளித்திடு நாயகனே. (எக)

உருவனந்த சரதன்மக னென்ன வாய்ந்துன்  
நுரியவர சிளையானுக் குதவி யோங்குஞ்  
தருவனந்த மடர்கொடுங்கா னடந்து வானேர்  
தலையெடுக்கத் தவஞ்செழிக்கத் தசக்கி ரீவுக்  
கருவனந்தச் சிலைகுளித்து வாகை சூடிக்  
கற்பரசி யொடுமீண்ட கமல நாப  
திருவனந்த புரத்துணைக்கண் காணப் பெற்றேங்  
தீங்கொழுபித்துக் காப்பதுநின் சீர்த்திக் காமே. (என)

எதிர்கால முற்று மறியுஞ் சனார்த்தன யெம்பெரும  
பிதிர்தேவ ருக்களிக் குங்கடன் யாவுநம் பேர்க்களிப்பார்  
குதிர்போ விருந்துண்ண லாமென்ன வோவருள் கூர்ந்துதிரை  
யதிர்வேலை சூழ்பொழில் வற்கலை வாழ்க்கைக் கமைந்தனியே. ()

தாயலும் பகலு மியாவுமெம் பெருமான்  
றன்மய மென்றுரங் தழையத்  
தோயலுங் துயரைக் கடக்கலா மென்னந்த  
துதிப்பவர்க் கறிகுறி துலங்கக்  
காயலுங் தோடுங் கலந்தலை மோதுங்  
கடலையுங் கடத்தியே கவின்வ  
சாயலுங் கொடையுங் கண்டுமஞ் சேற்கும்  
வற்கலச் சனார்த்தனன் சரணே. (எக)

பாலேறு மாழியுஞ் செந்திருவோடு பரிந்திருக்கு  
மேலேய்வை குந்தமும் பாகவ தோத்தமர் வேண்டிடமு  
மாலே ரிலைபு மடியா ரிதையமும் மாரணமும்  
மாலே நினக்கம் பலப்புழை யாய்வந்து வாய்த்ததுவே. (அபு)

மாயசஞ் சார வசரரை மயக்கி  
வான்வர்க் களித்ததின் மதுரப்  
பாயசஞ் சார மென்றுணைத் தெளிந்தம்  
பலப்புழை பரிந்திருப் பாயேற்  
றேயசஞ் சாரஞ் செய்துணைக் காணச்  
செறிந்திடு மன்பருந் திரமாய்.  
வரயசஞ் சாரங் குறுனரும் வளையின்  
யணமலா லெங்கொள்வாய் மாலே. (அக)

மிக்கக் கடுவனி கூத்தாடி பிச்சை விரும்பியுடற்  
செக்கச் சிவந்ததும் பாகமென் பார்மக தேவீனையாம்  
பக்கப் பலம்பப் படாம்பஞ்ச தாரையும் பார்த்தளிக்கும்  
வைக்கப் பெருந்திருக் கோயிலப் பாவென்ன வாழ்த்துவமே. ()

முச்சிரைனப் படைக்கமைத்த கரண்பதித்த மாதேவன்  
முளரிப் பாதம்  
மெச்சிவிரும் பியவளிக்குங் காவலரும் பாவலரு  
மேவங் காவும்  
பச்சியரு மச்சியரும் வாத்தியரும் போத்தியரும்  
பாட்டு மூட்டும்  
விச்சிகத்தி னட்டமியும் ணின்குபெருங் திருக்கோயில்  
வேண்டி ஞேர்க்கே. (அங்)

மருக்கோ கனசத்து மங்கையர் வாழ்வதும் வைக்கப்பெருங்  
திருக்கோ யிலப்ப மகாதேவ நின்றுணைச் சேவடியன்  
பருக்கோ கையாய்வரம்பார்த்தளிப்பாய்தொழும் பார்ப்பனரோ  
திருக்கோ கடன்முழுக் கோவெது நின்செவிக் கேஸ் சுவீ. ()

காலப் புழையிற் பட்டதெனக் கலியா அழுலுங் காசினிக்குப்  
பாலப் புழையி னனம்பிரிக்கும் பரிசு காட்டிப் பார்த்தளிக்குஞ்  
சேலப் புழைக்கட்ட பகவதியே செக்ஷி வபரச் செம்பொருளே  
ஆலப் புழையின் பலிழுதாயே அடியேம் நின்ற னடைக்கலமே.

அங்கம் புளிக்கு மன்பரு நான்மறை யந்தணருஞ்  
இங்கம் பொருமிடை யாள்வேத நாயகி சேற்கண்களுங்  
கொங்கங் குலவு பவாநிமெய் காவிரி கூர்ந்தியுஞ்  
சங்க முகேச ணெஞ்சே நமையாளுஞ் தயாபரனே. (அக்)

சொந்தாது கூலங்க ளொவையுஞ் சதாகுழுஞ்து துணை செய்வதாம்  
மந்தானி லங்தேண மகரந்த மொடுவாரி மனம் வீசுறுஞ்  
செந்தா மரைத் தேவி னளமேவு கொச்சித் திருப்பூரணச்  
சந்தான கோபால னருள்சன் னதியி னின்ற தரிசிக்கினே(அஞ)

மாலா னவன்முதற் றேவரெல் ளோர்க்கு மனங்குளிர  
வாலால முண்டருள் காரோண நாதனை யாதரித்து  
வேலா யுதற்கண்ண யாய்த்திரு நாகைக்குள் வீற்றிருஞ்  
நீலாய தாட்சியைக் கண்டே மெமைக்கவி நிங்கெதே. (அஹ)

யாலான வர்க்கு மறைநான் முகற்கு மற்றங் தரர்க்குமிரிதா  
மாலால மூண்டி களிதந்தகாப வாரோ கணேசன் மகிழும்  
நாலா மிடைச்சி மலையாமுலைச்சி நுதலாம் பிறைச்சி யருள்ளேர்  
நீலாய தாட்சி சரனும் புயத்தி னிழலே யனிக்கு நிதியே. (அக)

பாகைப் பழித்தசொன் னீலாய தாட்சியைப் பக்கத்திலிட  
ஷகைக்கு வந்தருள் காரோண நாத னெனும்பொருளை  
ஒடுகைத்தொ னித்திரை மோதுங் கடற்கரை யோங்குதிரு  
நாகைக்கு ளேகண்டு கொண்டேயெம் வாழ்க்கை நலம்பெற்றதே

சிருருங் தமிழ்பாடுஞ் சுந்தரற்காத் தாதுசென்ற  
தியாகே சண்பா  
லேருருங் கமலாம்ப நீயுமிடப் பங்குபெறற்  
கியைந்து நோக்கித்  
தேருருங் தெருமுழுதும் பரமனடிச் சுவடுகண்டு  
திருமால் போற்று  
மாருருங் கைக்கொண்ட ரெம்முரும் யாங்களுறும்  
மாட்சிக் காமே. (கா)

நீருர்வ ராண்முட்டக் கண்ணென்ற மேதி னிரைசொவிபால்  
பாருருங் காவிரி காலுடைத் தோடிப் பரந்துவெனல்லுங்  
காருருஞ் சோலையுங் தொண்டரு மோங்கக் கருணைசெய்யு  
மாருர்த் தியாகணைக் காணப்பெற் றேங்கம லாலையத்தே. (கா)

எல்லையிலாப் பொருளிருக்கு மிடமறியா திரங்துமுலு  
மேழை நெஞ்சே  
முவ்லைசிக் ரிளாமுறவன் முகிழ் மூலையம் பிகைமகிழு  
முதலோன் வள்ளல்  
தில்லைங்கர் வாழுமெங்க ணடராஜன் றிருவடியைத்  
தியானிப் பாயேற்  
கெல்லைவினைக் கட்டறத்துச் சுயஞ்சோதிப் பொருளாடைந்து  
குகிக்க லாமே. (கா)

கதங்கொண்டு கூற்றை யுதைத்தந் தண்ணுயிர் காத்ததிருப்  
புதந்தனைத் தூக்கி நடிக்குமெங் கோணைப் பரவுசைவ  
மதந்தங்கு வேநியர் மூவா யிரரோடு வாழ்பவனைச்  
சிதம்பரத் தேகண்டு கொண்டோ மெமக்கருட் சித்திக்கவே. ()

தானந்தத் துவமுணருங் தவமறையோர் முதல்னபர்  
தழழத்த ஞேக்கி  
வானந்தத் தமதிடமீ தென்றமர் மகிழ்ச்சுத  
ஙரம் வாழ்த்த  
மீனந்தத் தையர்கணிமுற் றம்மினமென் தெதிர்ந்தேற  
வெள்ளம் பொங்கு  
மானந்தக் காவிரிவா யரசிருக்கும் விநாயகனின்  
னருள்செய் வாயே.

(கடு)

வருவானைக் காளையின் மீதன்பர் போற்ற மகிழ்ந்துவரங்  
தருவானைக் காரண ஜென்றநி யாது தருக்குனரை  
மருவானைக் காரடை யுஞ்சோலை பொன்னி வளம்பெருகுங்  
திருவானைக் காச்சம்பு கேசகணைக் கண்டுகண் சீர்பெற்றவே.(கஸ)

நீவிரிருந்தான் ஞருகளை வென்றெற்  
கிசையொடு சங்கிய நேர்ந்தீ  
ராவிரினிக்கிட கின்தை யிலங்கைக்  
கெனவிடை துணைவருக் களித்தாய்  
ஷுனிபொழிலும் புலவரி ணெழிலும்  
ஷுசரர் தொழிலொடு பொருந்துங்  
காவிரிகுழு மரங்கநா யகநின்  
கருணைதங் தாளெமைக் கணிந்தே.

(கள)

விலைக்கோட் டையல்குலை விற்றுனும் வேசியர் வீண்மயக்கைத்  
துலைக்கோட் டையாவெனப் போற்றி யாரின் றுயரெயிக்குஞ்  
சிலைக்கோட் டையாபரன் போல்வார் பயிலுஞ் சிராப்பள்ளியின்  
மலைக்கோட் டையானை முகேசன் சரணை வணங்குதுமே.(காஹ)

கங்கையைத் தலையின் வைத்தாய் கடவீளே கரியமாவின்  
நங்கையை யுடியின் வைத்தாய் தடாதகைப் பிராட்டியாய  
நங்கையை யுளத்தின் வைத்தாய் கலந்தரு வடக்குக்கோச  
மங்கையை யருளின் வைத்தாய் போலுகின் வாழ்க்கைநன்றே.

கரும்புங் கதவியுங் காவுங் கமலமுங் கட்சொரியச்  
சுரும்புஞ் சுருதியு முண்டார்க்கும் வைகைத் துறைக்கிறைவி  
இரும்புங் கனகம் தாக்கிய பூவணத் தெங்கையுளம்  
விரும்புஞ் சவுங்கர நாயகி தாட்டுகை வேண்டுதுமே.

(ஏ)

கூடு

## தோத் திரமாலை.

மாத்தியா னத்தின் மனம்பொறி யடக்கு  
மதிமலீ முனிவரர் மருவு  
மாத்தியா மிதுவென் ஹணர்ந்துளக் கனிவா  
யன்புகொண் டனுதின மனுக  
யேத்தியார் தொழிலு மவரவர்க் குகந்த  
தளித்திடிஞ் சேற்றலைக் கிறைவி  
காத்தியா யனியின் பதமலர் தொழுது  
களித்ததெங் கண்ணேடு கருத்தே.

(ஏக)

தூமதி யாதவ மண்டலத் தூடுர சுந்துவச  
மாமதி லாலீயங்கு சூழ்ந்தேத்தி வாழ்த்தி வணக்குனர்க்குத்  
தாமதி யாது மனேபீட்ட மாம்வரங் தந்தருளங்  
கோமதி சங்கர நாரா யணக்பதங் கோருதுமே. (ஏக)

முற்றிற்று.

திருச்சிற்றம் பலம்.



# ஆறுமுகப்பதிகம்.



விநாயகர் காப்பு.

ஆக்கு மயனைச் சிறைப் படுத்தி யாற்கோங் காரப் பொருளுறைத்த  
கோக்கு மரனைத் தமிழ்ப் பதிகங் கொண்டு புகழ்ந்தெம் மூளங்குளிர  
வாக்கும் பொருளுஞ் சூவுபெருகி வாழ்க் வரங்கள் மகிழ்ந்தளித்துக்  
காக்கு மியானை முகக்கடவுள் கமல மிசையுங் கழற்றனையே.

தூண்முகம்.

மாதவம் புரிசின்ற தொண்டர்ச்க வாசத்தை மறவா திருக்க வறி  
யேன், மாசற்ற தேசிகரை வாழ்த்திமெங்கு னான்கிலை மார்க்கத்தை  
வினவி யறியேன், பேதமற நல்லருள் சுரக்குஞ் சடாக்கரப் பெருமை  
யை யுணர்த்து தெளியேன், பிரியமொடு நின்னினை யடிக்கமல மீது  
ளம் பிறழா திருத்த வறியேன், போதமழ கில்லா திருப்பினும் பெற்  
நதாய் புதல்வரை வெறுத்தி டாள்போற், புன்மையாற் பிழைபல  
வியற்றிடினு நினையலாற் பொறுமைகொண் டெவர் போற்றுவார்,  
ஆதலி னெமக்கருள்வ துங்கடமை யண்ணலே யருமறை துகிக்கு  
மழுதே, அடியவர்க எகமகிழு நடனமிடு மயிலில்வரு மாறுமுக முரு  
கையனே.

(க)

வரலிசல வெண்ணுது கணவனை பிகழ்ந்திடும் வன்னெஞ்ச மனை  
வி போல, வாதிக்கு முதரங் தனக்கஞ்சி பிரைதேடு மார்க்கத்து வறு  
மை யென்னுங், கரவுடைய வரவுதீண் டியவிட மகற்றிடக் கருதிடி  
ராட வேகிக், களரிடையின் மூழ்கியதை மானவெவ் வசதருங் கவ  
டமார் வேட மேற்றப், பரவுமிசை யின்றியே குங்குமச் சுமையலாற்  
பயனற்ற கரம தேய்ப்பப், பாரெங்கு மோடினும் னின்னடிமை யல்  
லாது பவனோ யறுக்க வசமோ, அரளையுயர் பொருளோதி மகிழ்வித்  
த நாதனே யன்புதந் தாட் கொள்ளுவாய், அடியவர்க எகமகிழு நட  
னமிடு மயிலில்வரு மாறுமுக முரு கையனே.;

(க)

நாள்தோற் வண்ணலையக் கடைஞ்சிடுஞ் செப்பினைத் தங்கக் குடத் தை வென்று, தனின்ஜனங் கொண்டிடு நித்துப் புடைத்துமா தவழுலைத் திலகு பொன்னம், பாளத்தை யொத்தவகன் மார்பைக் கவர்ச்சினை ஞர் வளியைப் பறித் தறிவெனும், பறவைப்பட வழுதொடு கலந்தவிட மேசுவெனும் பண்புறக் கண்கறுத்து, வேங்கத் தகர்க்கமுன் சென் நிருளை வாள்வீசி வெட்டியொசி செய்யு மிழையை, விலகென்றுசீறி சுகிளர்க்குதிலர் யாற்கச்சு வெடிப்படத் தலை குலுக்கி, யாளைப் பிடிக் குமிழு கொங்குகமங் கையர்மோச வழுலைக் கடக்க வருள்வாய், அடிய வர்க் எகம்சிழ நடனமிடு மயிலில்வரு மாறுமுக முரு கையனே. (ஏ)

நெஞ்சைக் கலக்கிமதி துஞ்சற்பு தத்தையொரு நிமிடத்து வர வழைக்கும், நிலையற்ற சாலத்தொ மிலையப்பி யாசித்து நிறைகண் கூரத் தளக்கும், வஞ்சக்க ரத்திலெலை ருஞ்சிக்கு றச்சிறிதும் வர வில்லை யென் றடித்து, மலிவைக் குறைத்தேக் கிலும்வார்த்த கச்சுதி ன் மருவித் தெளிந்து மாய்க்கும், பஞ்சத்தை யெற்றுகொடை மஞ் சைத் துதித்துழுது பயிரிட் டிடப் பயின்றும், பலதர்க்க மிட்டோது கலைகற்று மதிகார பதமுற்று மறிவி லார்க்குன், அஞ்சத்தி பெற்றகா கஞ்சத் தமைத்திலகு மபையத்தி னின்ப முறமோ, அடியவர்க் எக மகிழ நடனமிடு மயிலில்வரு மாறுமுக முருகையனே. (ஏ)

கட்டாஸர் யொட்டாது நிட்டுர் மிட்டவரை நலுகுமெம ஓர் கை யாலே, நலிவகொளு மாவியைக் காக்கமுடி யாதகர ஞுதிலை நயக்கு கூடிக், கொட்டாவி கெட்டோனே தொட்டோடு நாய்நீ குவலயங் கன லாதிகள், குதிகொண் டெனக்கெனக் கென்றுமொய்த் துண்ணு பல கறுகெளன நாறு மூடலைப், பட்டாடை யெட்டாத கட்டாணி முத்திலகு பணியா லலங் கரித்துப், பசிகெட வருந்தலே நிசமென விருந்திடற் பத்தருக் காளாவனே, அட்டாறு நிட்டாவ நுட்டான சிட்டருக் கன்பொழுகு தேவ தருவே, அடியவர்க் எகமகிழ நடன மிழ மயிலில்வரு மாறுமுக முருகையனே. (ஏ)

தண்ணிலையி தென்னமன முன்னலற கண்ணு டனைத்தேய்த் தகங் கை யுற்றுத், தவதான தர்மங்க சிவகுரான் மர்மமுள சதுர்மறைக் கோப்பழித்துச், சென்னிப்பரை போடுட னடுங்குழுப் பெய்தினுஞ் சிற்றின்ப மாவ வித்துத், திமிதால திம்மவென நவிலாடி கோற்கு ளாய்ச் சிரழியு மற்க டம்போற், பண்ணிரை தெரிச்திடக் கெஞ்சியுங்

கொஞ்சியும் பரிபவத் தா ளாகியே, பலமாதர் காதலிற் பட்டுளக் கண் ணற்ற பாதகர்க் கேது கதியோ; அன்னிலீக் கஞ்சிகினை யண்டுமடி யேற்கபய மாதரித் தருள் செய்குவாய், அடியவர்க் ளகமகிழ நடன் மிடு மயிலில்வரு மாறுமுக முரு கையனே. (ங)

வனசத்தி னிரசத்தை யளிமாய்ப்ப தலதுற்ற மண்டே மறி யா துபோல், வங்கவர் தராதரங் தினையளவு முணர்விலா மதமேற்ற வன் கண்ணருங், கனகத்தை மிகவற்ற தனதப்பெ ருமைபெற்ற கண்ண னே யென்று போற்றிக், கவி.ஓலை புனையினும் புலவரே போம்பொ முது கதவடைத் தேரு மென்னு, மனதிற்க உமையிட்டு விழியைத் துயிலவாட்டு வஞ்சலோ பியரு மேவும், மகினவாயி னிலவுகாக் கின் றகினி யென்னவெனை வைப்பவாண் ணுது கண்டாய், அன்னித் தி ஸிபுரத்தி லெரியப்பு னஞ்சயிட்ட வர்தனக் குகந்த குமரா. அடிய வர்க் ளகமகிழ நடனமிடு மயிலில்வரு மாறுமுக முரு கையனே. (ங)

காமாதி யாங்கொடிய மிருகத்தை மதியெனுங் கத்தியாற் றண் ட மிட்டுக், கண்மவலி படருமஞ் ஞானமாங் காட்டினைக் கற்றுணர் வி னுலழித்துப், பூமாதர் பொன்னவாம் படுபள்ள மூடுறப் பொய்த் திடரை வெட்டி வீசிப், புனிதமொடு சமமுற்ற நெஞ்சினின் பாதாம் புயப்பற் றுரத்தை யேற்றி, நாமாதி பேதங்க னற்றபர வத்துங்கின் னயவித்தை வித்தி ஞான, நல்வேவி கொண்டுகாக் கின்றனர்க் கான ந்த நல்கருட் பொழியு முக்கே, ஆமாறு தேர்ந்திடாப் பேதைக் கீர ங்கியவ் வருட்சிறிது முதவொ ணுகோ, அடியவர்க் ளகமகிழ நடன மிடு மயிலில்வரு மாறுமுக முரு கையனே. (ங)

மண்டவுண ரொண்டலையு ருண்டுபடு சண்டையிடு வடிவேல் பிடித்த வரமோ, மதிவதன ரிருவர்துணை முலைதழுவி யிதழ்ப்பருகு மணவாள ணுன பரிசோ, பண்டுமத கண்டகர்வெ ருண்டிடவெ ருண் சூசம் பந்தவென வற்ற வகமோ, பலகுரவ ரலையுமன நிலைபயிலு ம லையினுறை பதம்வாய்ந்த கம்பீ ரமோ, எண்டிசையும் வண்டமிழழ மொண்டுபொழி தொண்டரோவி யேழழுசொற் கேட்க விலையோ, இவைதகவொ முதுமறைக விசையினிய வருள்புரிதி.யென்றுநீ சிறு பாலனே, அண்டரிடர் விண்டமுத முண்டுதுதி தண்டுளவ வாரமணி மாயன் மருகா, அடியவர்க் ளகமகிழ நடனமிடு மயிலில்வரு மாறு முக முரு கையனே. (ங)

எளியோரை யாதரிப் பதிலாண்மை குன்றமேர வீராறு கர மெதந்தோ, இருவினையு மற்றபெரி யோரடா தெண்பரோ ஈந்திடுங் கருணை யிலையோ, தெளியாத வென்கலிகள் பத்திரச மற்றவோ செஞ் சகத் துரை கசப்போ, தெரிக்கே னேதிருப் பினுமெங்க ஜெஞ்சி னிடர் தீர்க்கவிது சமையம் வருவாய், ஒளியே துதிக்குதவு செல்வ மே மலையினெளி ரொப்பிலாச் சஞ் சீவியே, உண்மைக் குகந்திடுங் தெய்வமே வூபிரினுக் குயிரான கண்ணின் மணியே, அளிமேவு தே ன்பொழி கடம்பிலகு மார்பனே யான்த முத்தி முதலே, அடியவர் க எகமகிழ நடனமிடு மயிலில்வரு மாறுமுக முரு கையனே. (ப)

## ஆறுமுகப்பதிகம்

முற்றிற்று.



## விளம்பரம்.

---

இப்புத்தமும், இன்னும் வேண்டிய தமிழ், இங்கிலீஷ், துலுக்கு, கிரந்தம் முதலிய புத்தகங்களும், பாவலர் நாவலர்களுக்கு வேண்டிய இலக்கண இலக்கியப் புத்தகங்களும், வைத்திய சித்தாந்தங்களும் அடியிற்கண்ட விலாசதாரிடம் நேரிலும் வி. பி. மூலமாகவும் கிரயத் திற்குப் பெற்றுக்கொள்ளலாம்.

இப்படிக்கு;

இ. ராம. குருசாமிக் கோலூர்,

— INATHA IYER LIBRARY — புதக்காலாப் புதமண்டபம் மதுரை,

HANAHOPADHVAYA  
INATHA IYER LIBRARY  
TAMARAI GAR MADRAS - 500 001

